

உ  
ஓம் தத்ஸத்  
பாப்பிரஹ்மணேநம ॥

ஸ்ரீ பரமசிவேந்திர ஸரஸ்வதீஜ்ய பாதிஷ்ய  
ஸ்தாசிவேந்திர ஸரஸ்வதீ ஸ்வாமிகளால்

திரட்டப்பட்ட

ஸ்ரீ ஸுதஸம்ஹிதா ஸாரமுமம்,

இதற்கு

பிரஹ்ம ஸ்ரீ,

கல்லிடைக்குறிச்சி - சுப்பைய சாஸ்திரிகள்

அவர்களால் இயற்றப்பட்ட

பதவுரை - பொழிப்புரை - விருத்தியுரையும்.

இவை,

பிரஹ்மஸ்ரீ, அருட்கவி, ந. சுப்பிரமணிய அய்யரவர்களால்  
பரிசோதிக்கப்பட்டு,

திருவல்லிக்கேணி,

“நோயில்” அச்சியந்திர சாலையில்,

பதிப்பிக்கப்பட்டன.

முதற் பாகம்

1925

வில ரூபா 1. காபிரைட் ரிஜிஸ்டர்ட் தபாற்சேலவு வேறு



சிவம்

## முகவுரை.

ஸ்ரீ ஸூதஸம்ஹிதாஸாரமென்னும் இந்நூல், ஸ்ரீ பரமசிவேத் திர ஸரஸ்வதீ ஸ்வாமிகளின் சிஷ்யரும், நெருரில் பரிபூர்ணப் பிரஹ்ம பாவத்தைப்பெற்று விளங்கும் சிவயோகி ஸ்ரீ ஸதாசிவேந்திர ஸரஸ்வதீ ஸ்வாமிகளால் திரட்டப்பட்டது. இது, திரட்டப்பட்டு சுமார் 150 வருடங்களுக்கு மேலாகியும், இதுகாறும் அச்சிடப்படவில்லை. எட்டுப்பிரதிகளும் கிடைத்தற்கரிதாய் விட்டன. ஆதலின் இதை அச்சிடுதல் அத்தியாவசியமென அறிந்த, அங்ஙனம் செய்வது தமிழ் மக்கட்கும் பயன்படுமாறு, கல்லிடைக்கூற்றிச்சி, பிரஹ்மஸ்ரீ சுப்பைய சாஸ்திரிகளவர்கள் பதவுரையேர்டு, தாற்பரியமும், பிரஹ்மவித்யாப் பிரகாசிகையென்னும் விருத்தியுரையும் இயற்றி அச்சிட முயன்றனர். பல அன்பர்களின் திரவிய சகாயத்தால் இம்முதற்பாகம் அச்சிட்டு முடிந்தது. மற்றொரு பாகமும் ஸ்ரீபரமேச்வரன் கருணையால் சீக்கிரம் அச்சிடப்பட்டு வெளிவரும். அன்பர்கள் இந்த முதற்பாகத்தை ஆதரித்தது போலவே இரண்டாவது பாகத்தின் பூர்த்தி விஷயத்திலும் ஊக்கக் கொண்டு ஆதரித்து உதவி புரிவார்களாக.

அடியேனது அற்ப அறிவிற்கெட்டிய வரையில் ஸ்ரீசிவருகு, குகப் பெருமான் அருளினால் இந்நூல் பரிசோதிக்கப் பெற்றுள்ளது. பிரமா தாதி தோஷங்களால், அடியேனுக்கு விளங்காத பிழைகள் பல இருக்கலாம். அறிந்த பண்டிதர்கள் தெரிவிப்பின், மிக்க வந்தனத்துடன் ஏற்றுக் கொண்டு மறுபதிப்பில் திருத்தப்படும்.

இதை எமது இஷ்டம்போல் அச்சிட்டுத்தந்த நோபில் அச்சியந்திர சாலத்தலைவரது நன்றி என்றும் மறக்கற்பாலதன்றும். சிவம்.

ஸ்ரீ பிரஹ்ம வித்யா ஸபை, }  
திருவேட்டிச்சூரம், }  
குரோ;ன, மேஷரவி, கட.

ந. சுப்பிரமணிய அய்யர்.

## ஸஹிதஸம்ஹிதாஸாரா விஷய ஸஹிசிகை.

	பக்கம்.
சிவமகாத்மிய கண்டம். 1. மெய் யுணர்ந்தார்க்கு - விதிவிலக் கிலை யெனல்.	5.
2. மெய்யுணராரர்க்கு - விதிவிலக்குள தெனல்.	8
3. பிரம்ம மறிந்த - பெண்புருடர்க்குப் பேசும்வருணச் சிரமயிலை யெனல்.	9
4. மெய்யுணராது - விதி கர்மங்களை விடுத்தோன் கெடுவான் - வீண யென்னல்.	11
நூனயோக கண்டம். 5. தத்துவஞான - சாதனங்கூறல்	12
6. மெய்யுணர்வானே-வீடுபேறெனல்	14
7. அறிவை யிழந்தஞ் - ஞானத்தழுவ முலகைக்கண்டு - வியப்போடி. ரங்கல்.	16
8. இயற்கையி லான்மா - விருளொடு கூடின - இன்பாம் வீடுதலை - என்றயிலை யெனல்.	18
9. ஆன்மசொருப விலக்கண மறை தல்.	19
10. சிவமாய்த் தன்னை - யறியாதான் திருட்டும் கொலையும் - புரிந் தோனாமெனல்.	22
11. சற்குருபாற்சென்ற-நற்கதி யடை யெனல்.	25
12. ஈசனை யன்னி-ய டாக எஜிப்பவன் கையமு தெறிந்துகை - கக்கு வார்க் கொப்பெனல்	27
13. அன்னிப்பார்வை - யனைத் தும் பொய்யெனல்	29

14. சொரூப மறிந்தவன் - சோகமுறா  
னெனல். 31
15. பிரம்மஞானத்தாற் - பேதவொழி  
வெனல். 32
16. சுத்தமாமான்மா - வசுத்த உலக  
தாய்ப், புத்தநிலயிற் - சுத்தமா  
மென்பதோ, டஞ்ஞானச்சேறநி  
வாம் நீராலன்றி கருமத்தால்  
நீங்காதென்னல். 33
17. முற்றுணர் ஞானிக்கு முவ்வுல  
கத்திலும் சற்றுஞ் செய்கை  
யில் சாங்கியாவெனல். 37
18. இன்புறவான - தன்னிலை யொ  
ழித்துத், தன்புல குறுபவன் -  
தூச்சனென்னல். 40
19. உலக நாட்டத்தோ-ருண்மை யறி  
யாரெனல். 44
20. சுயவறிவுடையோர்க்குச் - சுகதுக்க  
மிலையெனல். 46
21. நன்னிலைச் சாதனம் - ஞானமே  
யெனலொடு, பன்னூக் கரும-  
மன்றெனப் பகறல். 48
22. ஆயாசம் சற்றுமில் - அத்துவிதத்  
தினை ஏயார்மனத்தினு-லென்  
னையென்னல். 50
23. புன் மனத்தோர்க்குப் - பொருளு  
ணர் விலையெனல். 52
24. நானு உலகமஞ் - ஞானகற்பித  
மெனல். 54
25. பிரஹ்ம மறிந்தவன் - பிரஹ்ம  
மேயாமெனல். 56
26. ஞானமாண் பதனை - நயப்பட  
வுரைத்தல். 63
27. மெய்யறிவாந்தழல் - வினைகளைச்  
சுடுமெனல். 65
28. ஞானியின் துவெழி - மரகமெய்  
துவெனல். 72

29. ஞானியின் பூஜ்யதை - ஞாலத்  
திற்பெரிதெனல். 74
30. ஞானியின் பூசை - கலமெலாந்  
தருமெனல். 77
31. ஞானியின் - பெருமையும் நாடின  
ரடையும் ஈனமில் - பயனும் 81  
இனைத்தென விசைதல்.
1. மறைநெறி யொழுக்கும் - இறை  
வன் பத்தியும், கறையறு மின்  
பங் - கண்ணதாக்கும் மெனல். 89
2. முத்தியினிலக் கண - மினைத்  
தென மொழிதல். 92
3. ஜீவன் முத்தியின் - சிறப்பினச்  
செப்பல். 93
4. பந்த மோகூங்கன் - பரமார்த்த மன்  
றெனல். 97
5. அஞ்ஞானபந்த - மறுநெறி யறை  
தல். 101
6. அதிவருணாச்ரமி - யிலக் கண  
மறைதல். 108
7. அதிவருணாச்ரமி - யருபவமினைத்  
தெனல். 121
8. ஈசற்கும் அதி - வருணாச்ரமிக்கும்  
எத்துணைப் பேதமும் - இலை  
யெனவிளம்பல். 126
9. சாஸ்திராதிகளின் - சாரமினைத்  
தெனல். 129
10. பிறப்பின் பெரும்பயன் - பேரின்ப  
மென்னலோ பெதேசவாக்கியத்  
துயர்ச்சியையுரைத்தல். 131
11. ஞானிகட் குலகத் - தோற்றமுள  
தெனல், ஞானபாம்பரை-நண்  
ணுதற்கே யெனல். 134
12. விதேக முத்தியின் - மேன்மை  
யைக் கூறல். 135

முத்தி கண்டம்.

பிழைத் திருத்தம்.

பக்கம்	வரி	பிழை	திருத்தம்
6.	23.	சு.ஹசுராஹ	சுஹராஹ
10.	5.	கவலி த	கவலி த
16.	15.	வாஸ்வத்தை	வாஸ்தவத்தை
20.	6.	கெவலம்	கெவலம்
21.	18.	லிம்மம்	லிம்மம்
29.	18.	சீர்தாநாம்	சீர்தாநம்
30.	3.	வெய்யுணவி	வெய்யுணவி
31.	18.	வயம்	வயம்
32.	7.	வியெய	வியெய
”	16.	நாமரூப	நாமரூப
”	23.	வெலாக	வெலாக
33.	2.	வெஹுணொ	வெஹுணொ
”	10.	சீர்து	சீர்து
”	25.	வெய்யுணவி	வெய்யுணவி
”	”	நாஸுகொத	நாஸுகொத
38	2.	துயெய	துயெய
”	22.	துயெய	துயெய
”	26.	நாஸுகொத	நாஸுகொத
39	5.	வெய்யுணவி	வெய்யுணவி
”	27.	துயெய	துயெய

பக்கம்	வரி	பிழை	திருத்தம்.
41.	10.	கூகா	கூகா
„	11.	வலிா	வலிா
„	23.	ஸாரா	ஸார
42	16.	கூநுதூ	கூநுதூ
46.	7.	ஸகி	ஸகி
„	14.	வெயெ	வெயெ
54.	25.	வியாக	வியாபக
56.	6.	விடிவநனை	விடிவநனை
64.	7.	பிரகாசா	பிரகாசா
68.	15.	யடையந்த	யடைந்த
69.	5.	கனில்	கனில்
73.	2.	அடினி	அடினி
79.	16.	கருணை	கருணை
„	25.	வாணை	வாணை
82.	15.	பிரகாசம்	பிரகாசம்
83.	10.	விவகெவ	விவகெவ
89.	22.	மின்ப - கண்	மின்பம் - கண்
95.	8.	கூகி	கூகி
100.	8.	முமுக்கூ	முமுக்கூ
101.	3.	கூகெண	கூகெண
107.	27.	வியூகி	வியூகி
125.	8.	எப்பொதும்	எப்பொழுதும்
127.	17.	வெலகூகி	வெலகூகி
„	26.	கூ	கூ

உ

ஓம் தத்ஸத்

## ஸ்ரீ ஸதா சிவப்பிரஹ்மேந்திர சரித்திரச் சுருக்கம்.

ஸ்ரீஸதாசிவப் பிரஹ்மமென்று பிரக்சியாதி யடைந்த ஸதாசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஒரு அவதூதர். இவர் சுமார் 200 வருகளுக்கு முன்னர் தென்னிந்தியாவில் காவிரியாற்றங்கரையில் சஞ்சாரம் செய்தவர்.

வித்தியாப்பியாசம்.

இம்மகான், தன் இளமையில், திருவிசை கல்லூர் என்னும் கிராமத்தில் கல்வி பயின்றவர். அப்போது இவருடன் சகபாடிகளாயிருந்தவர் இராமபத்திர தீட்சிதரும், அய்யர் அவர்களென்று பிரசித்தி பெற்ற வெங்கடேசரும், மஹா பாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரியாருமே யாம். சதாசிவேந்திரர் இயற்கையிலேயே அறிவாற்ற லமைந்துள்ளவராயிருந்தமையின், தாம் தமது சகபாடிகளைக் காட்டிலும் மிக்க நுண்ணறிவுடையவராய் விளங்கி யிருந்தனர். சிற்சில சமயங்களில் இவர் தமது குருவோடும் வாதஞ் செய்வது வழக்கமாம். இங்ஙனம் இவரது வித்தியாப்பியாசம் பூர்த்தியாயிற்று.

வைராக்கிய உற்பத்தி.

வித்தியாப்பியாச முடியுங் காலத்தில் ஒருநாள், இவரது பத்தினி பருவமடைந்ததாகக் கேள்விப்பட்ட இவரது தாயார், அன்று விசேஷ போஜனம் சமைத்தனர். இதனால் சமையல் முடிய நேரமாயிற்று. அன்று வழக்கம்போல் சதாசிவபிரஹ்மம் வீட்டிற்கு வந்து பார்க்கச் சமையல் முடியாமல் இருப்பதையும் அதற்குக் காரணத்தையும் தெரிந்து

கொண்டு பின் வருமாறு யோசிக்கலானா. “சமுசாரமுளை கிளம்புவ தந்த முன்னரே போஜனகாலந் தாழ்ந்தது. முளைத்தால் அதலில் உண்டாந் துண்பத்திற்களவுண்டோ! ஆலூர் பெருத்துண்ப மிச்ச சமுசாரம்.” என்று கண்காராய்ந்து உடனே வீட்டை விட்டு வெளிக் கிளம்பி ஞானசாரியனையடையப் புறப்பட்டனர். அன்று முதல் உலகத் திற் சிறிதும் இன்பம் இல்லை யென்றகிச்சய முடையவராய் விஷ யங்களை வெறுத்து, மைத்திரி, கருணை, முதலிய நற்குணங்களுடன், ஜாதமத வித்தியாசமின்றி ஸமதரிசியாய்ப் பசிக்கு எது கிடைப்பினும் அதை வாங்கி உண்பவராய் விளங்கினர். ஒருவரும் அன்னம் கொடாதகாலத்தில் உச்சிஷ்டத்தை (எச்சிலை)யும், உண்பார். இங்ஙனம் ஒருமும் இம்மகாத்மாவை அறியாதார் பைத்தியம் பிடித்தவரென்று தீர்மானித்திருந்தனர்.

### குரு ஸந்தரிசனம்.

இங்ஙனமிருக்க ஒருநாள் இவர் பரமசிவ அனுக்கிரகத்தினால் ஸ்ரீ பரமசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளைக் குருவாக அடைந்தனர். இவர் சற்குருவினிடம் அதிவினாவில் யோகத்திலும் ஆத்ம அபரோஹத்திலும் சித்தியடைந்தவராயினர்.

### மௌனவிரதம்.

இங்ஙனம் விளங்கிய ஸ்ரீ சதாசிவேந்திரர் தமக்குள்ள சாஸ்திர பாண்டித்தித்தினால் தமது குருவினிடம் வருபவரை யெல்லாம் பற்பல கேள்விகளைக் கேட்டு அவமானப்படுத்திக் கொண்டிருந்தனர். இதைப் பரமசிவேந்திரர் அறிந்து “சதாசிவ! எப்பொழுது உன் வாய் மூடுமோ!” என்று கோபக் குறிப்புடன் கூறியருளினார். உடனே பிரஹ்மம் தமது விவேக மின்மையை உற்று நோக்கி, அன்று முதல் மௌன விரதத்தை மேற்கொண்டு தமது குருவை வணங்கித் தமது குற்றத்தை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டு சற்குருவின் உத்தரவு பெற்றுப் பரதேசியாய்க் கோயம்புத்தூர் ஜில்லாவில் அமராவதி நதி தீரத்தில் சஞ்சரிப்பவராயினார்.

### பிரஹ்மேந்திரரின் அமாநுஷ்ச் செய்கைகள்.

(1) இங்ஙனம் அமராவதியின் காவிரி நதீதீரத்தில் ஆத்மாநுபவம் மீக்குறச் சமாதியின்ற வரூடானில், ஒருநாள் திடீரென்று காவிரியில் வெள்ளம் வர, அங்குச் சமாதி புரிந்திருந்த பிரஹ்மேந்திரரை வெள்ளம் அடித்துக்கொண்டுபோய் மணலில் செருகிவிட்டது. கரையின் மீதிருந்த ஜனங்கள் ஸ்வாமிகளை வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விட்டதேயென்று மிகவும் மனம் வருந்தி வீட்டிற்குச் சென்றனர். சுமார் மூன்று மீ காலங்கழித்து நதிக்கால்வாயை வெட்டுகையில் ஸ்வாமிகள் சமாதிகளை ஒன்றுமறியாதவர் போல் போவாராயினர்.

(2) மற்றொரு நாள் கரூரை அடுத்துள்ள ஓர் கிராமத்தில், குடியானவன் ஒருவன், கனத்தில் நெல் அம்பாரம் போட்டு விட்டுக் காவல் வைத்து வீட்டிற்குப்போனான். அன்று அமாவாசையானதால் வானம் கறுக்கலாயிருந்தமையால், அவ்வழியே போக நேர்ந்த பிரஹ்மேந்திரர், அம்பாரம் தடுத்துக் கால் இடறிக் கீழே விழுந்தனர். இவரைத் திருடனென்று சந்தேகித்துக் காவலாளர் இவரை அடிக்கக் கைகளில் தடி கொண்டு நோக்கினர். உடனே மேல் நோக்கிய கைகள் கீழே இறங்காமலும் வைத்த கால்கள் பெயராமலும் பொழுது விடியும் வரையிலிருந்தன. பொழுது விடிந்ததும் ஸ்வாமிகள் போயினர். காவல் காரர்களுக்கும் கைகால்கள் சுவாதீனமாயின.

(3) பின்னுமொருநாள் தலையாரிகள் சிலர் ஒரு தாசில்தாரருக்காக விறகுச்சுமை யொன்றை பிரஹ்மேந்திரர் தலையில் சுமத்திக்கொண்டு வந்தனர். ஸ்வாமிகள் அச்சுமையைத்தன் தலையினின்றும் கீழேபோட்ட உடனே அது தீப்பற்றி எறிந்து விட்டது.

(4) இவர் எப்பொழுதும் சிறுபிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவி வீளையாடுவது வழக்கம். ஒருநாள் சில பிள்ளைகள் மதுரையில் நடக்கும் ரிஷபவாகன உற்சவத்திற்குப் போகவேண்டுமென்று சுவாமிகளை வேண்டிச் சுவாமிகள் அவர்களின் விருப்பத்திற்கிணங்கி அவர்களைத் தமது தேய்களிலும் முதுகிலும் ஏறிக்கொள்ளும்படி பணித்து

அவர்களை ஒரு கண்கேரம் கண்களை மூடிக்கொள்ளும்படிச் சொல்லினர். மறுகூண்டத்தில் அச்சிறுவர்கள் மதுரையில் ரிஷபவாகன உற்சவத்தைத் தரிசித்துக்கொண்டிருப்பதாகக் கண்டனர். என்னே ஆத்மசித்தரின் பெருமை!

(5) இந்தஞான சித்தர் மஹாசிவராத்திரி, கோகுலாஷ்டமி முதலிய புண்ணியகாலங்களில் ஒரு காலத்திலேயே பல சேஷத்திராங்களில் இருந்ததாகவும் காணப்பட்டிருந்தனர்.

(6) படிப்பின் வாஸனை சிறிதுமின்றிய ஒரு பிரஹ்மசாரிக்கு இம்மகான் கருணை கூர்ந்து ஸ்ரீ ரங்கநாதருடைய தரிசனம் செய்வித்து ஸ்ரீ மேதாதக்பிணைமூர்த்தி மந்திரத்தை உபதேசித்து அவனை அரசரும் போற்றத்தக்க சிறந்த பண்டிதனாகினார்.

(7) வேறொருநாள் பிரஹ்மேந்திரர் திகம்பர கோலத்துடன் ஒரு மகம்மதியன் வீட்டு வழியே போவாராயினார். அம்மகம்மதியன் தன்பத்தினியோடு அறையில் இருக்கும்போது நிர்வாணமாய்ச் செல்லும் இவரைக் கண்டு வெகுண்டு தனது வாளினால் ஸ்வாமிகளின் ஒரு கையை வெட்டி விட்டான். தன் கை வெட்டுண்டு கீழே விழுந்த தையும் உணராத நமது பிரஹ்மேந்திரர் போய்க் கொண்டே யிருந்தனர். இதனைக் கண்டு அம்மகம்மதியத் தலைவன் ஆச்சரியங்கொண்டு அவர் மகானை நந்திரர்மணித்துத் தான்செய்த குற்றத்திற்கு அஞ்சி அவரைத் தொடர்ந்து சென்று சுவாமிகளுக்கு அறிவிக்கச் சுவாமிகள் மற்றோர்கையால் முடமாகிய கையைத்தடவ அது முன்போல்வளர்ந்து விட்டது. இதனைக்கண்ணுற்று அளவிலாப்பேராந்தங்கொண்டு அம்மகமதியத்தலைவன் ஸ்வாமிகளை வணங்கி அநுக்கிரகம் பெற்றுச் சென்றான்.

(8) ஸ்ரீ சதாசிவப்பிரஹ்மம் சிலகாலங்களில் ஆலயங்களிற் சென்று அர்ச்சனா மந்திரங்களை யுச்சரிப்பதுமுண்டி. அப்பொழுது ஒவ்வொரு மந்திரத்துக்கும் ஒவ்வொரு புஷ்பம் அந்தரத்தினின்று அம்மூர்த்தியின் சிவலினியீது விழுவது வழக்கமாம்.

(9) இவர் கண்டன யோகத்திற் சித்தி பெற்றவர். இராக்காலங்களில் இவரது எல்லா அவயவங்களும் தரித்தனியாயிருக்கப் பலர் கண்டிருக்கின்றனரென்று தெரிகின்றது.

இம்மஹான் இயற்றியுள்ள அற்புதச் செயல்கள் பலவுள. விரி வஞ்சி இங்குக் கூறாது விடப்பட்டன.

**தொண்டமானுக் கருள்புரிதல்.**

1730 முதல் 1769-ஓ வரையில் புதுக்கோட்டையை ஆண்டிருந்த சிவஞானபுரம் துரையென்று வழங்கும் விஜய ரகுநாத தொண்டமானென்பவர், 1738-ஓத்தில் புதுக்கோட்டைக்கு அருகே யுள்ள திருவாங்குளத்திற்கடுத்த காட்டில் திரிந்து கொண்டிருந்த சதா சிவப் பிரஹ்மத்தைத் தரிசித்தனர். இத்தொண்டமான் மிகவும் விரக்தபுருஷர். ஸத்துவகுணமுள்ளவர். இவர் ஷெ சுவாமிகளை 8-ஓ பிண்டொடர்ந்து சென்று கடைசியில் சுவாமிகளின் அநுக்கிரக மடைந்தனர்.

பிரஹ்மேந்திரர் மௌனியாதலினால் தொண்டமானுக்கு மணவில் எழுதி உபதேசித்தனர். அன்றியும் மற்ரும் தெரிந்துகொள்ளவேண்டிய வற்றிற்குத் திரிசிரபுரத்திற்கடுத்த பிக்ஷாண்டார் கோயிலிலுள்ள தமது சகபாடி. மகாபாலடியும் கோபாலகிருஷ்ண சாஸ்திரிகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறும் ஆஞ்ஞாபித்தனர். அங்கனமே சக்ரவர்த்தி யும் மேற்படி சாஸ்திரிகளிடத்தில் விஷயங்களைத் தெரிந்துகொண்டு நவராத்திரி பூஜை, தகஷிணூழீக்தி உற்சவம் முதலியன சுவாமிகளின் உத்தரவுபோல் நடத்திவந்து பெரும்புகழ்பெற்றான். பிரஹ்மேந்திரர் எழுதி உபதேசித்தவிடத்திலுள்ள மணல் இன்றும் புதுக்கோட்டை யில் பூஜையில் இருக்கின்றது.

உலர்ந்த சறுகு காற்றில் சலிப்பதுபோலப் பிரஹ்மேந்திரர் யதேச் செயாய் தேசமெங்கும் திரிவாராயினார். சுவாமிகள் ஐரோப்பாவிலுள்ள தருக்கி தேசம்வரையிலும் சஞ்சரித்ததாகவும் ஏற்படுகின்றது.

**பரிபூர்ண நிலை.**

இங்கனம் சதாசிவப் பிரஹ்மேந்திரர் நெடுநாள் சஞ்சரித்துக் கொண்டுவந்து நெடுநா யடைந்தனர். ஒருநாள் அங்குள்ளவர்களுடன் சுவாமிகள் “யான் மீதுணாவி ஜ்யேஷ்டசுத்தபத்மசமீயன்று பரிபூர்ண

நிலையையடைவேன். அன்று காசியிலிருந்து ஒரு பிராமணன் பாண்டலிங்கமொன்று கொண்டு வருவான் அதை எமது ஸமாதிக் கருகே. பிரதிஷ்டை செய்யுங்க” என்று திருவாய் மலர்ந்தருளினார். அங் கணமே நெருளிலுள்ள பிரஹ்மணோத்தமர்கள் செய்து முடித்தனர். இன்றும் இச்சமாதிக்கும்-ஷெ கோயிலுக்கும் பூஜை முதலிய விபவங்கள் புதுக்கோட்டை தொண்டமான் செலவில் கடை பெறுகின்றன.

**ஸ்ரீ சிருங்ககிரி ஆசாரிய ஸ்வாமிகளின் பக்தி**

ஸ்ரீ சிருங்ககிரி சாரதா ஸ்டம் ஜகத்குரு ஸ்ரீ ஸக்சிதாநந்த சிவாபி நவ நரஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள் அவர்கள் தம்முடைய சஞ்சாரமார்த்தத்தில் நெருமையடைந்து அதிஷ்டானத்திற்குட் சென்று பூசித்து நெடு நேரம் ஸமாதியிலிருந்து ஸ்ரீ பிரஹ்மேந்திரரை மனமுருகித் துதித்து ஸ்ரீ சதாசிவேந்திர ஸ்துதி யேனாலும் ஒரு தூலையும் இயற்றியருளினார்.

பிரஹ்மேந்திரரின் பெருமையை ஜகத்குருவே தன்னால் சொல்ல முடியாதெனத் துதித்தாரெனின் எண்போலியரால் எடுத்துக் கூறத்தக்க அளவுடைத்தேதோ அவரது பெருமை?

**பிரஹ்மேந்திரர் இயற்றிய நூல்கள்.**

1. பிரஹ்மஸூத்ரா விருத்தி.
2. யோகஸூத்ரா விருத்தி.
3. பன்னிரண்டு உபநிஷத்துக்களுக்குத் தீபிகை.
4. அத்வைதானந்த சீர்த்தனைகள்.
5. ஆத்ம வித்யா விலாஸம்.
6. அத்வைதாஸ மஞ்சரி.
7. சித்தாந்த கல்பவல்லி.
8. ஸூத்ரஸிம்ஹிதாஸாராம் முதலியன.

ந. சுப்பரமணிய அய்யர்.

ஸிவம்



ஓம்

॥ ஸ்ரீமூர்த்த உரணாரவிந்நாஜ்யம் நம: ॥  
॥ ஸ்ரீலாம்பலிவ உரணாரவிந்நாஜ்யம் நம: ॥

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யா ப்ரகாஸிகை  
எ ன் கி ற

ஸுதஸம்ஹிதாஸாரம்.

வநெமஜெநு வடிநம் வாசிண்காரடுவவஹஸிஷ்டம் ।  
கூங்குசிவராமஸொணம் கூவலயாநநுகநிடுவஸ்யு ॥  
சிநெசூம் சிவஹம் ஸாணம்மூர்த்தம் வடிவநவ்விதம் ।  
யொமவீடெ ஸிவஹம் நசிதி ஸிரவியித்யு ॥

ஓதம் யெந ஜமஹ்ராஹ்ரிஷம் யெர்தஹ ஸவஹம்  
ஸிவா யெர்தஹ வஸவொவி வாஸகிசுராஹ்ரிஷு  
யுலாஹெந தக ॥ ஓதிசுராஹ்ரிஷுஹ்ரிஷம் யெர்த  
கிஷுதாஹெர்தகம் யெர்திஷுவி வரம் ஸிவாஹ்ரிஷ  
ஹம் யெர்திஷு விஷுயிஷா ॥

## உவொஉாத

ஓம் ஸிவஸிவஹிதாஸாரம் ஸூத்ரஸம்ஹிதாஸாரம் ஸூத்ரஸம்ஹிதாஸாரம்  
கொழையிரொழி ஸூத்ரஸம்ஹிதாஸாரம் ஸூத்ரஸம்ஹிதாஸாரம் ஸூத்ரஸம்ஹிதாஸாரம்  
ஸூத்ரஸம்ஹிதாஸாரம் ஸூத்ரஸம்ஹிதாஸாரம் ஸூத்ரஸம்ஹிதாஸாரம் ॥

என்கிற பிரமாணப்படி, “உலகத்தில் எண்ணிறந்த பிறவிகளுள் மிகவும் அரிதான இம்மானிடப் பிறவியை யடைந்தும், கண், காது முதலிய இரத்திரியங்கள் நன்றாய் ஏற்பட்டும், நன்மை தீமைகளைப் பகுத்தறியக்கூடிய புத்தி யிருந்தும், எந்த மனிதன் இச்சமுஸாரமாகிய பிறவிக்கடலைக் கடக்கவில்லையோ அவன் பிரம்மஹத்தி செய்தவனாவன்” என்று சாஸ்திரங்கள் கோஷிக்கின்றன. ஆகையால் அடைதற்கரிய இம்மனிதப்பிறவியை யடைந்த ஒவ்வொரு ஜீவனும் இகழ்த்தக்க சிற்றின்பங்களை அறவே விடுத்து கிடைத்தற்கரிய பேரின்பத்தை யடைதல் வேண்டும். அங்ஙனம் அடைதற்குரிய பல சாதனங்களுள் தத்துவ ஞானமே நேர்சாதனமாகும். தத்துவ ஞானம் விசாரமின்றி உண்டாகாது. அதுவும், அதாவது விசாரமும் சாஸ்திரார்த்த ஞானமின்றி யமையாது. சாஸ்திரங்களோ அநந்தம். ஆதலின் கேவலம் மனுவ்ய ஸாமான்யர்கள் அவைகளை அத்தியயனஞ் செய்து அர்த்தானுஸந்தான வடிவ மனனஞ்செய்து மித்தியா விஷயங்களான நாம ரூபங்களை யொழித்து ஸ்வதஸ்ஸித்தமான ஸ்வாத்ம ரூப சிவப்ராப்தியையடைவது தூர்லபமாம். ஆதலின் இதை உத்தேசித்து ஸூத்ர விசாரஸபகவான் வேதங்களிலுள்ள அர்த்தங்களை அதிகாரி பேதமில்லாமல் யாவரும் படித்துணரும்படி புராண ரூபமாகச் செய்கிருக்கிறார். அவை பதினெட்டாம். அவைகளில் ஸூத்ர ஸ்காந்தம் ஒன்றும். இது ஆறு ஸம்ஹிதைக

ளோடு கூடியது. இச்சம்மிகைகளில் இரண்டாவதாகவுள்ளது ஸூத்ர ஸூத்ர ஸம்ஹிதையாகும். இச்சூத்ர சங்கிகையில் வேதத்தின் பரம தாத்பர்யமான ஆத்ம நிஷ்டைக்கு அத்தியாவசியமாய் வேண்டியஸாதனங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இது ஆறாயிரம் சுலோகங்களால் ஆக்கப்பட்டு நான்கு கண்டங்களோடு கூடியது. இவற்றில், அந்திய கண்டமான எக்கியவைப்பவமானது தன் பிற்பகுதியில் ஆத்மநிஷ்டை யித்தகையதென்று உள்ளங்கை நெல்லிக்கனிபோல் குறிப்பிடும் மகிமை வாய்ந்த ஸூத்ர பிரஹ்ம கீதை, ஸூத்ர கீதைகளை யடக்கிக்கொண்டிருக்கின்றது. இது வேத வடிவமேவாகும். இதை ஸூத்ர பரம சிவாவதாரமாகிய ஸூத்ர சங்கர பகவத் பாதாசாரிய ஸ்வாமிகள் பதினேட்டு முறை வாசித்துப் பிரஹ்ம ஸூத்ரத்திரம், பகவத் கீதை உபநிஷத்துக்களாகிய பிரஸ்தான த்ரயங்களுக்கும் பாஷ்யம் செய்ததாக எற்படுகிறது. இது “தாஷ்டாஹஸ்யா உஷ்டாஸுக்ரஸூத்ரஸம்ஹிதாஃ | உக்ரே ஸாரீரகஃ ஹரஷ்யஃ ஸவஸூத்ரஃ சிவோஹஸ்யா ||” என்னும் பிரமாண வசனத்தால் நன்கு புலப்படுகின்றது.

இத்தகைய மகிமாதீசயம் பெற்ற ஸூத்ர ஸூத்ர ஸம்ஹிதையை ஆதியோடந்தமாய் மனனம் செய்வதென்றால் யாவுருக்கும் ஸாதாரணமாய் அசாத்தியமேயாகும். இதை யுத்தேசித்துச் சமார் தூற்றெண்பது வருஷங்களுக்கு முன், பரிபூர்ணப் பிரம்மாநந்த சிவயோகி ஸூத்ர ஸூத்ர சிவேந்திர ஸரஸ்வதி பெயர்ந்தும் திருநாம முடையவரும், அகண்ட காவிரிநதிக்கரையிலுள்ள நெருர் என்னுந் திருப்பதியில் பரிபூர்ண ஸமாதி அடைந்துள்ளவருமாகிய மகான் ஜீவர்களிடத்துள்ள பரமகருணையால், ஸூத்ர ஸூத்ர ஸம்ஹிதையின் நான்கு கண்டங்களி லிருந்தும், அதிதிவிர பக்குவிகளாகிய

முழுக்கூக்கள் மனனஞ் செய்து பூர்ண சிவபாவத்தை யடையட்டுமென்று ஸாரஸூபமான “ஸ்ரீ ஸூத்ர ஸ்மீதாஸாரம்” என்னும் ஓர் கிரந்தம் இயற்றியருளினார். இதன் மகிமை மனவாக்குக்களுக்கு எட்டாததாம். கேவலம் அனுபவத்தினாலேயே அறியத்தக்கது. இத்தகைய பெருமை வாய்ந்த நூல் ஒன்று என் குரு சரணங்களின் கிருபையால் எனக்குக் கிடைத்தது. இந்நூல் இதுகாறும் அச்சிடப்படவில்லை யாகையால், இதைத் தமிழுக்களும் அறிந்துணரும் வண்ணம் மொழி பெயர்த்து அச்சிடலாமென்று ஸ்ரீ பரமசிவானுக் கிரகத்தை முன்னிட்டு யான் முன்வந்துள்ளேன். இங்ஙனம் முன்வந்தது நூல் செய்ய வேண்டுமென்கிற எண்ணத்துடனல்ல; மற்றேரூ என்னுடைய மனனத்தின் பொருட்டும், கேவலம் சாஸ்திரவாதத்திலேயே காலங்கழிக்காமல்திருஷ்டாநுகிராவிசுமான ஸகல துக்கங்களிலிருந்தும் சீக்கிரம் விடுபட்டு நித்திய நிரதிசயானந்த அகண்ட ஏகரஸ ஸ்வரூபமான ஆத்மாநந்தத்தை எப்பொழுது அடைவோ மென்கிற அநிதீவிரதர இச்சையோடு கூடியவர்களுக்குப் பரமப் பிரயோஜனமாயிருக்கு மென்பதை யுத்தேசித்துமேயாகும். இதில் அநேக குற்றங்களிருக்கும். ஸாதுக்கள், எங்ஙனம் ஹம்ஸபக்ஷியானது நீரும் பாலுங்கலந்திருந்த போதிலும் நீரைத் தள்ளிப் பாலை மாத்திரங் கிரகிக்கின்றதோ அங்ஙனமே குற்றங்களை நீக்கி ஆத்மாநு ஸந்தானத்திற்குரிய குணமான விஷயங்களை யே கொள்வார்களெனப் பிரார்த்திக்கப்படுகின்றது.

२० த த க  
ஸு

கல்லிடைக் குறிச்சி. சுப்பையா சாஸ்திரிகள்.

ஓம் தத்தக்  
ஷ

॥ ஸ்ரீ ஸாம்பவசிவாய நம: ॥

॥ ஸ்ரீ மூர்த்தாரணாரவிநாயகாய நம: ॥

சிவ மகாத்மிய கண்டம்.

நூல்.

(க) மெய்யுணர்ந்தார்க்கு விதிவிலக்கிலே யெனல்.

(அவதாரிகை) அநேக ஜன்மங்களில் தானல்லாததாயும் தனதல்லாததாயும் கானலில் தோன்றுகிற நீரைப்போல் என் விதத்திலும் ஸத்தையற்றதாயுமுள்ள சரீராதிகளில் தான் தனது எனச் செய்துவந்த அபிமானத்தை முன்னிட்டு ஏற்பட்ட புண்ணிய பாபரூப கர்மங்களின் பயனாக அவ்வக்கர்மாக் களுக்குத் தக்கபடி மேல் கீழான ஜன்மங்களைக் கணக்கில்லாமல் அடைந்து ஏதோ மகத்தாகிய ஒருபுண்ணிய விசேஷத்தின் பயனாய் ஏற்பட்ட ஸ்ரீ பரமேச்வரனுடைய கிருபா நோக்கத் தாலும், கர்ம ஸாம்மியத்தினாலும், எந்த ஜீவனுக்கு ஸாக்ஷாத் சிவ ஸ்வரூபமான பரிபூர்ண ஆகந்த அனுபவியான ஸற்குரு கிடைத்து அவருடைய பரிபூர்ண கிருபானோக்கால் சரீரம் முதலிய திருதியப் பிரபஞ்சத்தில் தான் தனதென்னும் பாவனையற்றுப் பரிபூர்ண ஸ்வப்பிரகாச சிதேகரஸ சிவானுபவம் ஏற்பட்டிருக்கிறதோ அம்மகாத்மாவுக்கு விதிநிலேத ரூபமான கர்மகாண்டத்தின் ஏவுதல் உண்டா? இல்லையா? என்கிற சங்கைக்குச்சமாதானம் ஸ்ரீ ராமசாரண்ய வாசிகளுக்கு ஸ்ரீ ஸூதாசாரியர் கூறுகின்றார்.

யவ்யூரவரொக்ஷவிஜூந சிலிவெஊனவாக்யஜெ. |  
தவ்யு நாஸி நிபொஜ்யக்ஷிவி வெஊன நிணயு: || 1

(ப - ம்.) யவ்யு - எந்த ஜீவனுக்கு, வெஊனவாக்யஜெ -  
வேதாந்த வாக்கியங்களாலுண்டான, சுவரொக்ஷவிஜூ  
ந - பிரத்யக்ஷ அனுபவம், சவலி - இருக்கிறதோ  
தவ்யு - அவனுக்கு, நிபொஜ்யக்ஷ - ஏவுதல், நாஸி -  
இல்லையென்பது, வெஊனநிணயு: - வேதாந்தங்களின்  
நிச்சயமாம்.

(தாந்பர்யம்.) எந்த ஜீவனுக்கு ஜன்மாந்தரங்களில் செய்த  
புண்ணிய விசேஷங்களினால் உண்டான நித்தியானித்திய விசா  
ரத்தை முன்னிட்டு அநித்தியமான நாமரூபநாட்டம் நசித்  
துப் பூரணநந்த நித்திய ஸ்வரூபமான ஆத்மானுபவம் பிரத்தி  
யக்ஷமாய் உண்டாயிருக்கிறதோ அந்த பரிபூர்ண மகாத்மா  
வுக்குக் கர்ம காண்டத்தினால் ஏவப்படுதலான விதி நிகேஷ  
தரூப நியாமகம் இல்லை.

(விசேஷவுரை.) எக்காரணத்தினால் ஆத்மரூபமடைந்த  
ஜீவர்களுக்குக் கர்ம காண்டத்தினால் நியமிக்கப்படுவதான  
அதாவது “இதைச்செய்” என்னும் விதிவாக்கியங்களும்  
“இதைச்செய்யாதே” என்னும் நிகேஷ வாக்கியங்களும்  
உபயோகமில்லை? என்னும் ஆக்ஷேபத்திற்குச் சமாதான  
மாவது:— “சூஹ சூஹஸூஜ்யாஸுவாலீத” “ஸாய  
பூகரூபிஹோக்ஷு ஜஹாயாஸ” சூரியோதயத்திலும்  
அஸ்தமனத்திலும் ஸந்தியோபாஸ்தையைச் செய்; உதயத்தி  
லும் அஸ்தமன காலத்திலும் அக்னிஹோத்திரம் என்னும்  
ஹோமம் செய் “என்பதாதி விதிவாக்கியங்களும், “நாந்யுத

“உலிவடெத” பொய் சொல்லாதே, “கூலிம்ஸூராக் ஸவடூ ஹூதாநி” எந்தப் பிராணிகளையும் கொல்லாதே “வரோ வதாவநம் கடுந் கதூவுஃ கடிவந” (எவ்விதமான கஷ்டம் உனக்கு வருவதாயிருந்தாலும்) பிறர்களுக்கு உபத்திரவம் உண்டாவதான காரியத்தைச் செய்யாதே” என்ப தாநி நிடேத வாக்கியங்களும், தானல்லாத சரீரத்தைத்தா னென்றும் தனதல்லாத விஷயங்களைத் தனதென்றும் அவித் தியாவசத்தர்களாய் மயங்கிய ஜீவர்களின் பொருட்டேயன்றி வேதாந்தங்களாகிற உபநிஷத்துக்களின் முடிவான “தத்துவ மஸி, அஹம்பிரஹ்மாஸ்யி, பிரஞ்ஞானம் பிரஹ்மம், அய மாத்மா பிரஹ்மம்” என்னும் மஹா வாக்கியங்களின் அர்த்த விசாரத்தினாலுண்டான அபரோகஷ ஞான சொருபிகளின் பொருட்டன்று. ஏனெனில் சரீரம் முதலியன தனக்கு இல்லை என்னும் திட அனுபவம் ஞானிக்கு இருப்பதனால் அம்மகானுக்கு அவித்தை, அவித்யாகாரியமான சரீராதிகள், அவற்றின் சுகதுக்கானுபவத்தின் பொருட்டுச் சுகப் பிர விருத்தி, துக்க நிவிருத்தி முதலியவை அத்தியந்தம் நாசமா யிருக்கின்றன. ஆதலால் பிரவிருத்தி நிவிருத்தி வடிவகர்ம காண்டத்தின் ஏவுதலுக்குப் பிரம்மஞானி கட்டுப்பட்டவ னல்ல என்றுவேதாந்தங்களில் நன்கு கூறப்பட்டிருக்கின்றது. மேலும் இது, “ஸநஸாயுநா கடுணா ஹூயா னொ வஸவ சுஸாயுநா கநீயாநிதி” வஸஷநிதெஜா உஹிஸி ஹூ ஹூணஸூ ந கடுணா வயடூதெ நொகநீயாநு |

“இந்த ஞானி அசுப கர்மத்தைச் செய்வதனால் தாழ்ந்த ஜன்மத்தையும் சுப கர்மத்தைச் செய்வதனால் உயர்ந்த ஜன்மத் தையும் அடைகிறதில்லை; இந்த பரிபூர்ணப் பிரம்மாநந்தானு பவத்தை படைந்த ஞானியின் மகிமை என்றும் அழியாதது”

என்னும் சுருதிப் பிரமாணத்தினாலும் “ஜோநாஜீதெந  
 துபவஸு க்ருதக்யக்யஸு யொயிநஃ கூதப்யுஃ நாஸி  
 லொகெஸிநஸி வெநஸதவஸி” பரிபூர்ண ஞானமிருதத்  
 தினால் மாறாத திருப்தியடைந்தவனாயும், அந்நிலையை யுள்ள  
 வாறு அறிதற்குப் பரம்பராசாதனங்களான நிஷ்காம கர்மம்,  
 ஈச்வர உபாஸனை, குரு சுகரூவை முதலிய செய்யவேண்டி  
 யவைகளைச் செய்தவனாயுமுள்ள ஜீவப்பிரம்ம அபேத அனு  
 பவயோகிக்கு இவ்வுலகிலும் எவ்வுலகிலும் செய்யவேண்டியது  
 ஒன்றுமேயில்லை. இப்படிக்கன்றி செய்ய வேண்டியவைகள்  
 இருப்பதுபோல் எவ்வந்தக்கரணத்தில் தோன்றுமோ அவ்வந்  
 தக்கரண விசிஷ்டனாகிய புருஷன் ஆகும் தத்துவத்தை  
 யுணர்ந்தவனல்ல” என்னும் உத்தர கீதா பிரமாணத்தாலும்  
 இது நன்கு விளங்குகின்றது. ஆதலின் பரிபூர்ண ஞானனு  
 பவத்தைப் பெற்ற யோகியை விதி நிகேஷத வடிவ சாஸ்திரங்  
 கள் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பது சிதையாத  
 சித்தாந்தமாம். (1)

(உ) மெய்யுணரார்க்கு விதிவிலக்குளதேனல்.

(அவதாரிகை.) இங்ஙனமன்றி தானல்லாததும் தனதல்  
 லாததுமான சரீராதிகளிலும் விஷயங்களிலும் அபிமான  
 முடையவர்களுக்கு வர்ணச்சிரம தர்மங்களுண் டென்பதை  
 இந்த சுலோகத்தினால் கூறுகின்றார்.

வண்பூநாஜோஸு ரோஹொஹாஸுபுஸாஸூயபுஹெஷிஹி,  
 தெஷாஃ வண்பூஸு ரிஸூநாஃ வெஷகிஃ கராதா ஸஷா॥ 2

(ப-ம்.) ஸவபுஸாஸூயபுஹெஷிஹி - ஸகல சாஸ்திரங்களின்  
 அர்த்தத்தை அறிந்த மகான்களால் வண்பூநாஃ-  
 ஜாதிரியபிமானமுள்ளவர்களுக்கு, ஸுஸு ரோஹொஹாஃ-

(அவ்வவ் வர்ணங்களுக்குரிய) ஆச்சிரம தர்மங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. தெஷாஃ - (சரீரங்களை நானென்று அபிமானித்த) அவர்களுக்கு, ஸடா - எப்பொழுதும், வெஷகிஃகர.தா - வேதத்தின் விதி, நிக்ஷேத ரூபமானவதுதல் (உண்டு).

(தாத்தர்யம்.) ஸகல சாஸ்திரங்களின் அர்த்தத்தை நன்கறிந்த மகான்களினால் ஸ்தூலாதி சரீரங்களை நானென்று அபிமானித்த ஜீவர்களுக்குப் பிராம்மணாதி நான்கு வர்ணங்களும் அவ்வவ் வர்ணத்திற்கேற்பட்ட பிரம்மசரியம் முதலிய நான்கு ஆச்சிரம தர்மங்களும் உண்டு; இங்ஙனம் இருப்பதினால் அவர்களுக்கு அஞ்ஞான காரியமாகிய அபிமான முள்ள வரைக்கும் வேதத்தின் விதி நிக்ஷேதரூப நியாமகமும் உண்டு.

(விசேஷவுரை.) விதி நிக்ஷேத வடிவ ஏவுதலானது கிரிபாஸ்வரூபமாம். கர்மாவென்பது சலனாத்மகம் அதாவது அஸைசதல் வடிவினது. சலனமென்பது, தேசபரிச் சேதமுள்ள கண்டப் பொருள்களுக்குச் சித்திக்குமேயன்றி அகண்ட நித்தியப் பொருளுக்குச் சித்திப்பதன்று. ஆதலால் தான் ஸ்தூலம், சூக்ஷ்மம், காரணமென்னும் மூன்று சரீரங்களையும் தானென்று நினைத்த அஞ்ஞானிக்கு வேதத்தின் விதி நிக்ஷேத பரமான ஏவுதல்களும் அவற்றிற்குச் சிறப்பாயுள்ள வர்ணாச்சிரம தர்மங்களும் உண்டென்று கூறப்பட்டதென்க. (2)

(ஈ) பிரம்ம மறிந்த பேண் புருடர்க்குப் பேசும் வருணாச் சிரம மிலே யெனல்.

(அ - கை.) புருஷர்களைப்போலவே ஸ்திரீகளுக்கும் சந்திரநாதன் பரமேச்வரன் இவர்களுடைய கிருபையினால் ஸ்தூலாதி சரீரங்களில் தானென்னும் மயக்கம் நீங்கிப் பரிபூர்

ணப் பிரம்ம சொரூப நிஷ்டை ஏற்பட்டிருக்குமானால் அவர் களுக்கும் வேதத்தின் விதி விலக்குகள் கிடையாதென்பது கூறப்படுகின்றது.

கவலிவெஹ வியூதாநம் வியோவா வுரூஷய்ய வா  
வண்புரூபேஸிவாஸ்யாஸ்யொ நூவெஸ்ய வஸவ்யூஷா || 3:

(ப - ம்.) வியோவாவூரூஷய்யவா - ஸ்திரீகளுக்காயினும் புருஷர்களுக்காயினும் வெஹவியூதாநம் - ஸ்வப் பிரகாசப் பிரஹ்ம ஞானம், கவலிவெஹ - இருக்குமே யானால், தயொஃ - ஞானிகளாகிற அந்த ஸ்திரீ புருஷர்களுக்கு, வஸவ்யூஷா - எப்பொழுதும், வண்புரூபேஸிவாஸ்யாஸ்யொ - பிரம்மனாகி வர்ணங்களினுடையவும் பிரம்மசரியாகி ஆச்சிரமங்களினுடையவுமான தர்மங்கள் நூவெஸ்யவ - இல்லவேயில்லை.

(தா - ம்.) ஸ்திரீகளுக்காயினும் புருஷர்களுக்காயினும் ஸ்வப்பிரகாச பரிபூர்ணப் பிரஹ்மஞானம் இருக்குமேயானால் அந்த ஞானிகளுக்கு வர்ணச்சிரம தர்ம ஆசரணை இல்லவேயில்லை.

(வி - ரா.) சரீராதிகளிலும் விஷயங்களிலும் தான்தனதென்கிற அத்தியாசம் நீங்கிப் பரிபூர்ண நிஷ்டை ஏற்பட்டிருக்குமேயானால், ஸ்திரீகளுக்கும், வர்ணச்சிரம தர்மங்களில்லை யென்பது சித்தாந்தமாம். ஸ்திரீகள் முதலானவர்களுக்குச் சரீரம் முதலான ஸ்தூலப் பிரபஞ்சத்தின் அத்தியாசம் நிவிர்த்தியாகி பரிபூர்ணப்பிரம்மாகார நிஷ்டை யுண்டாயிருக்குமேயானால் அவர்களுக்கும் சாஸ்திரங்களில் சொல்லுகிறதான வர்ணச்சிரம தர்மங்கள் இல்லை யென்பது நிச்சயம்.

(ச) மேய்யுண ராது விதி கர் மங்களை  
விதேத்தோன் கெவோன் வீணு யென்னல்.

(அ - கை) எந்த ஜீவர்கள் பரிபூரணமான ஆத்மாவின் உத்பத்தி நாசமில்லாது நிர்விகாரமாயுள்ள நிலையைத் தெரிந்து கொள்ள வில்லையோ அவர்களுக்குச் சரீரங்களில் தானென்ற புத்தி யிருப்பதினால் அச்சரீராதிகளுக்கு ஏற்பட்ட வர்ணச்சரமாதி தர்மங்களை விடுவதனால் மிக்க தாழ்வான பிறவிகளை யடைகிறார்கள் என்று கூறப்படுகின்றது.

சுவிஜ்ஞாயா தஸுஷா வம் ஸுவண-ஆஸூ ஶிராஸிகாஃ ।

ஜஹாதியஸூ-ஶிரா-தா வதகெயுவ-ஶஸம்ஸயஃ ॥

4

(ப - ம்.) சூஸூகாஃ - ஹே ஆஸ்திகர்களே! யஃ - யாதொரு ஜீவன், சூஷுஷா வம் - நாம ரூபாதி விகார ரகிதமான ஆத்மாவினுடைய இருப்பை, சுவிஜ்ஞாய - தெரிந்து கொள்ளாமல், ஸுவண-ஆஸூ ஶிராஸி-தன் வருணச் சிரம தர்மங்களை, ஜஹாதி - நழுவ விடுகிறானே, வஸூ-ஶிரா-தா - அந்த புத்தி யில்லாத ஜீவன், வதகெயுவ - கெட்டேபோகிறான், (ஜனன மரணரூப துன்பத்தை அனுபவிக்கிறான். ஶஸம்ஸயஃ - இதில் சந்தேகமே கிடையாது.

(தா - ம்.) எந்த ஜீவன் ஆத்மாவின் நாமரூப விகார ரகிதமான எப்பொழுதும் ஒருவிதமா யிருக்கக்கூடிய இருப்பைத் தெரிந்து கொள்ளாமல் தனது வர்ணச்சிரம தர்மங்களை நழுவ விட்டிருக்கிறானே அந்த புத்தியில்லாத ஜீவன் கெட்டேபோகிறான் ; ஜனன மரண ரூப துன்பத்தையே அனுபவிக்கிறான். இதில் சந்தேகமே இல்லை.

(வி - ரை.) எந்த ஜீவனுக்குக் கிடைப்பதற் கரிதான மனுஷ்ய ஜனனம் கிடைத்தும் விவேகத்தினால் ஆத்மா னாத் மாக்களைப் பிரித்து அநித்தியமான ஸ்தூல சரீரங்களை அநாதம் வஸ்துவென்று விடுத்தது, உத்பத்தி முதலான ஆறு வித பரிணாமங்களில்லாததாயும் தானே பிரகாசித்துக்கொண்டிருப்பதாயும் பரிபூரணமாயு மிருக்கிற ஆத்ம சொரூபத்தைத் தெரிந்து கொள்ளாமல் தனது வர்ணாச்சிரம தர்மங்களை நமுவ விடுகிறானே அந்த புத்தியில்லாத ஜீவன் நதிபிரவாகத்தின் பெருஞ்சுழியில் அகப்பட்டு மேலுங் கீழுமாகப் போய் வந்து கஷ்டப்படும் புழுவைப்போல் ஜனன மரணரூப துன்பத்திலிருந்தும் விடுபடுகிறதில்லை மற்றே உயர்வு தாழ்வான ஜனனங்களையே அடைந்து நாசத்தை யடைகிறான்; இதில் சந்தேகமில்லை. (4)

## ஞானயோக கண்டம்.

(ஓ) தத்துவஞான சாதனங்கூறல்.

(அ - கை.) யஜெண வாவ லீவநுஹிஜ்ஜாந  
ஊதஜுதெ வுஸாஹ க்ஷயாஹ வாவஸு கஜெணுஹி  
ஊம்நியாயப்பிரகாரம் சரீரத்தைநானென்று அபிமானித்தஜீவர்களுக்கு அந்தந்த கர்மங்களுடைய பலத்திற்குத் தக்கபடி ஏற்படுகிற பிராம்மண்ணாதி சரீரங்களுக்கு வேத சாஸ்திரங்களில் சொல்லுகிற பிரகாரம் கர்மோபாசனைகளை அவற்றின் பலன்களில் இச்சையில்லாமல் ஈச்வரார்ப்பண புத்தியாகச் செய்கிற தினால் சித்த விசேஷபத்திற்குக் காரணமான பாப வாசனைகள் நிவர்த்தியாய் ஈச்வர பிரசாதத்தினால் ஞானம் உண்டா



என்றபடி எவ்வெவர்களுக்கு (பிராமணன்:முதலானவர்களுக்கு) எந்த எந்த தர்மங்கள் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கின்றனவோ அவ்வவற்றை ஈசுவரார்ப்பண புத்தியாகச் செய்கிறவர்களுடைய அந்தக் காரணமானது சுத்தியடைந்து ஸாக்ஷாதாக ஆத்ம சுவ ரூபமான சிவம்பிரஸன்னத்தைச் செய்து பிரத்தியக்ஷாத்மானுபவஞானம் சீக்கிரம் உண்டாகிறது அதாவது ஆத்மானாத்ம விவேகஞானம் சீக்கிரம் உண்டாகிற தென்பது தாத்பரியமாம். (5)

(க) மெய்யுணர் வானே வீடு பேறெனல்.

(அ - கை.) ஜ்ஞாநாஹெவ துஹெகவய்யம் - என்ற பிரமாணப்படி அஞ்ஞான வாஸனையாகிற சரீராதி பிரபஞ்ச ஞானமிருக்கும்போது ஆத்மஞானம் எவ்விதம் உண்டாகும்? என்று ஆக்ஷேபித்து ஞானத்தினால் அஞ்ஞானம் நசித்து ஆத்ம ஸாக்ஷாத்கார முக்தி உண்டாகிற தென்கிறார்.

கஜ்ஞாநெவகி ஸ்வாரொஜ்ஞாநெவகயஜேஷுதெ |

தவாநாநெந ஜேஷுராஸு கஜ்ஞாநவ்யக்ஷயாநுநெ || 6

(ப - ம்.) ஹெஜேஷு - ஏமனனசிலனே! கஜ்ஞாநெவகிஸ்வாராஃ - அஞ்ஞானத்தினால் ஏற்பட்ட வாசனாவசத்தினால் சம்சார மிருக்கிறது; ஜ்ஞாநெவகயஜேஷுதெ - ஆத்மானாத்ம வஸ்து விசாரத்தினால் அநித்தியமாகிற சரீராதி பிரபஞ்சத்தினுடைய மித்தியா நிச்சய மூலமாக நித்தியாத்மானுபவ ஞானம் ஏற்பட்டிருக்கும்போது அஞ்ஞான காரியமானப் பிரபஞ்ச மிருக்குமென்று எவ்விதம் சொல்லுகிறது? தவாஸு - ஆகையினால், ஜ்ஞாநெந - நித்திய பரிபூர்ண அகண்டைகரஸ பிரம்மானு



(எ) அறிவை யிழந்தல் ஞானத்துழவு  
முலகைக் கண்டு வியப் போடி ரங்கல்.

(அ - கை.) சோயயா சுவஹுதஜ்ஜோநாஃ சூலுஸாஸு  
ஹாவஸாஸ்ரிதாஃ - பரிபூர்ண ஸச்சிதானந்த ஆத்மானுபவ ரூப  
ஞானத்தைத் தோன்றி மறைவதான சரீராதிகளில் தானென்ற  
பரிச்சின்ன பாவணையைச்செய்து அவைகளினுடைய உற்  
பத்தி னாசம் இவைகளினாலும் அந்த சரீராதிகளின் ஸம்  
ரக்ஷணை முதலானவற்றிற்காக ஏற்படும் காமக்குரோதாதி  
விருத்திகளினாலும் ஆக்கிரமிக்கப்பட்ட சித்தமுடயவர்க  
ளாய் இறப்பு பிறப்பு முதலான சம்சாரரூப நரக துக்கங்  
களை யடைகிறார்களென்று ஆச்சரியப்படுகிறார்.

சுஹொஜ்ஜோநம் வரித்யஜ்யோயயா வரிநொஹிதாஃ!

நராகெஷு - ஹி வயுநெஹவகஸெஷு ஷு - ஷுஃவிதாஃ ॥

(ப - ம்.) சோயயா - (வாஸ்வத்தை மறைத்து வேறுவித  
மாகத் தோற்றுவித்து, மித்தியா ரூபமான சரீராதி  
ப்பிரபஞ்சத்தில் ஸத்தியபுத்தியைச்செய்யும்) அவிவேகத்  
தினால் வரிநொஹிதாஹிஃ - நித்தியா நித்திய விவேக  
மில்லாததான மகா பிராந்தியை அடைந்தவர்களாய்,  
ஜ்ஜோநம்வரித்யஜ்ய - ஸ்வப் பிரகாச பரிபூர்ணந்த  
ஆத்ம ஞானத்தை யிழந்து லவகஸெஷு - சுவப்நா  
வஸ்தையில் கற்பனையால் தோன்றுவதான சரீராதி பிர  
பஞ்சங்களுக்குச் சமானமான நராகெஷு - சாஸ்திரங்  
களில் சொல்லுகிறதான ரொளவாதி நரகங்களைக்காட்டி  
லும் மிக்க கொடியதான தாயின் கெற்பவாசம், வியாதி  
மரணம் முதலான நரகங்களை அடைந்து ஷுஃவிதாஃ -  
துக்கப்படுகிறவர்களாய், வயுநெஹி - கஷ்டப்படு

கிறார்கள் அல்லவா? (அக்கினியில் சாகங்களைப் பக்குவப் படுத்துவதுபோல் எரிக்கப்படுகிறார்கள்.) சுஷோ-  
என்ன ஆச்சரியம்!

(தா - ம்.) வரஸ்தவத்தை மறைத்து வேறொரு விதமாகத் தோற்றுவிப்பதான மித்தியாருப சரீராதிப் பிரபஞ்சத்தில் ஸத்திய புத்திருபமான அவிவேகத்தினால் ஸச்சிதானந்த ரூப ஆத்ம ஞானம் நீங்கினவர்களாய், நித்தியா நித்திய விவேக மில்லாததான மகா பிராந்தியை அடைந்தவர்களாய் சுவப் பிரகாச பரிபூர்ணானந்த ஆத்ம ஞானத்தை யிழந்து சுவப் னாவஸ்கையில் தோன்றுவதான சரீராதிப் பிரபஞ்சத்திற்குச் சமானமான (சாஸ்திரங்களில் சொல்லப்படுவதான) ரௌரவாதி நரகங்களைக்காட்டிலும் மிகக் கொடியதான மாத்ருகெற்பவாசம், வியாதி, மரணம் முதலான துன்பங்களை அடைந்து கஷ்டப்படுகிறார்கள் அல்லவா? அகோ ஆச்சரியம்!

(வி - ரை.) இந்திரஜாலம் செய்பவனுடைய மாயையில் மயங்கிய ஜனங்கள் கொஞ்சங்கூட துக்கம் ஏற்படாத தங்களை மிகவும் கஷ்டப்படுகிறவர்களாகக் காண்பதுபோல நித்திய சத்த புத்த முக்த ஸ்வரூபமான ஆத்மாவைப் பிறப்பு இறப்பு முதலான துக்கங்களை யுடையதாக மதித்து ரௌரவாதி நரகங்களுக்குச் சமானமான ஜன்மாதி துக்கங்களை அடைந்து கஷ்டப்படுகிறார்கள். அதாவது தோற்றல் மாத்திரமாக இருப்பதான சரீராதிப்பிரபஞ்சம் உண்மையில் மித்தையானதனால் அவைகளில் சத்தியத்துவ புத்தியுள்ள ஜீவர்கள் ஜனன மரணநி ரூப சம்சார சமுத்திரத்தில் விழுந்து கஷ்டப்படுகிறார்களென்று ஆச்சரியப்படுகிறார். (ஹி) யென்னும் சொல் நிச்சயவாசகம்;

(அ) இயற்கையிலான்மா விருளோடுகூடின  
இன்பாம் விதேலை என்றமீலையெனல்.

(அ - கை.) “ஸிவொஹ-ஓக்ஷாஸிவாநவ்யூ-தி.சிவமாக  
இருந்தால்தான் சிவமாகிறான்.” என்ற பிரமாணப்பிரகாரம் ஸச்  
சிதானந்த ஆத்மா எவ்விதமாகவேனும் அவித்தியா சம்பந்  
தத்தினால் சரீராகி பாவத்தை யடையுமானால் அந்த ஆத்மா  
வுக்கு எத்தனைகோடி ஜன்மங்களானாலும் நித்தியானந்த ரூப  
முக்தியானது கிடைப்பதில்லையென்று சொல்லுகிறார்.

படிதூரலிநஃ கதூரொஹோஹவ்யூசு ஸ்வாவதஃ ।

நாவலிதவ்யூவிகிரெஹோஹவ்யூசுநகொடிஹிஃ ॥ 8

(ப - ம்.) படி - சொல்லுகிறபிரகாரம், ஸ்வூ - (நித்தியபரி  
பூர்ண) ஆத்மாவானது, ஸ்வாவதஃ - இயற்கையிலேயே,  
லிநஃ - மலின சத்துவப் பிரதான ரூப அந்தக்  
காரண உபாதியோடு கூடியதாக ஆகுமானால், கதூர-  
ஹோஹவ்யூசு - கரணங்களாகிற சரீராதிகளோடு  
கூடிச் செய்கையுடையதாகவும் அவைகளால் அனுபவிப்ப  
தான விஷய போகங்களை அனுபவிப்பதாகவும் ஆகும்.  
தவ்யூ - ஸ்வபாவமாக, மனம் முதலிய உபாதிகளோடு  
கூடிய அந்த ஆத்மாவுக்கு, ஜநகொடிஹிஃ - அனேகங்  
கோடி ஜன்மங்களிலும், ஸ்வாவ்யூசு - துக்க ரூபமான  
ஸம்சாரத்தி விருந்தும், விகிரெஹோஹவ்யூசு - (கொஞ்சங்கூட  
துக்க ஸம்பந்தமில்லாத) மோக்ஷமானது நாவலி - இல்லை.

(தா - ம்.) நித்திய பரிபூர்ண ஆத்மாவானது இயற்கையாகவே மலின சத்துவப் பிரதான ரூப அந்தக்கரண உபாதியோடு கூடியதாகுமானால் கரணங்களாகிற சரீராதிகளோடு கூடிச் செய்கையுடையதாகவும் அவைகளால் அனுபவிப்பதான விஷய போகங்களை யுடையதாகவும் ஆகும். இங்ஙனம் மனம் முதலான உபாதிகளை சுபாவமாயுடைய ஆத்மாவுக்கு அனேகங்கோடி ஜன்மங்களிலும் துக்க ரூப ஸம்ஸாரத்தி லிருந்து கொஞ்சங்கூட துக்க ஸம்பந்த மில்லாத மோக்ஷமானது உண்டாகாது.

(வி - ரை.) ஸச்சிதானந்த ஆத்மாவானது இயற்கையிலேயே ஸங்கல்ப விகல்பம், காமக்குரோதம் முதலானவைகளோடு கூடிய மலின சத்துவ குணமுள்ள அந்தக்கரண விருத்தி ரூப மனம் முதலான உபாதிகளோடுகூடிய தாகுமானால், அந்த அப்பிரகாச (பிரகாச மில்லாத) ஆத்மாவுக்கு எத்தனை கோடி ஜன்மங்களிலும், துக்கமே சுவரூபமா யிருப்பதான ஸம்ஸாரத்தி லிருந்தும் துக்க சம்பந்தம் சிறிது மில்லாத நித்தியானந்த ஸ்வரூபமான மோக்ஷமானது இல்லவே இல்லை. (3)

(க) ஆன்மசொரூப விலக்கணமறையல்.

(அ - கை.) இவ்விதம் ஆத்மா மலின சத்துவப் பிரதான மனம் முதலிய உபாதிகளோடு கூடியதாக இருப்பதால் எங்ஙனம் நித்திய சத்த புத்த முக்த ஸ்வரூபமான முக்தி யுண்டாகுமென்ற ஆகேஷ்பத்திற்குச் சமாதானமாவது—ஆத்மாவுக்கு அவ்வித உபாதிகள் இயற்கையில் கிடையா வென்றும் ஆத்மா ஸ்வபாவமாகவே நித்திய புத்த முக்த சுவரூபமாயிருப்பதால் பரிபூர்ண சிவ பாவத்தை யடைந்த குருநாதனுடைய மகாவாக்ஷிய உபதேசத்தால் பரிபூர்ண ஆத்மானுபவ ஞானம் சித்திக்கிற தென்றும் இரண்டு சுலோகங்களால் கூறுகிறார்.

சூத்ரம் செவலஸுமஸாராஜஸூக்ஷஸநாதநஃ |  
வஹஸ ஸ

சுலிஸவபூரூஸூக்ஷிநூத்ர ஸுவலிஸஹஃ || 9

சுயம் ஸஹவாநீஸஃ ஸுயஜெஜூகிஸுநாதநஃ |

சுலூகிஜாயதெ விஸூஜெத்ரவ ஸுவிஸீயதெ || 10

(ப - ம்.) சுயஜூத்ர-இந்த பரிபூர்ண ஆத்மாவானது, செவலஃ  
(குணகாரியங்களான) உபாதிகளொன்று மில்லாததாயும்  
ஸஹஃ - பிரகாச ஸ்வரூபமாயும், ஸூஹஃ - சலனசுவபாவ  
முள்ள மனம் முதலானவைகளைப்போல் சலிக்கக்கூடிய  
தல்லாததாயும், ஸூக்ஷஃ - மனம் வாக்கு முதலானவை  
களால் அடையக்கூடாததாயும், ஸநாதநஃ - உத்பத்தி  
நாசமற்றதாயும், ஸவபூரூஸூக்ஷி-உபாதிகளால் கற்  
பிதமான நாமரூபங்களை யெல்லாம் பிரகாசிப்பிப்பதாயும்,  
விநூத்ரஸுவலிஸஃ - சுயம்பிரகாச ஆனந்தமே  
வடிவினதாயும், சுலி - இருக்கிறது.

சுயம் - இந்த லக்ஷணங்களுள்ள ஆத்மாவாகிற, ஸு  
ஹவாநு - அந்த மகா மகிமை பொருந்திய பகவான்,  
ஶஸஃ - ஸர்வாந்தரியாமியாய் இருந்து ஸகலத்தையும்  
பிரேரணை செய்கிறதாயும், ஸுயஜெஜூகிஃ - தானாகவே  
பிரகாசித்துக்கொண்டிருப்பதாயும், ஸநாதநஃ - அழி  
வற்றதாயுமிருக்கிறான் ; சுலூகி - இந்த ஆத்மாவிலிரு  
ந்து, விஸு - பற்பல நாமரூபங்களோடு கூடியயாவும்,  
ஜாயதெ - உண்டாகிறது. சுஜெத்ரவ - இந்த ஆத்மா

விலேயே, பூவிதீயதே - ஒடுங்குகிறது என்பது  
ஹி - நிச்சயம்.

(தா - ம்.) இந்த பரிபூர்ண ஸ்வப்ரகாச ஆத்மா குண  
காரியங்களாகிற உபாதிகளொன்று மில்லாததாயும், பிரகாச  
முடையதாயும் சலனஸ்வபாவமுள்ளமனம் முதலானவைகளைப்  
போல் சலிக்கக்கூடியதல்லாததாயும் மனம் வாக்கு முதலா  
னவைகளால் அடையக்கூடாததாயும் உற்பத்திராசமற்றதாயும்  
உபாதிகளால் கற்பிதமான நாம ரூபங்களை யெல்லாம் பிர  
காசிப்பிப்பதாயும் சுயம்பிரகாச ஆனந்தமே ஆகாரமாக  
உடையதாயும் இருக்கிறது.

இந்த லக்ஷணங்களுள்ள ஆத்மாவாகிற அந்த மகா  
மகிமை பொருந்திய பகவான் ஸர்வாந்தரியாமியாயிருந்து  
பிரேரணை செய்கிறவனையும் தானாகவே பிரகாசித்துக்கொண்  
டிருப்பவனையும் அழிவில்லாதவனையும் இருக்கிறான். இந்த  
ஆத்மாவிருந்து நாம ரூபங்களோடு கூடிய யாவும் உண்டாய்  
இந்த ஆத்மாவிலேயே ஒடுங்குகின்றன.

(ஷ்-ரை.) யயா ஸூதீவாஸீ வாவகாஹீஸூலிஹு  
ஸஹஸுஸு: பூஹவஜை ஸூரூவா: தயாக்ஷராஹீவியா  
ஸூரூஜாஹா: பூஜாயஜை தகூ வெவாவி யஹீ  
எவ்விதம் பெரிய பிரகாசத்தோடு எரிகிறதான அக்கினியி  
ருந்து அதே சுவரூபமுடைய அநேக பொறிகள் ஏற்பட்டுத்  
தோன்றுமோ அவ்விதமே நாச ரகிதமான பரிபூர்ண ஸ்வப்  
பிரகாச ஆத்மாவிலேயே பற்பல நாம ரூபங்களோடுகூடிய பல  
சுரூபப் பிரபஞ்சம் தோன்றி அதிலேயே ஒடுங்குகின்றன.”  
என்றும் “ சுயிஷாநாஹவஸெஷாஹிநாஸூகஹி தவஸூ  
நூகற்பிதமானநாமரூபப்பிரபஞ்சங்களுடையநாசம் நாசத்தை

யடையாத அதிஷ்டானரூபமான நிர்விகார ஸ்வப்பிரகாச பிரஹ்மமல்லவா?" என்ற படியும் அஞ்ஞானத்தினால் கற்பிக்கப்பட்டதான மனோபாதியோடுகூடிய நாம ரூபப் பிரபஞ்சங்கள் அதிஷ்டானமான ஆத்மாவிலேயே தோன்றி ஆத்மாவிலேயே ஒடுங்குவதால் அந்த ஸத்யப் பிரகாசமுள்ள ஆத்மா சுவபாவமாகவே தேசம், காலம், வஸ்து முதலியவைகளால் பரிச்சேதப்படாமல் ஸதா விளங்கிக்கொண்டிருக்கிறதென்பது தாத்பரியமாம். (9-10)

(ii) சிவமாய்த் தன்னை யறியாதான்  
திருட்டும் கோலையும் புரிந்தோனாம்.

(அ - கை.) ஸச்சிதானந்த அகண்டைகரஸஸ்வரூபமான ஆத்மாவை அங்கனம் தெரிந்து கொள்ளாமல் மாயாகாரியங்களான சரீராதிப் பிரபஞ்சமேதான் என்று எந்தஜீவன் நினைக்கிறானோ அந்த ஜீவனுக்கு லௌகிகமாக ஏற்படும் பஞ்சமகாபாதகங்களில் இரண்டு பிரபலமான பாபங்களாகிற ஸ்தேயம் (திருட்டு) பிரஹ்மஹத்தி (ஆத்மஹத்தி) இவைகள் உண்டாகின்றனவென்று கூறப்படுகின்றது.

ய வனவம் ஊஹிதரீதாநகரீதாநம் ஸூத்ரீவஹிதே ।

கிஞ்சேந ந க்ருதம் வாவம் ஜொரொணாநூவஹாரிணா ॥

ஹாஹுணுஹு ஸூவ்யுஜொகெவயி

ஹூஹுகொஹிஹொஹவெசு ।

நாவகூரீதீ ஸஸ்வாராசு

ஸ வஹு ஹஹுஹாவெசு ॥

12

(ப - ம்.) யஃ - எந்த ஜீவன், வனவம்ஊஹிதரீதாநம் - கீழ்ச்சொல்லிய ஸச்சிதானந்த பரிபூர்ண ஸ்வப்பிரகாசமாயிருக்கிற ஆத்மாவை, ஊஹிதரீதா-வேறுவிதமாக (ஸ்தூல

சரீராதி பிரபஞ்சரூபமாகவும் உற்பத்தி நாசமுடைய தாகவும்) ப்ரஹ்மி வஹ்யதே - பார்க்கிறுதே, சூத்ராவ ஹாரிணா - ஆத்மாவை அபகரித்தவரை யிருக்கிற தெந டொரெண - (ஸ்தூலசரீரம் முதலிய பிரபஞ்சத் தைத் தன்னுடையதென்று கற்பித்துக்கொண்ட) திருட னாகிய அந்த அஜ்ஞ புருஷனலே, வாவம் - பாப மானது, கிம்ந க்யுதம் - ஏன் செய்ததாக ஆகாது?

கவலிநுதொகெ - இந்த உத்தம புண்ணிய பூமியாகிய பரத கண்டத்தில், ஹாஹ்ணுஹ் ப்ராஹ்மி - சரீராதிகளரி லுள்ள அகம்பாவங்களைவிட்டுப் பரிபூர்ணப் பிரஹ்ம பாவத்தை அடையக் கூடியதான உத்தம சரீரத்தை யடைந்தும், கரீஹ்ணுஹ்யபிரொஹ்ணவெஹ் - (நன்றாக உச்சரிக்கக் கூடியதான) வாகிந்கிரியத்தையும், (மகான் களால் பிரதி பாதிக்கப்படுகிறதான ஆத்ம சாஸ்திரார்த் தத்தைக்கேட்கக்கூடியதான)செவிட்டுத்தன்மையில்லாத சுரோத்திரஇந்கிரியத்தையும் அடைந்தும், ஸஹ்ணுஹ் ஹாவகூஹ்மி - ஸம்சாரமாகிற உற்பத்தி நாசமுடைய ஸ்தூல சரீராதி பிரபஞ்ச வாசனையை மித்தையென்று தள்ளாமல் போவானேயானால் ஸஹ்ணுஹ்ஹாவஹ் - அவன் பிரம்மஹத்தி செய்தவனல்லவா !

(தூ - ம்.) எந்த ஜீவன் கீழ்ச் சொல்லியபடி ஸச்சிதா னந்த பரிபூர்ண ஸ்வப்பிரகாசமாயுள்ள ஆத்மாவை வேறு விதமாக அதாவது ஸ்தூல சரீராதிப் பிரபஞ்ச ரூபமாகவும் உற்பத்தி நாச முடையதாகவும், காண்கிறதினால், ஆத்மாவை அபகரித்தவரை யிருக்கிற (சுபாவமாயுள்ள ஆத்மாவின் பரி பூர்ண ஸ்வப்பிரகாசத் தன்மையை இழந்தும் அவித்தையின்

சொத்தாகிய உற்பத்தி நாசமுடையதான ஸ்தூலசரீராதிப் பிரபஞ்சத்தைத் தன்னுடையதென்று அபகரித்துமிருக்கிற) திருடனாகிய அஞ்ஞ புருஷனாலே பாபமானது ஏன் செய்யப்பட்டதாக ஆகாது? செய்யப்பட்டதேயாம்.

இந்த உத்தம புண்ணிய பூமியாகிய பாதகண்டத்தில் சரீராதிகளிலுள்ள அகம்பாவத்தைவிட்டுப் பரிபூர்ணப்பிரஹ்ம பாவத்தை அடையக்கூடியதான உத்தம சரீரத்தை அடைந்தும் நன்றாக உச்சரிக்கக் கூடியதான வாகிந்திரியத்தையும், மகான்களால் பிரதிபாதிக்கப்படுகிறதான ஆத்ம சாஸ்திரார்த்தத்தைக் கேட்கக்கூடியதான செவிட்டுத்தன்மையில்லாத சுரோத்திரேந்திரியத்தையும், பெற்றும் அந்த மனுஷ்யன் ஸம்சாரமாகிற உற்பத்தி நாசமுடைய ஸ்தூலசரீராதிப் பிரபஞ்ச வாசனையை மித்தையென்று தள்ளாமற் போவானேயானால், பிரஹ்மஹத்தி செய்தவனென்பது நிச்சயம்.

(வி - ரை.) “யொ வெவஸூரெவதாஃவி த்யஜதெ ஸ்வெவஸூரெவதாஃவெவதெ. தந வராரா ஶ்ராவோகி ஸ்வாவாயீயாநஹவகி. எந்த அந்தக்கரண உபாதிகனான ஜீவன் தனக்கு அநிஷ்டானமாயும் பிரகாச ரூபமாயுமிருக்கிற தேவதையைத் தள்ளித் தானாக விருக்கிற ஆத்ம தேவதையை நழுவுதலைச் செய்கிறானே அந்த ஜீவன் ஜீவோபாதி யில்லாததானபாமார்த்தப் பிரஹ்மத்தை அடைகிறதில்லையென்பதுடன் பாபத்தையும் செய்தவனாகிறான்” என்கிற பிரமாணப்படி பிரதிபாதிக்கப்பட்டதான நித்திய சுத்த புத்த முக்தஸ்வரூபமாயும்ஸ்சிதானந்தாகண்டைகரசமாயுமிருக்கிற பரிபூர்ண ஆத்ம சொரூபத்தை, வேறு வகையாய்த்தோன்றி மறைவதான அவித்தையின்காரியமாகிய நாமரூபப்பிரபஞ்சத்

தைத் தானென்றும் தன்னுடையதென்றும் ஒருவன் கருதுவனையானால் அவன் அன்னியனுடைய சொத்தைப் பிடுங்கிக் கொண்ட திருட்டுத் தோஷத்தையும், பார்த்தும் கேட்டுமிருக்கிறதான அநேககோடி உலகங்களில் மிக உத்தமமான புண்ணிய பூமியாகிய இந்த பரத கண்டத்தில் கண் காது வாக்கு முதலான இந்திரியங்கள் நன்றாக ஏற்பட்டுள்ள உத்தம சரீரத்தை யடைந்தும் எப்பொழுதும் துக்கமே ஸ்வரூபமாக வுடைய சரீராகி ஸம்சாரத்தைக் கடந்து நித்திய நிராகிரியான ஆத்ம சொரூபத்தை அடையாததனால் தன் பரிபூர்ண சுவப்பிரகாசமான ஆத்ம சுவரூபத்தைப் பரிச்சின்ன முடைய தமோரூப உபாகியோடு கூட்டி உற்பத்தி நாசமுடையதாகச் செய்த தன்மையால் ஆத்மஹத்திதோஷத்தையும் செய்தவனாக ஆகிறான். (11-12)

(யக) சந்த்ரு பாற்சென்று நற்கதி யடை யெனல்.

(அ - கை.) “சூவாயுஷ்வாநு வுரூவெவொவெஷு ஆசாரியணைச் சரணாகதியாக அடைந்த புருஷன் தெரிந்து கொள்ளுகிறான்”. என்ற பிரகாரம் சரீராதிகளினால் ஏற்படுகிறதான எவ்வித கஷ்டங்களையும் சுகித்துக்கொண்டு எவ்விதத்தினாலாவது, பரிபூர்ண சிவ பாவத்தையடைய இச்சித்து பிரம்ம ஞானியைச் சரணாகதியாக அடைந்து பிரகிருதி காரியங்களாகிற சரீராதிகளிலுள்ள தானெனும் மித்தியாபிமானத்தை விட்டுப் பரிபூர்ண சிவ பாவத்தை அடையவேண்டுமென்கிறார்.

தலாதவ்யுப்யதெந்நஸூ ள்யா மூரூவகிதஃ ।

உதஃஷு பூகூதம் லாவம் ஸிவொஃஹிதி லாவயெசஃ ।

(ப - ம்.) தலாசு - ஆகையினாலே, ஸவ்யுப்யதெந்ந - நிஷ்காம கர்மோபாஸனை முதலிய ஸகலவித பிரயத்

தனத்தினாலும், ஸ்ரீயா - மேலான அவாவுடனும், மூரூஹகிதஃ குருநாதனுக்குத் தன்னுடைய சரீரம் முதலிய சகலத்தையும் சமர்ப்பித்தலுடன் அந்த மகானுடைய ஆஜ்ஞையை எவ்விதத்திலும் ஆகேஷித்து நடக்காததான பக்தியினாலும், பூராகூதம் ஊவம் - பிரகிருதி காரியங்களாகிய ஸ்தூல சரீராகிப் பிரபஞ்சங்களிலுள்ளதான தன்னுடைய தென்னும் பார்வையை (நினைப்பை) உத்யஜ - விட்டு, ஸிவோஹிதி - ஸ்வப் பிரகாச நித்தியமங்கள் அகண்டைகரஸ சிவமே நானென்று, ஊவயெசு - பாவனை செய்யவேண்டும்.

(நா - ம்) ஆகையினால் நிஷ்காம கர்மம், உபாஸனை முதலான ஸகலப் பிரயத்தனத்தாலும் மேலான அவாவினாலும் குருநாதனுக்குத் தன்னுடைய சரீரம் முதலிய ஸகலத்தையும் சமர்ப்பித்து அந்த மகானுடைய ஆஜ்ஞையை எவ்விதத்திலும் கடவாத பக்தியினாலும் பிரகிருதி காரியங்களாகிய ஸ்தூல சரீராகிப் பிரபஞ்சங்களிலுள்ள தான் தனதென்னும் பொய்ப் பார்வையை (நினைப்பை) விட்டு ஸ்வப்பிரகாச திவ்வியமங்கள் அகண்டைகரஸ சிவம் நானென்று பாவனை செய்யவேண்டும்.

(வி - ரை.) "தஜிஜ்ஜாநாஸ்யுஃ ஸமூரூஹேவாஹி மஹேசு ஸிதிதாணி ஸ்ரீயாதி யஸ்யஹநிஷ்ட - அந்த பரிபூர்ணசுவயம் பிரகாசப் பிரஹ்மத்தின் விசேஷஞானத்திற்காக வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற வர்ணாசிரம தர்மங்களைச் சரிவர அனுஷ்டித்து அதனால் ஏற்பட்ட பூர்ணப் பிரஹ்மாநந்தானுபவம் பெற்றவரா யிருக்கிற அந்த ஞானியாகிய குரு

வஸூதஸம்ஷிதாலாரம். நாமஸூபப்பிரபஞ்சத்தினுடைய வாசனையைவிட்டு பூர்ணப் பிரஹ்மாநந்தத்தை அடைய வேணுமென்ற இச்சையுள்ள புருஷன், ஸரீர சிக்ஷை உடைய பூர்ணஹிஸுஸூரூபெஷ்யாநிவெஷ்யெசு என்கிறபடி தன்னுடைய சரீரம், தனம், பூமி முதலான எல்லாவற்றையும் அந்த மகானுக்கே ஸமர்ப்பித்து அவருடைய உத்தரவு படியே நடந்துகொண்டு தன்னிடத்திலேயே தன்னுடைய சுவப்பிரகாசமான ஆத்ம சவ்ருபத்தைப்பார்க்கிறான்." எனவே இந்த அத்தியாத்ம நிஷ்டையானது குருநாதனுடைய உபதேசமின்றிச் சித்திக்காது என்பது திண்ணம். அந்த குருநாதனுக்குச் சிஷ்யன் செய்துவருகிற மேலான பத்தி முதலான பணிவிடைகளால் அவர் பிரஸன்னராய் சிஷ்யனுடைய தாபத்திரயங்களை நிவர்த்தி செய்து பூர்ணசிவபாவத்தை உபதேச மூலமாகச் செய்து வைக்கிறார்; ஆதலின் முமுக்ஷுக்கள் குரு சசுருஷை முதலியவற்றால் அவித்தியாகாரியங்களான நாமஸூபப் பிரபஞ்ச பாவனையை விட்டு சுவப் பிரகாச பரிபூர்ண சிவம் நான்தானென்று பாவிக்க வேண்டுமென்க.

(13)

(12) ஈசனையன்னிய மாக எஜிப்பவன்

கையமு தெறிந்துகை நக்துவார்க் கோப்பெனல்.

(அ - கை.) “ஸக்ஷுஜ்ஜ ஹுஷ்டூஹெஸாநம் லெவசிநுஃ  
பூயாணியெ தெராதலிவாஹிணித்யுக்ஷஹவஸுகளஸு  
ஹாஃ” என்னும் பிரமாணப்படி தன்னுடைய ஹிருதயகுகையில் இருந்து பிரகாசிப்பதாயும் சகல அவயவங்களுக்கும் விளக்கத்தைக் கொடுப்பதாயு மிருக்கிற ஈசுவரனைவிட்டு வேறு பிரகாசரூபமான தேவனிருப்பதாக எவர்கள் நினைத்து அவனை அடைய வேண்டுமென்று பிரயத்தனப்படுகிறார்களோ அவர்

கள் தன்கையிலிருந்த மகிமைபொருந்திய கௌஸ்துபமணியை  
எறிந்துவிட்டு இரத்தினத்தை யடையவேண்டுமென்று நினைக்  
கிறவர்களைப்போல் ஆவர். இங்ஙனமே தானாக இருக்கிற ஆத்  
மஸ்வரூப சிவத்தைத் தள்ளிவிட்டு நாம ரூபங்களாயுள்ள  
உபாதியோடு கூடிய பாகிய பதார்த்தங்களில் சிவத்தை  
அடைய விரும்புகிறவர்கள் தன்கையிலிருக்கிற அன்னத்தை  
எறிந்துவிட்டு புறங்கையை நக்குகிறவர்களுக்குச் சமானமா  
வார்களு என்று கூறப்படுகின்றது.

சூத்ரஸூயஸிவம் துக்ஷா வஹிஸூயஜதேஸிவம் ।

ஹவஸூயவிண்சூஸூயஜ்யுலிஹெஸகூபவபூராசூநஃ ॥

(ப - ம்.) யஃ - எந்த மனுஷ்யன், சூத்ரஸூயஸிவம் - அவன்  
தாத்ரய சாக்ஷியாய்ச் சரீரத்திரய விலக்ஷணமா யிருக்  
கிற ஆந்தசிவமாகிய தன்னை, துக்ஷா - தெரிந்து  
கொள்ளாமல் தள்ளிவிட்டு, வஹிஸூய - வெளியில்  
நாமரூப உபாதிகளோடு அன்னியமாக இருக்கிறதாக  
நினைக்கப்படும், ஸிவம் - சிவ ஸ்வரூபத்தை, ஜஜதே -  
(அடையவேண்டுமென்று) பூஜை முதலியவைகள் செய்  
கிறானே, ஸூ - அந்த புருஷன் சூத்ரஃ - ஹவஸூயம் -  
தன் கையிலிருப்பதான, விணம் - ஆஹாரத்தை,  
உஸூயஜ்யு - எறிந்துவிட்டு, கூபவபூரம் - புறங்கையை,  
லிஹெஸ - நக்குகிறவன் (போன்றவனவன்).

(தூ - ம்.) எந்த மனுஷ்யன் அவஸ்தாத்ரய சாக்ஷி  
யாய் சரீரத்ரய விலக்ஷணமாயிருக்கிற ஆந்த சிவமாயிருக்கிற  
தன்னைத் தெரிந்து கொள்ளாமல் தள்ளிவிட்டு வெளியில்  
தனக்கன்னியமா யிருப்பதாகக் கருதப்படும் நாமரூப உபாதி  
களோடு இருக்கிற சிவ ஸ்வரூபத்தை அடையவேண்டு  
மென்று பூஜை முதலியவைகளைச் செய்கிறானே அந்த புரு

ஷன் தன் கையிலிருப்பதான ஆஹாரத்தை எறிந்துவிட்டுப் புறங்கையை நக்குகிறவனுக் கொப்பாவான்.

(வி-ரை) யதார்த்தமாயிருக்கிற ஸ்சிதாந்த கன ஆத்ம ஸ்வரூபத்தைத் தள்ளிவிட்டு எந்த அஞ்ஞானி தன்னிடத்தில் கற்பிதமாயுள்ள நாமரூபப் பிரபஞ்சங்களைக்கானல் ஜலம் போல் மித்தை யென்று தெரிந்து கொள்ளாமல் ஸத்தியமென்று நம்பித் தனக்கன்னியமாயுள்ள ஈசனை அடையவேண்டுமென்று முயல்கிறானே அவன் தன் கையிலிருந்த அன்னத்தை எறிந்துவிட்டுப் புறங்கையை நக்குகிற புத்தியில்லாதவனுக்கு ஒப்பாவானென்பது தாத்பரியமாம். (14)

(15) அன்னியப்பார்வை யனைத்தும் போய்யெனல்.

(அ - கை.) ஸகல நாமரூப கற்பனைகளுக்கு அதிஷ்டானமாயும் ஸ்வப்பிரகாச அகண்டைகரஸ சிவஸ்வரூபமாயு முள்ள ஆத்மஸ்வரூபத்தைத் தன்னிடத்தில் அபேதமாய்ப் பார்க்காதவன் தனக் கன்னியமான பாஹ்யவிஷயங்களோடு பார்த்தாலும் உண்மையாய்ப் பாராதவனே யாவன் என்று கூறுகின்றார்.

ஸவபுலகுதஸூதாநாநா விஸூஃஜஜூநடெஹிநம் ।

ஸூதநுபஸூநாஹேஷு வஸூநுவிநபஸூதி ॥

(ப - ம்.) விஸூஃஜஜூநடெஹிநம் - பரிசுத்த பிரகாசமே

ஆகாரமாயும், ஸவபுலகுதஸூ - சகல பூதங்களிலும்

அதிஷ்டானமாயு மிருக்கிற சூதாநம்-அகண்டைகரஸ

ஸ்வரூபமான தன்னை (ஆத்ம ஸ்வரூபத்தை) ஸூதநு

தன்னிடத்தில் ஸபஸூநு - அபேதமாய்ப் பாராமல்

வாஹேஷு - வெளியாகத் தோன்றுவதான பின்ன

பின்ன நாமரூபப் பிரபஞ்சங்களிலே தனக்கன்னிய  
மாய் வஸூதவி - பார்க்கிறவனாக யிருந்தாலும். நவ  
ஸூதி - உண்மை ஸ்வரூபத்தைப் பார்க்கிறதில்லை.

(தா - ம்.) பரிசுத்தப் பிரகாசமே ஆகாரமாயும், சகல  
பூத பௌதிகங்களினுடைய கற்பனைகளுக்கு அகிஷ்டான  
மாயு மிருக்கிற அகண்டைக ரசஸ்வரூபமான தன்னைத் தன்  
னிடத்தில் பாராமல் வெளியே தோன்றுவதான பின்ன  
பின்ன நாமரூபப் பிரபஞ்சங்களிலே பார்க்கிறவனாக விருந்தா  
லும் அவன் ஸ்வரூபத்தை அறிந்தவனல்ல.

(வி - ரை) ஆத்ம ஸாக்ஷாத்காரமாவது அபேத தரிச  
னமே யாம். தன்னைக் காட்டிலும் அன்னியமாய் ஒரு பரம்  
பொருள் ஸகல நாமரூப வெளிப்பொருள்களோடு இருப்ப  
தாக அறிந்தாலும் அங்ஙனம் அறிந்தவன் பேத திருஷ்டி  
யோடு கூடியவனாக யிருப்பதால் அபேத தரிசனமாகிய ஆத்ம  
ஸாக்ஷாத்காரம் பெறாதவனே யாகும். ஏனெனில் ஆத்ம  
தரிசனத்தின் பயன் பரமாநந்தப் பிராப்தியாம். இப்பரமாநந்  
தம் பேததரிசனத்தில் சித்திப்பதன்று; ஐதீயாஹெஷ்யம்  
ஹவதி - "இரண்டாவது பொருளினிருப்பில் அதாவது பேத  
தரிசனத்தில் பயமே உண்டாகின்றது." என்பது இதற்குப்  
பிரமாணமாம். ஆதலின் ஸகல கற்பனைகளுக்கு அகிஷ்டான  
மாயுள்ள ஸச்சிதாநந்த அகண்டைகரஸ சிவத்தைத் தன் வடி  
வாகவும் பிரபஞ்ச வடிவாகவும் அபேதமாய்ப் பார்க்கும் வித்  
வானே ஆத்மாவை யுள்ளபடி அறிந்தவ னென்பது இதன்  
கிரண்ட பொருளாம்.

(10) சொருபமறிந்தவன் சோகமுறானெனல்.

(அ - கை.) சுஸ்ரீரம் ஸரீரெஷு நவஸெஷவ வஸிசு | ஶீமாஹம் விஹுஶீராதாநம் ஶீக்யாயீரொ நஸொ வஶி || விஷயாதிகளிலுள்ள ஶத்தியத்துவப் பிரமை நீங்கப் பெற்ற தைரியசாலியான ஶ்ரானி சரீரம் முதலியவைகளும் அவைகளுக்கு ஏற்பட்டதான அவஸ்தாத்திரயங்களும் தனக்கில்லையென்று நன்றாய்த் தெரிந்துகொண்டிருப்பதால் சரீராதிகளால் ஏற்படுவதான உற்பத்தி நாசம், முதலிய விகாராதிகளால் துக்கத்தை யடைகிறதில்லை என்கிறார்.

சுஸ்ரீரம் ஸரீரெஷு ஶீமாஹம்விஹுஶீரம் |

சூநந் ஶீக்யாயீரொ நஸொவஶி || 16

ப - ம்.) ஶரீரெஷு - சரீரங்களிலே (தேகாத்ரி சங்காதங்களிலே) சுஸ்ரீரம் - சரீரத் திரயவிலக்ஷணமாயும் விஹு - வியாபகமாயும் சூநந் - ஆனந்த கனமாயும், ஶீக்யாயீரொ - நாசமில்லாததாயும் ஶ்ரானம் - நியாமகமாயும், ஶீமாஹம் - மகத்தாயுமுள்ள ஆத்மஸ்வரூபத்தை, ஶீக்யாயீரொ - சரீரத் திரயவிலக்ஷணமாயும் அவஸ்தாத்திரயசாஶியாயும் பரிபூர்ண சிவாகாரமான தன்ஸ்வரூபியாய்த் தெரிந்த யீரஶ - தைரியமுள்ள புருஷன் நஸொவஶி - (சரீராதிகளுக்கு ஏற்படுகிறதான உற்பத்தி நாசங்களான துக்கங்களினால் துன்பத்தை யடைகிறதில்லை.

தா - ம்.) சரீரங்களிலே, (அதாவது தேகாத்ரி சங்காதங்களிலே) சரீரத்திரய விலக்ஷணமாயும், வியாபகமாயும் ஆனந்த

கனமாயும் நாசயில்லாததாயும் எல்லாவற்றினுள்ளிலிருந்து ஏவுகிறதாயும் உள்ள மகா மகிமை பொருந்திய அந்த ஆத்மஸ்வரூபத்தைத் தன் ஸ்வரூபமாய் அறிந்த ஞானியாகிய தீரன் சரீராதிகளுக்கு ஏற்படுகிறதான உற்பத்தி நாசங்களான துக்கங்களினால் துன்பத்தை அடைகிறதில்லை.

(வி-ரை.) “ சுஸரீரம் வாவஸ்தாம் ந வியாபியெவ்ஸுஸாதஃ ” என்னும் நியாயப் பிரகாரம் சரீரதிப் பிரபஞ்சத்திற்கு வேறுகவும் ஸத்ஸ்வபாவ பரிபூர்ண சிவஸ்வரூபமாகவும் தன்னை நன்கறிந்த ஞானிக்கு உற்பத்தி நாசமாகி விகாரங்களே ஸ்வபாவமாயுடைய சரீரதிப் பிரபஞ்சங்கள் இருப்பதுபோல் உபாதியால் தோன்றினாலும் அவன் அவைகளினுண்டாவதாக நினைக்கப்படும் சுக துக்கங்களினால் கட்டுப்படுவதில்லை.

(பி.ரு.) பிரம்மஞானத்தாற் பேதவொழி வேனல்.

(அ-கை.) அஞ்ஞான காரியமாய் நாப ரூப மித்தியாத்துவ நிச்சயமானது ஜீவ பிரஹ்மைக்கிய வடிவ தத்துவ ஞானத்தால் திடமாய் ஏற்பட்டிருக்கையில் பேதம் யாங்ஙனமுள்ளது? இல்லவே இல்லை யென்று கூறுகின்றார்.

விலொஹிநகெஜ்ஜோநெ நவெஷ்ஜோநவொநாநெ ।

சூக்தெநா ஸ்ரஹ்ஜெனா ஹெஹிவஸ்தாம் கஃகாரிஷ்யதி ॥

(ப - ம்.) ஹெஷ்ஜோநெ - அத்தியாத்மசாஸ்திரார்த்தத்தில் மானமுடையவனே ; ஜ்ஜோநவொநா - தத்துவஞான பலத்தினால், விலொஹிநகெஜ்ஜோநெ - மித்தையுணர்ஜீவப் பிரம்ம பேதத்தை யுண்டுபண்ணுகிறதான அஞ்ஞானம், நவெஷ்ஜோநெ - நாசத்தை யடைந்திருக்கையில்,

ஸவ்ணம் - மித்தையான, சூத்ரநா ஸ்வரூபணாவெஹ்  
ஜீவ சிவ பேதமானது, கஃகரிஷ்யுதி எவன்செய்வான்?

(நா - ம்.) ஆத்ம ஸ்வரூபத்தைத் தெரிவிப்பதான சாஸ்  
கிரார்த்தத்தில் மனனமுடையவனே! மித்தையான அஞ்  
ஞான உபாகிரிணால் தோற்றுவதான ஜீவப்பிரஹ்ம பேத  
மானது, வாஸ்தவ ஞானமாகிற ஜீவப்பிரஹ்ம அபேத நிச்  
சயத்தினால் நாசமடைகையில், மித்தையாயுள்ள ஜீவ சிவ  
பேதத்தை எவன் காண்பான்? (17)

(வி - ரை.) “போயாரி சூயிஷ்டெஹ்தம் சுடுஷ்தம்  
வாரிஷ்டுதம்” பற்பலவாகத் தோற்றுபவையான நாம  
ரூபங்கள் முற்றும் இல்லாததான அஞ்ஞானத்தைக் காரண  
மாக வுடையவை; அத்வைதமாகிய அபேதமோ உண்மையா  
யுள்ளது. பரிபூர்ண ஆத்ம ஸ்வரூபத்தை மறைத்து ஜீவப்  
பிரஹ்ம பேதத்தைச் செய்வதே ஸ்வபாவமாயுள்ள அஜ்ஞான  
மானது, பாரமார்த்திக சிவ ஜீவ பேதரகித - ஏகரூப - ஆத்ம  
ஞானபவத்தினால் நாசமா யிருக்கையில், மித்தையான  
ஜீவப்பிரஹ்மபேதம் எங்ஙனமுளதாம்? பேதமில்லாததனால்  
துக்கம் இல்லை; சுக, துக்காதி துவந்துவங்கள் பேதத்தின்  
காரியமாதலின். (17)

(கக) சுத்தமாமான்மா வசுத்தவுலகதாய்ப்  
புத்தநிலையிற் சுத்தமா-மென்பதோ  
டஞ்ஞானச்சே றழிவாம்நீரா  
லன்றிகருமத்தால் நீங்காதென்னல்.

(அ - கை.) “ஸூதவ்ணவஸூஹி: நாவதொத  
யெநகெநவிகி” என்கிறபடி ஆத்மா நித்திய சுத்த ஸ்வரூப  
முள்ளது. அதனிடம் அஞ்ஞானத்தினால் நாமரூபப் பிரபஞ்  
சம் தோற்றுகின்றது. அந்த அஞ்ஞான காரியமான விகித்



(தூ - ம்.) ஆத்மா எப்பொழுதும் சுத்தமாகவும், நித்தியமாகவும், ஆநந்த வடிவமாகவும், ஸ்வயம் பிரகாசமாகவும் இருக்கிறது. இங்ஙனமுள்ள இது அஞ்ஞானத்தால் அசுத்தமாகத் தோன்றி ஞானத்தால் சுத்தமாய்ப் பிரகாசிக்கிறது. எனன் அஞ்ஞானமாகிற அசுத்தச் சேற்றை ஞானமாகிற ஜலத்தினால் சுத்தம் செய்கிறானே அவன் தான் எப்பொழுதும் சுத்தன்; காந்தில் பிரியமுள்ள அஞ்ஞானி ஒருகாலும் சுத்தனாகான்.

(வி - ரை.) அஞ்ஞான காரியமாகிற காரிய கரண ஸங்காத (கூட்ட)மாகிய சரீராதிப் பிரபஞ்ச சம்பந்த மற்றதும், தேச காலவஸ்துக்களால் பரிச்சேதப்படாமல் நாசாகிதமானதும், சரீராதிப் பிரபஞ்சங்களுக்கே இயற்கையா யுண்டாவதான உற்பத்தியாதி அறுவித பரிணாமங்களாலுண்டாகும் சுகதுக்க சம்பந்தம், சிறிதுமற்ற ஆநந்த வடிவினதும், சூரியாதி பரப்பிரகாசங்களை யபேக்ஷித்து விளங்குபவையான நாமரூபப் பிரபஞ்சங்களைப்போ லன்றித்தானே விளங்கிக்கொண்டிருப்பதுமான இந்த ஆத்மாவானது, நித்தியாநித்திய விவேகாதி சாதனங்களினின்று மையால் குண காரியமாகிய பூத பௌதிகப் பிரபஞ்சங்கள் போல் அசுத்தமாகத் தோன்றுகிறது. சதசத் விவேகம், வைராக்கியம், சமதமாதிகளினடைவு, தன்னை யறியும் வேட்கை, குரூபஸதனம், சிரவணம் மனனம், நிகித்தியாஸனம், ஸமாதி முதலியவற்றால் உண்டாகும் அபேத தரிசனமாகிய தத்துவ ஞானத்தினால் அது யதார்த்தமாய்ப் பிரகாசிக்கிறது, “ சுநாஹிராயயாஸுவொய்யாஹீவஃ பூயுபூயுதே - சுஹீநிஹீஸுவஹீநெஹீ - வுஹீநெஹீ - இன்ன காலத்திலுண்டானதென்று சொல்வதற்கு முடியாத அநாகிராயயினால் நித்திரையையடைந்து அந்த அஞ்ஞானத்தினால் கற்பிதங்களான நாமரூபப் பிரபஞ்சங்களாகிற ஸ்வப்நா

வஸ்தையை யடைந்துள்ள ஜீவன், எப்பொழுது ஸ்ரீ குருநாத னுடைய பிரஸாதத்தால் ஸ்வப்பிரகாச பரிபூர்ண ஆத்மஞான மாகிற போதத்தை அதாவது ஜாக்கிராவஸ்தையை (விழிப்பை) அடைவானோ, அப்பொழுதே, உண்மையில் உண்டாகாத தாயும், நித்திரா தோஷத்தினால் ஏற்படுவதான ஸ்வப்நா வஸ்தையற்றதாயும், இரண்டாவதற்றதாயுமுள்ள பூர்ணப் பிரகாச ஆத்ம ஞானத்தை (அகண்ட போதத்தை) யடைகிறான்” என்னும் சுருதிப் பிரமாணம் ஈண்டறிதற்பாலதாம்.

கருத்திதுவாம்:—ஆன்மா நித்திய மங்கள சுத்தவடிவம். அசுத்தமென்பது ஆன்மாவினிடத்தில் முக்காலத்திலும் இல்லையாம். யதார்த்தத்தை மறைத்துக் கற்பித அயதார்த்தத்தைத் தோற்றச் செய்யும் ஆவரணவிசேஷப் வடிவ அஞ்ஞானத்தினால் அது அசுத்த நாம ரூபப் பிரபஞ்சம்போல் தோன்றுகிறது. ஞான காலத்தில் யதார்த்தமாய் விளங்குகின்றது.

எங்ஙனம் ஒரு பொன்னோ அல்லது இரத்தினமோ அசுத்த (அப்பிரகாசமாகிய) சேற்றால் மறை பட்டபோது பொன்மணிகளின் பிரகாசம் மழுங்கி, ஜலத்தால் கழுவப் பட்டபோது அவை நன்கு பிரகாசிக்குமோ, வங்ஙனமே அஞ்ஞானமாகிற அசுத்தச் சேற்றை அதாவது தன் அந்தக்கரணத்திலுள்ள அசுத்த வாஸனையை, எந்த ஜீவன் எவ்வதஸ்ஸித்த அத்வயஜ்ஞானபவமாகிற ஜலத்தினால் கழுவுகிறானோ அதாவது பேதநாட்டமாகிற வாஸனையை ஒழிக்கிறானோ அவனே ஆத்மாவின் உண்மையான சுத்த வடிவின்ன; பின்ன வாஸனையோடு கூடிய அந்தக்கரணமுள்ள கர்பியல்லன். கர்மமோ பேதப்பிரதீதியாலுண்டாவதான அதுகூலப் பிரதி கூல விருத்திகளை யாதாரமாகக் கொண்டது. கர்மத்தின் காரணம் அஞ்ஞானமாம். அஞ்ஞானம் அசுத்தமாதலின்,

அதன் காரியமாகிய கருமத்தால் எந்த ஜீவனும் சுத்தமாகிய நிலை. இது குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசிக்கொள்ளு கைக்கு நிகராம். இந்த இரண்டு சுலோகங்களாலும் ஆத்மா வின் இயற்கையும், அதனுடைய கற்பிதத் தோற்றமும், கற் பிதத் தோற்றம் நிவர்த்தியாகும் சாதனமும் கூறப்பட்ட தென்க. (18-19)

(கௌ) முற்றுணர் ஞானிக்கு முவ்வுலகத்திவம்  
சுற்றுஞ்செய்கையில் சாந்தியாலெனல்.

(அ-கை.) நித்ய பரிபூர்ணாத்ம ஜ்ஞானானுபவமாகிற ஜல் த்தினால் அசுத்தமான அஞ்ஞானகாரியங்களாகிற சாரீரா கிப் பிரபஞ்சங்களிலுள்ள சத்தியத்துவப் பிராந்தியான மல் மானது சுத்தம் செய்யப்பட்டுச் செய்யவேண்டியவைகளெல் லாம் செய்து முடித்த ஜீவபிரஹ்ம அபேத ஞானானுபவ யோ கிக்கு, இந்தப் பிரபஞ்சத்தில் செய்யவேண்டிய தொன்று மில்லை யென்றும், அவ்விதமின்றிச் செய்யவேண்டுமென்னும் அந்தக் காரண சலனவிர்த்தி ரூபமான காமாதி சேஷ்டைகள் இருப்பவன் வாஸ்தவமான ஆகம் தத்துவத்தை அறிந்தவ னல்ல வென்றும், யதார்த்தாத்மானுபவ ஞானத்தினால் கிருத கிருத்தியத்தை யடைந்த ஞானிக்கு மூன்று லோகத்தி லும் செய்யத்தகுந்தது ஒன்றுமில்லை யென்றும், அந்த மகான், திவ்விய ஞானானுபவ சித்தியினால் ஈண்டே ஜீவன் முக்தகுகிறு நென்றும், இரண்டு சுலோகங்களால் சொல்லப் படுகின்றன.

ஜ்ஞானாவநெவ்வஸூயஸூ

கூத கூத்யஸூயொயிதஃ

கூத்யஸூயொயிதஃ

ஹஸீநெவ்வஸூயஸூ ||

(20)

லொகூத்யொவிகூத்யு  
கிஹினாஸாரூதவெழிநாஃ ।

ஊஹெவஜீவநூகாஸெ  
ஊஹெவஜீவநூகாஸெ

ஊஹெவஜீவநூகாஸெ ॥

(21)

(ப - ம்.) ஜூநாஹெவெவ - நித்திய பிரகாசாத்மஞான  
னுபவமாகிற ஜலத்தினால், ஸூஹெவ - (அஞ்ஞான  
காரியங்களான நாமரூபப் பிரபஞ்சங்களிலுள்ள ஸத்திய  
புத்தியாகிற அசுத்தத்தி விருந்து) சுத்த மடைந்தவனா  
யும், கூத்யுத்யு - செய்யவேண்டியவற்றைச் செய்து  
நித்யாத்மானுபவ ஞானசித்தி யடைந்தவனாயிருக்கிற,  
யொயிநூ - ஜீவ பிரஹ்மபேத மில்லாத அபேதானு  
பவ யோகிகளுக்கு, கவலிநூயொகெ - இந்தப் பார்க்கப்  
படுகிறதான பிரபஞ்சத்தில், கத்யுத்யுநூலி - செய்ய  
வேண்டியதாயும் அடையவேண்டியதாயும் ஒன்றுமில்லை  
கவலிநூயெ - (அந்தக்காணத்தினுடைய சலன  
விருத்தி ரூபமான செய்கை, அகினுலுண்டாகும்பலன்,  
இவைகள்) இருக்குமானால், ஸூ - அந்த அஞ்ஞானி  
நகவலி - வாஸ்தவமான ஜீவபிரஹ்ம பேதமில்  
லாத உண்மையைத் தெரிந்தவனன்று.

கூத்யுத்யுநூ - ஸத்தியமான ஆத்ம ஸ்வரூபத்தை  
அறிந்த ஞானிகளுக்கு லொகூத்யொவிகூத்யு - பூமி அந்த  
ரிசுதம் சவர்க்கங்களாகிற மூன்று லோகங்களிலும் கிஹினி  
கூத்யுத்யுநூலி - கொஞ்சங்கூடச் செய்யவேண்டியவைக  
ளில்லை, தெ - அந்த பூர்ணத்ம ஞானிகள், ஊஹெவஜீ  
வநூத்யு - (தோற்றல்லாததிரமான் அவித்தியாகாரிய நாம

ரூபப் பிரபஞ்சங்களிலுள்ள ஸத்தியத்துவ பிராந்தி நீங்கி ஸத் தாஸ்பூர்த்தியான ஏகாத்ம ஞானநுபவ பலத்தினால், இங் கேயே, சரீரத்திரய விலக்ஷணமாயும், அவஸ்தாத்திரய ஸாக்ஷி யாயுமிருக்கிற ஜீவன் முக்தர்களென்று - உஹவெஹி கிஹிஹு - அஃ - இங்கேயே கிருதகிர்த்தியதையை யடைந்து ஸத்தி யார்த்தத்தை அடைந்தவனென்று வேதமானது சொல்லுகிறது.

(தா-ம்.) நித்தியப் பிரகாசாத்ம ஞானநுபவமாகிற ஜலத் தினால் அஞ்ஞான காரியங்களான நாமரூபப் பிரபஞ்சங்களி லுள்ள ஸத்திய புத்தியாகிற அசுத்தத்திவிருந்து சுத்தமடைந் தவனாயும், செய்யவேண்டியதாகவில்லாத நித்தியாத்மநுபவ ஞானவித்தி யடைந்தவனாயுமிருக்கிற ஜீவப்பிரஹ்ம பேதமற்ற அபேதநுபவ யோகிகளுக்கு இந்தப் பார்க்கப்படுகிற தானபிர பஞ்சத்தில், செய்யவேண்டியதாயும் அடையவேண்டியதாயும் ஒன்றுமில்லை. அந்தக்கரணத்தினுடைய சலனவிருத்தி ரூப மான செய்கை, அதனாலுண்டாகும் பலன், இவைகளினிச்சை யவர்களுக்கு இருக்குமானால் அந்தப் புருஷர்கள் வாஸ்தவமான ஜீவபிரஹ்ம பேதமில்லாத உண்மையைத் தெரிந்துவரல்வர். ஸத்தியமான ஆத்மஞானத்தை யடைந்த ஞானிகளுக்குப் பூமி அந்தரிக்ஷ சுவர்க்கங்களாகிற மூன்று லோகங்களிலும் கொஞ்சம் கூடச் செய்யவேண்டியவை இல்லவே இல்லை. அந்த பூரணத்ம ஞான புருஷர்கள், தோற்றல் மாத்திரமான அவித் தியா காரிய நாம ரூபப்பிரபஞ்சங்களிலுள்ள ஸத்தியத்துவப் பிராந்தி நீங்கி ஸத்தாஸ்பூர்த்தியான ஏகாத்ம ஞானநுபவ பலத்தினால், இங்கேயே, சரீரத்திரய விலக்ஷணமாயும் அவஸ்தாத்திர ஸாக்ஷியாயுமிருக்கிற ஜீவன் முத்தியை யடைந்தவர்க ளென்று வேதமானது சொல்லுகிறது.

(வி-ரை.) “ஊஹநெஜநெஜீடியஸத்யூவி” காட்டுத் தீயிலகப்பட்டுக் கொண்டு கஷ்டப்படுகிற ஒரு ஜீவனுக்கு; அந்த அக்கினி பாதையிலிருந்து அவனை விடுவிக்குஞ் சாமர்த்தியமும் தயாள குணமுமுள்ள புருஷனைப்போல், ஸம்சாரத்தினலாகிய தாபத்திலிருந்து விடுபட்டுப் பரமசாந்த பதவியை அடைய வேண்டுமென்ற தீவிர விச்சையுடைய புருஷனுக்குப் பரிபூர்ண சிவானுபவ ஞானியினுடைய உபதேசத்தினால், அனித்தியமாகிய ஸம்சாரப் பிரபஞ்சத்தினின்றும் விடுபட்டு, உற்பத்திநாசம் முதலான அஞ்ஞான காரிய சரீராதிப் பிரபஞ்சங்களினுடைய தாதாத்மியப் பிராந்தி நிவர்த்தியாய், பரிபூர்ண சுவப் பிரகாச சிவரூபமான ஸத்தியார்த்த ஜ்ஞானானுபவஸித்தி யேற்படுகின்றது. இவனுக்குச் சகல காமனைகளும், அபேதப் பார்வையால் நீங்கினமையால், மூன்று லோகங்களிலும் செய்ய வேண்டியவை யாதாமின்றென்று கூறப்பட்டதென்க. (20-21)

(கஅ) இன்புருவான தன்னிலை யொழித்துத்  
துன்புல சூறுபவன் தூர்ச்சன னென்னல்.

(அ - கை.) ஜ்ஞானாநெவம் ஸ்வபாவாவஹாநிஃ  
கூட்டுணெஃ கெடுசெஜுநுநுத்யூபூஹாணிஃ || லூயம்பிர  
காசரூப ஆத்ம ஸ்வரூபத்தை அறிவதனால் ஸகல கர்மபாசங்களி  
னுடைய அழிவும், அதனால் சகல துக்க நாசமும், அதனால்  
ஜனனமரண ரூப ஸம்ஸார நிவர்த்தியும் ஏற்படுகிறதென்கிற  
பிரமாணப் பிரகாரம், அமிருத ஸ்வபாவமான சுயம்பிரகாச  
ஆத்ம ஞானானுபவத்தை விட்டுக் கெட்ட நடையையுடையை  
மனிதர்கள், சாரயில்லாததான சம்சாரத்தில் கிடந்து அஞ்  
ஞானத்தினால் மோகத்தை யடைந்து சுழல்கிறார்களென்று  
ஆச்சரியப்படுவதுடன், நித்தியாரோக்ஷமான ஆத்ம ஞான  
ானுபவமாகிற சாரத்தை ரூசிபார்த்தவன், பிராரப்த நிமித்த

மான சரீராக்ஷிப் பிரபஞ்சங்களினுடைய வியவகாரம்  
வாசனாபலத்தினால் தோற்றப் பட்டாலும், அவைகளை  
மித்தியா விஷயங்களென்று தள்ளி, ரஸரூபமான ஆத்மா  
னுபவ ஞானத்தை உடனே அடைவானென்றும், எவன்  
அந்த ரஸரூப ஆத்ம ஞானனுபவத்தைவிட்டுத் தோற்றல்  
மாத்திரமான சரீராக்ஷிப் பிரபஞ்சத்தை வாஸ்தவமாக வெண்  
ணிச் சந்தோஷப்படுகிறானோ, அவன் கெடுதலான புத்தியுள்ள  
ளவனென்றும் சொல்லுகிறார்.

சுகஹோஜ்ஜாநாஜீதம் சிஹாரீயயாவரிஜோஹிதாஃ ।

வாரிஹு சிஹிவஸ்வாரொஸஹாஸ்வாரொநராயஸாஃ ॥ (22)

ஜ்ஜாநாஜீதரவொயெந ஸக்யூஹாஸாஹிதொஹவெஹி ।

ஸஸவக்யாயபூஹுஹிஜீத கெஹுவவாரியாவகி ॥ (23)

ஜ்ஜாநாஜீதரஸபூர்யொயெந நாலாஹிதொஹவெஹி ।

யொவாந்யூஹாவிரஜெததஹிஹாரெயவஹுஹிஃ ॥

ப - ம்.) நராயஸாஃ - (துக்கத்தையே கொடுப்பதான சரீரா  
க்ஷிப் பிரபஞ்சத்தை ஸத்தியமாக நினைக்கிற) கெட்ட  
மனுஷ்யர்கள், சிஹாரீயயாவரிஜோஹிதாஸுஹாஃ - வாஸ்த  
வத்தை மறைத்து வேறுவிதமாகக் காட்டும் அஞ்ஞான  
த்தினூற்றெரியமயக்கத்தை அடைந்தவர்களாய், ஜ்ஜாநா  
ஜீதரஸஸஹுஹி - நித்திய பரிபூரணந்த ஆத்ம  
ஞான ரஸத்தைவிட்டு, ஸஹாஸ்வாரொ-எப்பொழுதும்  
ஸாரரயில்லாததான (அஞ்ஞானத்தினால் தோற்றலமாத்  
திரமான) ஸஸ்வாரொ - சரீராக்ஷிப் பிரபஞ்சத்தில்,  
வாரிஹு சிஹி - சுழல்கிறார்கள். சுகஹோ - என்ன ஆச்  
சரியம் !

யெந - எந்த நித்தியா நித்திய விவேக ஞானமுடைய புருஷனாலே, ஜீராநாஜிதரஸஃ - துக்க ரூபமான சரீராதி சம்பந்தம் சிறிது மில்லாததான நித்தியாத்ம ஞானமிருத ரஸமானது, ஸக்ஷுஷாவாழிதொஹவெஸி - ஒரு தடவை அனுபவிக்கப்படுமே யானால், ஸஸவக்ஷாயக்ஷுஷு அந்த நித்தியாத்ம ஞானனுபவ ரஸத்தை அனுபவித்த உத் தம் புருஷன், பிராரப்தவசத்தினால், சரீராதிப் பிரபஞ்சம் தோற்றினாலும் அவைகள் வாசனாபலத்தினால் மித்தையாகத் தோற்றுகிற தென்று தள்ளி, தடுகுடிவவரியாவதி - ஸத் தியமாகிற பிரகாசாத்ம ஞானத்தையே அனுபவிப்பதற்குத் தாவுகிறான் (ஸ்வப்பிரகாசபரிபூரணாத்ம ஞானனுபவத்தையே ஸதா நாடுகிறான்.

யொவா - எந்த புருஷனாவது, தஜ்ஜஹாய - அந்த நித் திய பிரதிசயானந்த ஞானத்தைவிட்டு, டு - டு - டு - டு - தூப் புத்தியினால், சுக்ஷுத்ராவிருதி - அந்நியமாயுள்ள மித்தியா சரீராதிப் பிரபஞ்சங்களில் ரமித்து வருகிறானே, யெந - அந்தப் புருஷனால் பூயஃ - அநேகமாய், ஜீராநாஜிதரஸஃ - எவ்விதத்தினும் மாறாத பரிபூர்ண ஆத்மஞான அதுபவ ரஸ மானது, ஸக்ஷுஷாவாழிதொஹவெஸி - அனுபவிக்கப் பட்டதாக ஆகாது.

(தா - ம்.) துக்கத்தையே கொடுப்பதான சரீராதிப் பிர பஞ்சத்தை ஸத்தியமாக நினைக்கிற கெட்ட மனுஷ்யர்கள் வாஸ்தவத்தை மறைத்து வேறுவிதமாகக் காட்டும் அஞ் ஞானத்தினால் பெரிய மயக்கத்தை யடைந்தவர்களாய் நித்திய பரிபூர்ணானந்த ஆத்மஞான ரஸத்தைவிட்டு விட்டு, எப்பொழு தும், ஸாரயில்லாததான (அஞ்ஞானத்தினால் தோற்றல்) மாத்

திரமான) சரீராதிப் பிரபஞ்சத்தில் சுழல்கிறார்கள்; என்ன ஆச்சரியம்!

எந்த நித்தியா நித்திய விவேகமுடைய புருஷனாலே துக்கரூபமான சரீராதி ஸம்பந்த மில்லாததான நித்தியாத்ம ஞானமிருதரஸமானது ஒரு தடவை அனுபவிக்கப்பட்டதோ, அந்த நித்தியாத்ம ஞானனுபவ ரஸத்தை அதுபவித்த உத்தம புருஷன் பிராரப்தவசத்தினால் சரீராதிப் பிரபஞ்ச விவகாரங்களை (வாஸனா பலத்தினால் மித்தையாகத் தோற்றுகின்றனவென்று) தள்ளி, ஸத்தியமாகிற பிரஹ்மாத்ம ஞானத்தையே அனுவிப்பதற்கு அதிலேயே இருக்கிறான்.

எந்த புருஷன் அந்த நித்திய ஸ்வாத்மாநந்தத்தை விட்டுத் தூர்ப்புத்தியினால் அந்நியமான மித்தியாப் பிரபஞ்சத்தில் ரமிக்கிறானே அவனால், அநேகமாய், எவ்விதத்திலும் மாறாத பரிபூர்ண ஆத்மஞான அதுபவரஸமானது அதுபவிக்கப்பட்டதாக ஆகாது.

(வி - ம்.) “ஶ்ரீதேஜாஸுஶ்ரீத்யுஶாஶ்வாதி ய உஹநாஶ்வவஸ்யுதி - இந்தப்பிரகாச பரிபூர்ண பிரஹ்மத்தில் எவன் கற்பனையான பல நாமரூபங்களைப் பார்க்கிறானே, அந்த மனுஷ்யன் ஜனனமரண ரூப சரீராதிகளையே அடைகிற” னென்றும், “ரஸாஶ்வயவஸ்யுதி” (அசாரமாயும் தோன்றி மறைவதரயமுள்ள நாமரூபப் பிரபஞ்ச கற்பனைகளுக்கு அதிஷ்டானமாயும் உற்பத்தி நாசம் முதலான விகார பாவங்களற்ற தாயுமிருக்கிற) ஏக ரஸ ஸ்வரூபமான ஆத்மரஸத்தை அடைந்து ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள” னென்றும் பல பிரபலப் பிரமாணங்களிருப்பதால், ஸதஸத் விவேகத்தினால் மித்தியா நிவர்த்தி பூர்வகமான ஸத்யாத்மஞானத்தை அடையாத அஞ்



(ப - ம்.) வணிகாஃ - ஞானிகள், ஜஜ்ஜுமஸ்வயு - காணப்படும்படியான இந்த உலகமெல்லாம், சூடுதெ வெளி - ஸத்தியப்பிரகாச ஆத்மாதானென்று, ஜர்நவதி - தெரிந்திருக்கிறார்கள்; கஜ்ஜாநெநாவ்யுதாஸிஸ்யுஃ - அறிவில்லாததினால் மயங்கிய (ஜனன மரணப் பிரவாகத் தோடு கூடியதான சரீராதிகளைத் தானென்று அபிமானித்த) அஞ்ஞானிகள், ஸங்காரம் - நித்திய நிரதிசயானந்த ஸுகாகாரமாயிருக்கிற ஆத்மசிவத்தை, நவீஜா - மணி - தெரிந்துகொள்ளுகிறதில்லை.

(தா - ம்.) ஞானிகள் அவித்யோபாகியினற் பலவாகத் தோற்றுகிற நாமரூபங்களி லெல்லாம், தோற்றல் மாத்திரமான நாமரூப நாட்டத்தை விட்டு, ஸத்தா ஸாமானியமான ஸச்சிதானந்த ஆத்மஸ்வரூபத்தையே எங்கும் பார்க்கிறார்கள். (அறிவில்லாததினால் மயக்கம் ஏற்பட்டு ஜனன மரணப் பிரவாகத்தோடு கூடியதான சரீராதிகளைத் தானென்று அபிமானித்த) அஞ்ஞானிகள், நித்திய நிரதிசயானந்த சுகாகாரமாயிருக்கிற ஆத்மசிவத்தைத் தெரிந்துகொள்ளுகிறதில்லை.

(வி - ம்.)“ ஸஜீஃ ஸவ்யுஃ ஸதஹிதி ஸீஃ ஸவ்யுஃ - காஸுதெகாஸுதெவ - ஸர்வமாகத் தோற்றுகிறதான உபாகிகளினுடைய இருத்தல் என்பது காலத்திரயத்திலும் மாறுபடாததான பிரஹ்மந்தா னென்றும், விளங்குதலை யுடையதான நாமரூபங்களினுடைய விளக்கம் வேறு பிரகாசத்தை அபேக்ஷிக்காத பிரஹ்மப் பிரகாசமே” என்றும் ஞானிகள் தெரிந்துகொண்டிருப்பதால், தோன்றிவிளங்கும் இந்த ஜகத்தும் நித்தியாத்ம சொரூபந்தா னென்று நன்கு தெரிந்திருக்கிறார்கள். நாமரூபங்களைச் சத்தியமாகப் பார்க்கிற

அஞ்ஞானிகள் நித்தியப் பிரகாச சுகாகா ஆத்ம சிவத்தை  
யறிவதில்லை. பாம்பைப் பார்ப்பவர்கள் கபிற்றை யெங்கனம்  
அறியக் கூடும்? (25)

(உய) சுயவறிவுடையோர்க்குச் சுக துக்க மிலை எனல்.

அ - கை.) சுஸ்ரீராவாவலனும் நவியாபியெவ்யு  
யுகிம் - அஞ்ஞானத்தினால் தோற்றுகிற சீர நாட்டமானது,  
பிரகாசரூப ஆத்ம ஞானத்தினால் பாதத்தை யடைந்த  
ஞானிக்கு, அவித்யாகாரியங்களான சீராதிகளுக்கு ஏற்  
படுகிறதான ஜனன மரண ரூப இஷ்டாநிஷ்டப் பிராப்தி  
வடிவ சுக துக்கங்களினுடைய பற்றுதலில்லை யென்று  
சொல்லுகிறார்.

சுஸ்ரீரொஹாநாதா ஸுவஹுஃஹெநஃயூயுதெ  
கெஸுஃகூஃ ப்ரஹ்நாதாஃகூ ஹத்யூயுதெஃயுஃ ॥

(ப - ம்.) ஹாநாதா - தேசகால வஸ்துக்களால் பிரிவைய  
டையாது எங்கும் வியாகபமான ஆத்மா, சுஸ்ரீரஃ -  
இல்லாததான அஞ்ஞான காரியங்களான சீராதிகளற்  
றது. ஸுவஹுஃஹெநஃயூயுதெ - அஞ்ஞான  
காரியங்களாகிற சீரங்களினுடைய இஷ்டா நிஷ்ட  
ரூபங்களான சுகதுக்கங்களால் பாதிக்கப்படுகிற தில்லை.  
கெஸுஃகூஃ - வியாவகாரிக சீராதிகளின் துக்கங்களி  
ன்றும் விடுபட்ட - ப்ரஹ்நாதா - பூர்ணப் பிரகாச  
ரூபமான வியாக ஆத்மானுபவ ஞானியானவன்,  
ஹெநஃ - பூர்ண போதத்தை அடைந்த ஞானி  
களால், ஃகூஹத்யூயுதெ - அஞ்ஞான காரியப்  
பிரபஞ்சங்களினுடைய துக்கங்களின்றும் விடுபட்டவ  
னென்று சொல்லப்படுகிறான்.

(தா-ம்) தேசகால வஸ்துக்களால் பிரிவுதலையாது எங்கும் வியாபகமான ஆத்மா, இவ்லாததான அஞ்ஞான காரியங்களான சரீராதிகளற்றதாயும் சுகதுக்காதிகளால் பாதிக்கப்படாததாயுமிருக்கிறது; இத்தகைய லக்ஷணங்களோடுகூடிச் சுகல விவகாரக் கிலேசங்களினின்றும் விடுபட்ட அபரோகக்ஷ ஞானியைப் பெரியோர் முத்தனென்று சொல்லுகிறார்கள். (26)

(வி-ரை) “சுஸரீரம் ஸரீரேஷு நவவெஷுவலி திஃ” விஷயாதிகளிலுள்ள ஸத்தியத்துவப்பிரமை நீங்கப்பெற்ற தைரிய சாலியாய ஞானி, சரீரம் முதலியவைகளும், அவைகளுக்கிரித்தான அவஸ்தாதீரயங்களும் தனக்கில்லை யென்று நன்றாய்த் தெரிந்து கொண்டிருப்பதனால், சரீராதிகளால் ஏற்படுவதான துக்கத்தை யடைகிறதில்லை” என்னும் பிரமாணப்படி எந்த மகா புருஷன் அவித்யாதி பஞ்ச கிலேசங்களினின்றும் விடுபட்டுத் தன்னை யுள்ளபடி அதாவது அசரீரியாயும், வியாபகமாயும், சுக துக்காதி துவந்தவ அஸங்கமாயும் அமிந்திருக்கிறானோ, அவனே ஜீவன் முக்தனெனப் பெரியோர் கூறுவர்.

கிலேசங்கள் ஐந்தாம். அவை அவித்தை, அஸ்மிதை, ராகம், துவேஷம், அபிநிவேசம் என்பனவாம் - அவித்தை யென்பது அஞ்ஞானம்; அஸ்மிதையாவது தானல்லாத பஞ்சகோசங்களில் தானெனும் மயக்க உணர்வு; ராகமென்பது ஆசை, துவேஷம் வெறுப்பு; அபிநிவேசம் என்பது தனக்கும் அதாவது ஜீவனுக்கும், சரீரத்திற்கும், விஷயாதிகளுக்கும் உள்ள சம்பந்த நீக்கத்திலெற்படும் பயம். இவைகளினின்றும் நீங்கிய பிரஸன்ன ஆத்மாவே முத்தனும்.

ஈண்டு, ப்ரஹ்ம மென்பது அபரோகக்ஷ அதுபவத்தை அதாவது ரஜோகுண தமோகுண விருத்திகளைத்தும் நீங்கிச்

சத்துவாகாரமான சத்த சித்தத்தில் அகண்டாகார விருத்தியால், தான் சரீரத்திரய விலக்கூணரையும், அவஸ்தாத்திரய ஸாக்ஷியாயும், பஞ்சகோச விலக்கூணரையும் அறிந்து அங்ஙனமே நிற்கும் நிலையினைக் குறிப்பிப்பதாம். இத்தகைய நிலையில் நிற்கும் மகானே ஜீவன் முத்தனைப்படுவன்; இவன் தான் சோகத்தைக் கடந்தவன். “தராகிபொகரீதூலிச” என்பது திதற்குப் பிரம்மாணமாம்.

(உ-க) நன்னிலைச் சாதனம் ஞானமே யெனலோடு

பன்னுங் கரும் மன்றெனப் பகறல்.

(அ - கை) அவிவேகத்தினால் தோன்றும் சரீராகிப் பிரபஞ்ச துக்க நிவர்த்தியானது சரீராகிப் பிரபஞ்ச மித்தியாத்துவ நிச்சயமாகிற தத்துவ ஞானத்தினாலேயே ஏற்படுவதல்லது அஞ்ஞான காரியங்களான கர்மோபாஸனைகளாலன்று என்பது ஈண்டுக் கூறப்படுகின்றது.

தலூரஜாநஸூ-ஓலாநி ஸவபூஃவாநிஓஷிநாஃ ।

ஜாநெநெநவநிவ்யதூவரூ ஜஜாநவ்யநகரீஃ ॥ (27)

நாவிஜாநாஸ்வாஃகிஸிஸி வலி துஃ வாஃவநாஸநஃ

தலூரவாஜுதெநாவி ஸஸ்வாரஓஷகாரணஃ ॥ (28)

(ப - ம்.) ஓஷிநாஃ - சரீராகிகளைத் தானென்று மதித்தவர்களுக்கு, சுஜாநஸூ-ஓலாநி - அவிவேகமாகிற காரணத்தை உடையவைகளான, ஸவபூஃவாநி - காணப்படுகிற தானூஇந்தப் பிரபஞ்சத்தினுடையவும், கேட்கப்படுவதான பரலோகங்களினுடையவுமான எல்லாச் சரீராகி துக்கங்களும் (ஏற்பட்டிருக்கின்றன). தலூர -

ஆகையினால், சஜீதாமலு - இல்லாத அஞ்ஞானத்தைக் காரணமாக வுடைத்தான சரீராதிப் பிரபஞ்சங்களி னுடைய, திவ்யஜீ-காலத்திரயத்திலும் இல்லையென்ற நிச்சயம், ஜோடுடுடுடுவ - நித்திய ஸ்வப்பிரகாச பூர் ணைத்ம ஞானத்தினுல்தான், ஸ்யூசு-உண்டாகிறது; டுக் 8-ஹி-சரீரங்களினால் செய்யப்படுகிறதான கர்மோபாச னைகளால் உண்டாகுகிறதில்லை.

வாபநாஸநம் - (சரீரத்தைத்தானென்று நினைத்ததனால் உண்டான) பாபத்தினுடைய நாசத்தைச் செய்ய, வலி து - பரிசுத்தமான பிரயச்சித்தமானது, ஜோநாத ரம் - நித்யபரிபூர்ண ஸ்வப்பிரகாச ஆத்மஞானத்தை விட வேறாக, கிஷ்ணிணாவி - கொஞ்சங்கூட இல்லை. தஜலூலாடி - இந்த ஸ்வப்பிரகாச ஆத்மஞான சாஸ்திரப் பழக்கத்தைக் காட்டிலும், ஸம்ஸாரொரவெ டுகாரணம் - ஜனனமரண ரூப ஸம்சாரத்தினுலுண்டா கிற துக்கங்களினுடைய அத்தியந்த நிவர்த்தியானது, நாவி - இல்லை.

(தூ - ம்.) சரீராதிகளைத் தானென்று மதித்தவர்களுக்கு, அவிவேகமாகிற காரணத்தை உடையவைகளான, காணப்படு கிறதான இந்தப் பிரபஞ்சத்தினுடையவும், கேட்கப்படுகிற தான பரலோகங்களினுடையவுமான எல்லாச் சரீராதி துக்கங் களும் ஏற்பட்டிருக்கின்றன. ஆகையினால் இல்லாத அஞ்ஞா னத்தைக் காரணமாய் உடைத்தான சரீராதிப் பிரபஞ்சங்களி னுடைய நிவர்த்தி (காலத்திரயத்திலும் இல்லையென்ற நிச் சயம்) நித்திய ஸ்வப்பிரகாச பூர்ணைத்மஞானத்தினுல்தான் உண்டாகிறது; கர்மத்தினு லன்று.

சீரத்தைத் தானென்று எண்ணினதி னாலுண்டான  
 மாயத்தினுடைய நாசத்தைச் செய்ய மிகச்சுத்தமான சாத  
 னம் நித்தியபரிபூர்ண சுவப்பிரகாச ஆத்மஞானத்திற்குவேறா  
 கக்கொஞ்சம்கூட இல்லை; அந்தசுவப்பிரகாச ஆத்ம ஞானசாஸ்  
 திராப்பியாசத்தைக்காட்டிலும் வேறாகிய லாதனத்தினால் ஜன  
 னமரணரூப ஸம்சாரத்தினாலுண்டாகிற துக்கங்களினுடைய  
 அத்தியந்த நிவர்த்தியானது உண்டாவதே இல்லை.

(வி ரை.) “ஜ்ஞாநாஜெவதாநெகவயு-சுவப்பிரகா  
 சஆத்மஞானத்தினால்தான் அத்தியந்த துக்க நிவர்த்தியான  
 மூக்தியாகிற பரமபுருஷார்த்தம்” என்கிற பிரகாரம்  
 சீராதிகளில் தானெனும் மயக்கத்தினாலுண்டான  
 திருஷ்டானுசிராவிசமான துக்கங்களின் அத்தியந்தநாசம்,  
 காரணத்தோடுகூடியதான சீராதிப் பிரபஞ்சயித்தியா  
 நிக்சயத்தினாலும், நித்திய பரிபூர்ண சுவப்பிரகாச ஆத்  
 மஞானத்தினாலுமே யன்றி வேறு அஞ்ஞானகாரியங்களான  
 சீராதிப் பிரபஞ்சங்களாலுண்டாகிறதில்லை. ஆகையால், நித்  
 திய பிரதிசயாந்த ஆத்மஞானத்தை அப்பிபிபிபதை  
 விட்டு, ஜன்மாதிகளைத் தருவதான அஞ்ஞான காரிய கர்மங்  
 களைச் செய்வதனால் திருஷ்டமான சம்சாரத்தினாலுண்டாகிற  
 துக்கத்தினுடைய அத்தியந்த நிவர்த்தி ஏற்படுகிறதில்லை  
 பென்பது தாற்பரியமாம். (27 - 28)

(22) ஆயாசம் சற்றுமில் அத்து வித்தினை  
 வயார் மனத்தினு லென்னே யென்னல்.

(அ-கை.) இரண்டாவதற்ற பரிபூர்ணம் ஜ்ஞாநாப்  
 பியாசம் பண்ணுவதில், கர்மோபாஸனைகள் செய்வதனாலும்

உடும் அவ்வளவு கஷ்டமில்லையென்றும், வித்தியாசப்படாத தான ஆநந்தானுபவ மிருக்கிறதென்றும், அப்படிக்கிருந்தும் இந்த பூர்ண ஞானப்பிரயாசத்தைச் செய்ய மனுஷ்யர்கள் விரும்புகிறதில்லை யென்றும் சொல்லுகிறார்.

சூயாவஸ்தவஹத்யூஃ ஹமஃ<sup>3</sup>ஃ<sup>3</sup>கிரி<sup>3</sup>ஹெவத<sup>3</sup> |  
 தயா<sup>3</sup>வி<sup>3</sup>வரா<sup>3</sup>ஹெ<sup>3</sup>த<sup>3</sup> ஹெ<sup>3</sup>நவ<sup>3</sup>வா<sup>3</sup>ஹெ<sup>3</sup>ஹி<sup>3</sup>ர<sup>3</sup>நவா<sup>3</sup> : || 29

(ப - ம்.) ரீநவாஃ - கிடைப்பதற்கரிய மனுஷ்ய ஜன்மத்தை யடைந்தவர்கள், தாவஹத்யூஃசூயாவஸ்த-அந்த நித்திய பரிபூர்ணம் ஞானத்தைப் பழகுவது சற்றும் சிரமமல்ல வென்றும், ஹமஃ<sup>3</sup>ஃ<sup>3</sup>கிரி<sup>3</sup>ஹெவத<sup>3</sup> - பூர்ணசிரத்தை யுடன் அப்பிரயாசம் செய்ய ஆரம்பித்த ஜன்மத்திலேயே, தன்னிடம் சற்றும் இல்லாததான துக்கத்தினுடைய இன்மையும், நித்தியஸித்தமான பரிபூர்ண சுவப்பிரகாச ஆத்மஞான ஸித்தியும் ஸித்திக்கிறதென்றும் தயா<sup>3</sup>வி<sup>3</sup> அறிந்திருந்தும், வரா<sup>3</sup>ஹெ<sup>3</sup>த<sup>3</sup> - தோன்றுதல் மறைத வில்லாததான பாரமார்த்திக அத்வைதத்தை, ஹெ<sup>3</sup>நவ<sup>3</sup> வா<sup>3</sup>ஹெ<sup>3</sup>ஹி<sup>3</sup> - (அடைய) விரும்புகிறதில்லை. (29)

(தா - ம்.) கிடைப்பதற்கரிய மனுஷ்ய ஜன்மத்தை யடைந்தவர்கள், அந்த நித்திய பரிபூர்ணம் ஞானத்தைப் பழகுவதில் சிரமமில்லையென்றும், பூர்ண சிரத்தையுடன் அப் பிரயாசம் செய்ய ஆரம்பித்த ஜன்மத்திலேயே கொஞ்சங்கூட இல்லாததான துக்கத்தினுடைய இன்மையும், நித்திய ஸித்த மான பரிபூர்ண சுவப்பிரகாசாத்ம ஞான ஸித்தியும், ஸித்திக் கிறதென்றும் அறிந்திருக்கிறார்கள். அவ்விதமிருந்தும் தோன் றுதல் மறைதவில்லாததான பாரமார்த்திக அத்வைத

நித்திய நிரதிக்யாரந்த ஆத்மானுபவ ஞானத்தை அவர்கள் அடையவிரும்புகிறதில்லை.

(வி - றை.) “புறயஸுப்யஸு உநுஷ்டெதஸுள  
ஸுவஸீ துவிவநகீயீராஃ! புறயொஹியீரொஃஹிப்யெய  
ஸொ வுணீதெப்யெயொஃபொஃஹிப்யெய  
உத்தமமான மனுஷ்ய ஜன்மத்தை யடைந்தும் சிலர் மேன்மை  
பானது இன்னதென்றும் தாழ்மையானது இன்னதென்றும்  
பிரித்து அறிகிறதில்லை. பார்வைக்கு மட்டுமுள்ள நரமரூபப்  
பிரபஞ்சங்களிலுள்ள நித்தியாத்துவ நிச்சயத்தை அடைந்த  
தேவியசாஸிகள், நித்திய நிரதிக்யாரந்த ஆத்மஜ்ஞானத்தை  
அடையவிரும்புகிறார்கள். பார்க்கப்படுவதும் கேட்கப்படுவது  
மான இந்த லோகத்திலும் பரலோகங்களிலுமுள்ள துச்சமான  
விஷய சுகங்களை, மயக்க புத்தியுள்ளவர்கள் விரும்புகிறார்கள்”  
என்னும் சருதிப்படி மேலான ஜன்மத்தை யடைந்தவர்கள்  
நித்திய ஸ்வப்பிரகாச பரிபூர்ணாத்ம ஜ்ஞானத்தை யடைய  
விரும்பவேண்டும். அவ்வித ஞான ஸித்தியில் சிரமம் கிஞ்  
சித்தும் இல்லை. அந்த நித்தியாத்ம ஜ்ஞானத்தை அடைந்த  
தனால் உபமானமற்ற நித்திய நிரதிக்யாரந்த அபயநிலை அப்  
பொழுதே உண்டாகின்றது. இந்நிலையிலுள்ளவனே அபய  
வடிவ ஆநந்த ரூபனாவான். (29)

(உ.ந) புன்மனத்தோர்க்குப் - பொருளுணர்விலையெனல்..

(அ.கை.) “ஜ்ஞா.ந.ஃ.ஃவஜி.தெ வ.ஃ.லா.ஃ.ஃயா.ஃ.

வாவஸ்யுகிபுணஃ - ஜன்மாந்தரங்களில் செய்த பாபங்களி  
னுடைய ஞானத்தினால் தான் நித்தியா நித்திய வஸ்து விவேக  
ஜ்ஞானமுண்டாகிறதென்றும், பாப வாஸனைகளுடன் கூடிய

புத்திகளுக்கு ஜ்ஞானமென்னும்வார்த்தையும் தூர்லபமாமென்றும் சொல்லுகிறார்.

புக்ஷீணாஸௌஷ்வாவஸ்யஜ்ஞானெய்யானெவெந்நிஃ |  
வாவொவஹதஸுஃநாஃதஅர்த்யூரவிஸுஃஉபுஷா

(ப - ம்.) புக்ஷீணாஸௌஷ்வாவஸ்ய - (நிஷ்காம கர்மம், உபாஸனை குருஸேவை முதலிய ஸாதனங்களினால்) பாப வாசனைகளெல்லாம் நீங்கப்பெற்றவனுக்கு, ஜ்ஞானெ - (நாமரூபரகிதமான ஸ்வப்பிரகாசாத்ம) ஞானத்திலும், ய்யானெ - (உற்பத்தி நாசங்களில்லாததான பிரஹ்மம் நானென்று) தியானம் செய்வதிலும், நிஃ - புத்தியானது ஹவெஃ-உண்டாகிறது, வாவொவஹதஸுஃநாஃ - பாப வாசனையினால் கொல்லப்பட்டிருக்கிற புத்தியைய யுடையவர்களுக்கு, தஅர்த்யூரவி - அந்த (ஆத்ம ஞானம் அல்லது நான் பிரம்மமென்கிற) வார்த்தைகூட, ஸுஃஉபுஷா - ரொம்பவும் தூர்லபம். (பிரஹ்மம் ஆத்மா சிவம்) என்கிற வார்த்தைகூட அவன் வாக்கில் வருவது கஷ்டமாம்.

(தா - ம்.) நிஷ்காமகர்மோபாஸனை குருஸேவை முதலிய ஸாதனங்களினால் பாபவாசனைகளெல்லாம் நீங்கப்பெற்றவனுக்கு, நாமரூபரகித ஸ்வயம் பிரகாச உத்தமஞானத்திலும், உற்பத்திநாசங்களில்லாததான பிரஹ்மம் நானென்னும் நிதித்தியாசனத்திலும் புத்தியானது பிரவர்த்திக்கும் பாக்கியம் உண்டாகிறது; பாபவாசனைகளினால் அமிழ்த்தப்பட்டிருக்கிற புத்தியையுடையவர்களுக்கு அந்த ஆத்மஞானம் அல்லது நான் பிரஹ்மம் என்கிற வார்த்தைகூட மிகவும்

தூர்லபமாம். (பிரஹ்மம் ஆத்மா சிவம், என்னுடையருபொருள் இருப்பதாக அவன் கனவிலும் நினைபான்; வாயினாலும் சொல்லான்.)

(வி - ரை). “ஸ்ரீரஹிஸுஹிதவூவஹ்யுஸெ ஹுவணா ஷிகா” வேதத்திலும் சாஸ்திரங்களிலும் சொல்லியிருக்கிற படி, பிராம்மணன் முதலிய வர்ணங்களுக்கும் பிரம்மசரியம் முதலான ஆசிரமிகளுக்கும் ஏற்பட்ட தர்மங்களை ஈசுவரார்ப்பணப்புத்தியோடு செய்வதனால் அந்தக்கரணத்திலுள்ள மலவாஸனையையும், குருஸேவை ஈசுவரோபாஸனை மைத்திரி, கருணை, முதிதை, உபேசை, முதலியவைகளினால் விகேஷபவாஸனையையும் நீக்கி, விவேகம் - வைராக்கியம், சமாதி ஷ்ட்கஸம்பத்தி, முமுக்ஷுத்துவம் முதலான ஞானஸாதனங்களோடு கூடியவனுக்கு, அகண்டசுவப்பிரகாச பரிபூர்ண பிரஹ்ம ஜ்ஞானத்திலும், சரீராதிப் பிரபஞ்சங்களை மித்தையென்று நீக்கி அகண்டைகரஸ சிவம் நான் என்று பாவிக்கும் அஹங்கிரகத்தியானத்திலும் புத்தி செல்லுகிறது; அங்கனமின்றி ஜன்மாந்தரங்களிற் செய்த பாபவாசனைகளினுண்மையால் சரீராதிப் பிரபஞ்சங்களைச் சத்தியமாகப்பார்க்கிற அஞ்ஞபுருஷர்களுக்கு பிரஹ்மம், ஆத்மா சிவம், என்கிறவார்த்தைகூட வரமாட்டாது. (30)

(உச) நாநா வுலகமஞ் ஞானகற்பீதமேனல்.

(அ - கை.) “நெஹநாநாவூகிஹநா இந்தப் பரிபூர்ண பிரம்மத்தில் பல் வென்பது சற்றுமில்லை” என்னும் கருதிப் பிரமாணப்படி நித்தியபரிபூர்ண ஸர்வவியாகப்பிரஹ்மத்தில் அஞ்ஞானத்தினால் பலவாகத் தோற்றுகிற தென்றும்,

பரமார்த்திகத்தில் கொஞ்சம்கூடப் பேதமில்லை யென்றும் சொல்லுகிறார்.

நித்யஸுவபுக்தொவ்யூதூகூடுவ்யூதொஷவஜீகூதஃ |  
 ஊகலீவிஜுகெஹூரூபாயநவ்யூடுவதஃ || 31

(ப - ம்). சூத்ரா - (தேசகாலவஸ்துக்களால் பிரிவுதலை அடையாமல், வியாபகமாயிருக்கிற) ஆத்மாவானது, நித்யம் - முக்காலத்திலும் அழியாததாயும், ஸுவபுக்தஃ - எங்கும் அதாவது நாமரூப உபாதிகளிலெல்லாம் ஆதாரமாயிருக்கும் அஸ்தி, பாதி, பிரியவடிவினதாயும், கூடுவ்யூதொஷவஜீகூதொஷி - அவித்தியா காம கர்மங்கள் முதலிய தோஷங்களற்றதாயினும், ஊகலீவிஜுகெஹூரூபாததான ஏகரஸ பிரஹ்மத்தில், ரூபாயநவ்யூடுவதஃ - இல்லாத மாயையின் காரியமான மயக்கத்தினால், விஜுகெ - (நாமரூபங்கள்) இருக்கின்றன; நவ்யூடுவதஃ - வாஸ்தவத்தில் இல்லை - (பரமார்த்தத்தில், உபாதியேயில்லாததனால் உபாதியினாலாகிற பேதம் கொஞ்சமுமில்லை).

(தா - ம்.) தேசகால வஸ்துக்களால் பிரிவுதலை அடையாமல் வியாபகமாயிருக்கிற ஆத்மாவானது முக்காலத்திலும் அழியாததாயும் எங்கும் அதாவது நாமரூப உபாதிகளிலெல்லாம் ஆதாரமாயுள்ள அஸ்தி, பாதி, பிரியவடிவினதாயும், கொல்லன் பட்டடையைப்போல் அசைவற்றதாயும், அவித்தியை காமம் கர்மம் முதலான தோஷங்களற்றதாயினும் இரண்டு படாததான ஏகரஸ பிரஹ்மத்தில் இல்லாததைத்

காரணமாக வுடைத்தான மயக்கத்தினாலே தான்நாமரூபங்கள். உள்ளனபோல் காணப்படுகின்றன; வாஸ்தவத்திலில்லை. (பாமர்த்தத்தில் உபாதியே யில்லையாதலால் உபாதியினாலாகிற தான பேதம் கொஞ்சமு மில்லை.

(வி - ரை.) “ஸக்யஸூத்ரநிஷங்குஷயம்ஸவ்யுஷாஷ வஜிதம் நிராஸ்யம்” காலத்திரயத்தினும் மாறுபடாததாயும், பூர்ணப்பிரகாச கனமாயும், பரிச்சின்னப் படாததாயும், துவிதப்படாததாயும், மாயை, அதன் காரிய நாமரூபப் பிரபஞ்சம், முதலான எவ்வித தோஷங்களு மற்றதாயும், சரீராதிகளுக்கு ஏற்படுகிறதான உற்பத்தி மரணம் முதலான வியாதிகளில்லாததாயு மிருக்கிற அகண்டாக ரஸப்பிரஹ்மத்தில், ஆகாசத்தில் தோன்றுகிற கெந்தருவ நகரம், நீலத்தன்மை, கூடாரம், வளைவுகளைப் போல், பிராந்தியினால், நானாவுலகமும் சுகதுக்கங்களும் தோற்றுகின்றனவே யன்றிப் பாரமார்த்திகத்தில் இல்லவே இல்லை. (31)

(உரு) பிரஹ்மத்தை யறிந்தவன்-பிரஹ்மமே யாமெனல்.

(அ - கை) “வஸஷத சூத்ரா சஷ்யுஷா சூஷ்யதஃ ஸர்வபரிபூர்ணமாயும், நாமரூப உபாதிகளுக்கு உள்ளிருந்து பிரேரணை செய்கிறதாயு மிருக்கிற இந்த ஆத்மா, ஜனன மரணங்களாகிற விகாரங்க ளில்லாத அமிர்தஸ்வரூபம்” என்கிறபடி யோகிகள், தோற்றப்படுகிறதான உபாதிகளொன்று மில்லாததாயும், பிரகாசரூபமாயும், எல்லா உபாதிகளுக்குள்ளிருப்பதாயு மிருக்கிற பரமாத்ம சொரூபத்தைத் தெரிந்து பாரமார்த்திகமான தானூகிய பிரஹ்மபாவத்தை அடைகின்றன என்றும், எந்த ஸம்யத்தில், மனத்தில், ஸதா, எங்கும்

பரிபூர்ணப் பிரகாசப் பிரஹ்மந்தா னிருப்பதாக விளங்குகிறதோ அப்பொழுதே தானாயிருப்பதாயும், பிரிவுதலில்லாத தாயு மிருக்கிற பூர்ணத்தமாவை நன்றாக அடைகிறுனென்றும், எந்த காலத்தில் எல்லாமாகக் கற்பிக்கப்பட்டுள்ள நாமரூபங்களுடைய அகிஷ்டான ஸ்வரூபமாகத் தன்னையும், கற்பிதங்களான நாமரூபங்களி லெல்லாம் வியாபகமான தன் ஆத்ம ஸ்வரூபத்தையும் பார்க்கிறுனே அப்பொழுதே பூர்ண பிரஹ்மபாவத்தை அடைகிறுனென்றும், எந்த நிமிஷத்தில் பாமார்த்திக ஸத்தா பரிபூர்ணமாயும், உபாதிகளொன்று மில்லாததாயும், பிரிவுதலாகத் தோற்றுகிற நாமரூபப் பிரபஞ்சம் வேறு விதமான மயக்கத் தோற்றமென்றும், தெரிந்துகொள்ளுகிறுனே அந்த க்ஷணமே நாம ரூபங்களாகிற உபாதிகளினுடைய சம்பந்த மில்லாத நித்திய முக்த பிரஹ்மமாகிறுனென்றும், எந்த ஸமயத்தில் ஜனன மரணங்களாகிற வியாதிகளுக்கு ஒரே ஓளவுதமான பரிபூர்ண ஸ்வப்பிரகாச பிரஹ்மரூபம் உண்டாகிறதோ அப்பொழுதே இந்த ஞானி நித்யமங்கள் சிவமாக இருக்கிறுனென்றும் சொல்லுகிறார்.

அடுஷ்யஸம் வரபிரஹ்மாயுஷ்யக்ஷுஹிதஃ புகாஸிதஃ |

ஸபாதிவரபிஹ்மஸம் ஸகஸ்காஷ்ரபித்யு || 32

யதாநிஹிதெதந்யம் ஹாநிஸவ்யுக்ஷமஸதா |

யொயிநொவ்யவ்யாநெநததாஸம்வத்யுதெ ஸ்யயு || 33

யதாஸவ்யுநிஹிதாநி ஸாதெந்யவா நுஹ்யுதி |

ஸவ்யுஹிதெதஷுஹாந்நாந்ஸஹஸம்வத்யுதெததா ||

யதாஹ்யுதிஹாந்நாந்ஸஹஸம்வரபிரஹ்மயுதஃ |

சாயாநி துஹ்யுதிஸஹஸததாஸவ்யுதிநிவ்யுதஃ || 35

யஜாஜநஜிராஃவ்யூயீநாடுகெஷஷஜி |  
கெவலம் ஸ்வஸூத்ரம் ஜாபதெவளதஜாஸிவஃ || 36

(ப - ம்.) யஸூ - எந்தப் பராவர ஞானிக்கு, ஸ்வம் - இங்ங  
னம், (கற்பித நாமரூபங்களினுடைய ஆதார சுவரூப  
மான) வரம் - மேலானதாயும், ஸ்வூத்ரம் - எல்  
லாவற்றினுள்ளு மிருப்பதாயுமான, சுபிராக்ர - இந்தப்  
பரிபூர்ண ஸ்வப்பிரகாச ஆத்மாவானது, ஸ்வூத்ரம் -  
பிரகாசத்தை அடைந்ததோ (எவன்ஸ்வயம்பிரகாச ரூப  
மாக விளங்கினாலே) ஸ்வூத்ரம் - அந்தப் பூர்ண ஜ்ஞானி, வரம்  
ரூத்ரம் - கொஞ்சங்கூட உபாதிகளில்லாததான ஸ்வ  
பாவமாகவே மேலான அமிர்தஸ்வரூபமாயும், வரம் -  
அவரமாயுள்ள நாமரூபப் பிரதிதியில்லாததாயுமிருக்கிற,  
ஸ்வூத்ரம் - தன் னுடைய சரீராத்ரிஸம்பந்தங்களில்லாத  
பரிபூர்ணம்ப் பிரகாசஸ்வ பாவத்தை, ஸ்வூத்ரம் -  
நேராகவே அடைகிறான். (நாமரூபரகிதகிரீவிகாரசிவஸ்வ  
ரூபமாகிறான்).

யஜா - எந்த ஸமயத்தில், ஸ்வூத்ரம் - தேசகால்  
வஸ்துக்களினால் பிரிவுநிலை அடையாததான, ஸ்வூத்ரம்  
ரூத்ரம் - பூர்ண ஸ்வப்பிரகாச ஆத்மா, ஸ்வூத்ரம் -  
மனத்தினிடத்தில் பிரகாசத்தை அடைந்ததோ, யஜா -  
அந்த ஸமயத்திலேயே, சுபிராக்ர - உபாதியினால்  
தோன்றுவதான ஜீவபிரஹ்ம பேதமில்லாததானாலே,  
ஸ்வூத்ரம் - (பேதத்தை மித்தை யென்றறிந்த) ஆத்ம  
பிரஹ்ம யோகிகள், ஸ்வூத்ரம் - தன்னையே

நன்றாக அடைகிறார்கள். (அவித்தையாகிற உபாதியினு  
லாகிய நாமரூபங்களை மித்தை டென்றறிந்த ஆத்மஞான  
யோகிகள் தானே பிரஹ்மமென்னும் பூர்ணபாவத்தை  
அடைகிறார்கள்.)

படி - எந்த வேளையில், ஸூத்ரமேவ - தானாகிய அதிஷ்  
டான ரூப பிரஹ்மத்திலேயே; ஸவ்யாணிஹிதாநி  
வஸூதி - தோற்ற மாத்திரமுடையதான நாமரூபப்  
பிரபஞ்சங்களைப் பார்க்கிறதே (கற்பனைகளாகிற உபாதி  
களுக்கு ஆதாரமாகத் தன்னைப் பார்க்கிறதே) ஸவ்ய  
ஹிதேவ - நாமரூபங்களாகிற உபாதிகளிலெல்லாம்  
சூத்ரமேவ - வியாபகப் பிரகாசஆத்மா  
வான தன்னையும் பார்க்கிறதே, தடி - அப்பொழுதே,  
ஹிதேவ - வியாபகமான் பூர்ணபிரஹ்மத்தை  
நன்றாக அடைகிறான்.

படி - எந்த ஸமயத்தில், சூத்ரமேவ - பிரவுதலை உடை  
யதான நாமரூபஜகத்தானது, சாயாநிஹிதே - தனக்  
கெனப் பொருளில்லாத சொன்மாத்திரமாய் விளங்கக்  
கூடியதென்றும், சூத்ரமே - வியாபகமான பிரகாச ஆத்  
மாவை, கெவமே - உபாதிகளொன்றுமில்லாததாயும்,  
வாயாநிஹிதேவஸூதி - பாரமார்த்திகமாக (வாஸ்  
தவமாக) வும் பார்க்கிறதே, தடி - அப்பொழுதே,  
நிஹிதேவஸூதி - மர்யை அவித்தைகளாலுண்டான  
ஜீவேசுவர பேதமில்லாத நிராவ்ரணமான பூர்ணப்பிர  
காச ஆத்ம பாவத்தை அடைகிறான்.

படா - எந்த ஸமயத்தில், (ஒருவனுக்கு) ஜீநஜிராஹ்வயா  
 யுதா - பிறப்பு, கிழத்தனம், நாசம், முதலியவைகள்  
 கிற வியாதிகளுக்கு, வனகலெஷஜி - ஒரே ஓளஷத  
 ரூபமான, கெவலுஷ்ஷவிஜூந்-நிராவரண பிரஹ்ம  
 ஸாக்ஷாத்கார ஞானமானது, ஜாயகெ-உண்டாகிறதோ,  
 தடா - அப்பொழுதே, கலா - இவன் (உபாதியினால்  
 தோன்றின பேதம் நீக்கின ஞானி) ஸிவஃ - நித்திய  
 மங்களமான சிவமே (யாகிறான்).

(தா - ம்.) எந்தப் பராவர ஞானிக்குக் கற்பித நாமரூபங்  
 களினுடைய ஆதாரஸ்வ ரூபமாகவும் எல்லாவற்றினுள்  
 ளிலுமிருப்பதான இந்தப் பரிபூர்ண ஸ்வப்பிரகாசஆத்மா  
 வானது பிரகாசத்தை அடைந்ததோ, அந்தப் பூர்ண ஞானி  
 கொஞ்சங்கூட உபாதிகளில்லாததாய் ஸ்வபாவமாகவே  
 மேலான அமிர்த ஸ்வரூபமாயும், அவசமாயுள்ள நாமரூபப்  
 பிரதிதியில்லாததாயுமிருக்கிற சரீராதி ஸம்பந்தங்களில்லாத  
 ஸ்வபூரணாத்மப் பிரகாசபாவத்தை நேராகவே அடைகிறான்  
 (நாமரூப ரகித நிர்விகாரசிவஸ்வரூபமாகிறான்).

எந்த சமயத்தில் தேசகால வஸ்துக்களினால் பிரிவு  
 தலை அடையாததான பூர்ண சுவயம் பிரகாச ஆத்மா, மனத்தி  
 னிடத்தில் பிரகாசத்தை அடைந்ததோ, அந்த ஸமயத்தி  
 லேயே, உபாதியினால் தோன்றுவதான ஜீவபிரஹ்ம பேத  
 மில்லாததனாலே, பேதத்தை மித்தை யென்றறிந்த ஆத்ம  
 யோகிகள் தன்னையே நன்றாக அடைகிறார்கள். (அவித்தை  
 யாகிற உபாதியினாலாகிய நாமரூபங்களை மித்தை யென்ற  
 றிந்த ஆத்மஞானயோகிகள் தானே பிரஹ்மமென்னும் பூர்ண  
 பாவத்தை அடைகிறார்கள்).

எந்த வேளையில், தானுகிற அநிஷ்டானரூப பிரஹ்மத்தின் கண் உபாகியினுல்தோற்றுவதானநாமரூபப்பிரபஞ்சங்களையும் நாமரூபங்களாலாகிற உபாகிகளிலெல்லாம் வியாபகப்பிரகாச ஆத்மாவான தன்னீயும் பார்க்கிறானே; அப்பொழுதே, வியாபகமான பூர்ணப் பிரஹ்மத்தை நன்றாக அடைகிறான்.

எந்த ஸமயத்தில் பிரிவுதலை யுடையதான நாமரூபஜகத் தானது தனக்கெனப் பொருளில்லாது சொன்மாத்கிரமாய் விளங்கக்கூடிய தென்றும், வியாபகமான பிரகாச ஆத்மாவை உபாகிகளொன்று மில்லாததாயும், ப்ரமார்த்திகமராக (வாஸ்தவமாக)வும் பார்க்கிறானே, அப்பொழுதே மாயை அவித்தைகளாலுண்டான ஜீவேசுவர பேதமில்லாத நிராவரணமான பூர்ணப் பிரகாச ஆத்மபாவத்தை அடைகிறான்.

எந்த ஸமயத்தில் ஒருவனுக்கு, பிறப்பு, கிழத்தனம் மரணம், முதலிய வியாபிகளுக்கு, ஒரே ஓளவுதரூபமான நிராவரண பிரஹ்ம ஸாக்ஷாத்காரஞானம் உண்டாகிறதோ, அப்பொழுதே அவன் நித்தியமங்களமான சிவமே யாகிறான். (32-36.)

(வி - ரை.) 'யஜாஸவெஃ ப்ரஹ்மணோ காசாயே வ்யஹ்மஜிஷிதாஃ சுயஜிகேஃ ப்ரஹ்மணோ வ்யஹ்மஜிஷுஃ' எந்த ஸமயத்தில் இந்த பராவராணி, தன்னுடைய ஹிருதயத்தை ஆசிரயித்துள்ள ஸகல வாஸூரூபகாமாதி விருத்திகளிலிருந்தும் விடுபடுகிறானே அந்த புருஷன் அப்பொழுதே மர்த்தியபாவமில்லாததான (ஜனனமரணரூபவிகார ரகித அமிர்தபாவத்தை அடைந்து, அங்கேயே அகண்ட பரிபூர்ண பிரஹ்மபாவத்தை அனுபவிக்கிறான்'

என்னும் சுருதிப்பிரமாணப்படி. எந்த காலத்தில் ஒருவனுக்குச் சகல அநர்த்தங்களும் நாசமாகின்றனவோ அந்த காலத்திலேயே ஆநந்தப் பிராப்தி வித்திக்கின்றது. எல்லா ஜீவர்களாலும் வேண்டப்படும் பரம புருஷார்த்தமான மோகூதஸ்வரூபம் அநர்த்த நிவர்த்தி - ஆநந்தப்பிராப்தி வடிவமாம். ஸகல நாமரூப்பிரபஞ்சவடிவ அநர்த்தங்களும் ஆநந்தவடிவ பிரஹ்மத்தில் அஞ்ஞானத்தால் கற்பிக்கப்பட்டிருப்பதனால், அஞ்ஞானமானது ஞானத்தினால் நாசமாகும் காலத்தில் காரியமான ஸகல அநர்த்தங்களும் நாசமாய் அவற்றின் அதிஷ்டான வடிவ ஆநந்தரூப பிரஹ்மம் நன்கு விளங்குகின்றது. கற்பித ஸர்ப்பநாசமானது அதிஷ்டான கபிறு வடிவமாய் மிஞ்சுவது போல. இந்நிலை ஸமாதியாலன்றிச் சித்திக்காது. ஸமாதியாவது, “காணப்படும் இவ்வுலகும், மாயையல்லது அஞ்ஞானமும் என்னைத்தவிற வேறாக எப்பொழுதும் இல்லை” என்னும் சுத்தமான புத்தி விருத்தியேயாம்; அதாவது விஷய வடிவ ஸர்வ மனோவிர்த்திகளையுந் தடுத்து “நானே பிரஹ்மம்; பிரஹ்மமேநான்” என்று தானே தானாய் நிலைத்துள்ள அகண்டாகா விருத்திவடிவமாம். இது சலிகற்பம் நிர்லிகற்பமென விருவகைப்படும். இவையும் பாகியம் ஆந்தரமேனமற்றும் இருவகையாய்ப் பாகிய சலிகற்பம், ஆந்தரசலிகற்பம், பாகிய நிர்லிகற்பம், ஆந்தர நிர்லிகற்பமென நான்கு வகைப்படும்.

இந்நான்கு வகையான சமாதிகளும் ஈண்டு ஐந்து சுவோகங்களால் கூறப்பட்டதென்க. முதலாவதன்கண் முக்குணவடிவ அந்தக்கரணத்திற்கும் அதன் முன்றுவித பரிணாமாகிய சாந்த, கோர, மூடவிருத்திகளுக்கும் உள்ளீடாயிருந்து

அவற்றைப் பிரகாசிப்பிக்கச் செய்யும் பிரத்தியக்ஷாந்ம  
ஸாக்ஷாத்காரமாகிய ஆந்தர ஸலிகல்பசமாதியும், இரண்டா  
வதன்கண் அங்கனம் ஸாக்ஷாத்கரிக்கப்பட்ட பிரத்தியக்ஷாந்  
மாவே, தேச, கால, வஸ்து பரிச்சேதமின்றி எங்கும், எக்  
காலத்தும், எல்லாமாயும் யாதொரு தடையுமின்றி விளங்கும்  
பாகிய ஸலிகல்ப ஸமாதியும், மூன்றாவதன்கண் மேற்கூறிய  
இரண்டு, ஸலிகல்பஸமாதிகளும், நான்காவதில் இருவித நிர்வி  
கற்பசமாதிகளும், ஐந்தாவதன்கண், ஸலிகல்பஸமாதியே நிர்  
விகற்பத்திற்குச் சாதனமாமைன்பதும் கூறப்பட்டிருக்கின்றன.  
இங்கனம் பஞ்சகோச விலக்ஷணமாயுள்ள தன் உண்மை வடி  
வத்தையும், ஸகல கற்பனாவடிவ நாமரூப்பிரபஞ்சத்திற்கு  
அதிஷ்டானமான பிரஹ்ம ஸ்வரூபத்தையும் அறிந்து தன்  
னிடைத்தில் எல்லாவற்றையும், எல்லாவற்றிலும் தன்னையும்  
அபேதமாய்க்கண்டு தானே தானாய் நிலைக்கப் பிரஹ்மரூபத்  
தைத் தவிர மற்றோர் சாதனம் இல்லைபெனத் தெளிந்து ஸந்  
குரு அதுக்கிரகத்தைப்பெற்று அபரோக்ஷஸாக்ஷாத்காரத்தின்  
பொருட்டு ஸமாதியப்பியசித்து அங்கனமே கேவலமாய் நிற  
கும் பிரஹ்மவித்து பிரஹ்ம வடிவமேயாகிறான் என்பது  
இதன் திரண்ட பொருளாம். (32-36)

(உ) ஞான மாண்புதனை நயம்பட வுரைத்தல்.

(அ - கை.) ஞானமென்பது வேதாந்தங்களினால் ஞோகக்  
குறிப்பிடாமல் பாரிச்சேஷிக நியாயத்தால் அதத்தாயுள்ள நாம  
ரூபங்களை நிக்ஷேபிப்பதன் மூலமாய் நிக்ஷேபிக்கக்கூடாததான  
ஸ்வப்பிரகாச பரிபூர்ண ஆக்மாவே ஞானமென்றும், அதைத்  
தவிர வேறாய்ச் சொல்லப்படுவனவெல்லாம் அஞ்ஞானம்  
தானென்றும், சுவானுபவைகவேத்தியமான ஞானத்தின்

மகாத்மியம் வாக்கினால் சொல்லக்கடியதல்ல வென்றும் ஆச்-  
சரியப்படுகிறார்.

ஜோந்-வெடாஹவிஜோநஜோநஜி-தர-ந-நெ ।

கடெஹாஜோநஸ்யுஜோஹாதுஜியாவஹஹஸ்குதெ ॥ 37

(ப - ம்.) ஹெஹெ - ஹேமனன - சீலனே! ஜோந்-  
சுவப்பிரகஜூசாத்மஜ்ஞானமென்பதுவெடாஹவிஜோந்-  
உபநிஷத்துக்களினால் ஏற்படுகிறதாயும், அஞ்ஞான  
காரியமான நாமரூபங்களினுடைய மித்தியாதத்துவ நிச்ச-  
யத்தினால் சித்திப்பதாயுமுள்ள நிருபாதிக சுவானுபவ  
ஞானமேயாம்; உ-கரக - இதற்கு வேறுகவுள்ள வா-  
ரூபமான பாண்டித்தியவாசனையினால் உண்டாவதான  
பரோகூழ், கஜோந் - அஞ்ஞானமேயாம். ஜோநஸ்யு  
ஜோஹாது - சுவானுபவாத்ம ஜ்ஞானத்தின் மகாத்ம  
யத்தை, ஜியாவஹஹ - என்னால் கட்படாதிகளைப்போல்  
குறிப்பிட்டுச் சொல்ல, ஹஸ்குதெ - முடியாது கடெஹா-  
நானத்தின் மகிமை யென்னே!

(தா - ம்.) ஹே மனனசீலனே! ஸ்வப்பிரகாச ஆத்ம  
ஜ்ஞானமானது உபநிஷத்துக்களினால் ஏற்படுகிறதாயும் அஞ்  
ஞான காரியமான நாம ரூபங்களினுடைய மித்தியாதத்துவ நிச்ச-  
சயத்தினால் சித்திப்பதாயுமுள்ள நிருபாதிக சுவானுபவ வடிவ  
மாம். இதற்கு வேறுபாண்டித்திய வாசனையினால் உண்  
டாவதான மற்றெதுவும் அஞ்ஞானமேயாம். சுவானுபவ  
ஆத்ம ஜ்ஞானத்தின் மகிமையை யென்னால் கட்படாதிகளைப்  
போல் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஞானத்தின் மகிமை  
அவாந்மானஸ கோசரமாமென்பது கருத்தாம்.

(வி - ரை.) “ நெகிநெகீதி வெஊரெஊ: திரவஸு  
 விஊக்ஷணம்” தானுகிற பூர்ணப் பிரகாச ஆத்மாவுக்கு  
 வேறாய அஞ்ஞான காரிய மித்தியாவாசனா ரூப புத்தி  
 யும் அதனால் பார்க்கப்படுபவைகளான சரீராதிப் பிரபஞ்சங்  
 களும் திருசியமாவதால் ஆத்மா வல்லவென்று அத்தியாத்ம  
 சாஸ்திரங்கள் தள்ளுகின்றன.” என்னும் பிரமாணப்படி திரு  
 சியமர்யுள்ள அநாத்ம பதார்த்தங்களை மித்தை யென்று நீக்  
 கிய காலத்தில் மிஞ்சும் ஸச்சிதானந்த வடிவமே ஆத்மாவாம்.  
 இவ்வனமுள்ள ஆத்மாவைத் தானாய்க் காண்பதே ஞானமாம்.  
 இது நிர்விஷயமாதலால் கடபடாதி விஷய ஞானம்போல் மன  
 வாக்குக்களுக்கு எட்டாததாம். இந்த ஆத்ம ஞானத்தின்  
 மகிமை அகியற்புதமானது. என்று இவ்வனம் தன்னுடைய  
 அனுபவத்தினால் ஆச்சரியப்படுவதுடன் இதற்கு வேறாய,  
 ஸகல வாக்குவாதங்களும் அஞ்ஞானமே யாமென்றும் கூறப்  
 பட்டதென்க.

(உஎ) மெய்யறிவாந்தழல்—வீனைகளைச்சுடுமெனல்.

(அ - கை.) “ஜூநாழிவஸுக்ஷேராணி ஊஸுவாசு  
 கூரூதெஜூநம்” என்ற பகவத்கீதா வசனப் பிரகாரம்  
 சாஸ்திரங்களிற் சொல்லுகிற பிரகாரம் விதிப்படி ஞானப்பி  
 யாசம் செய்யா விட்டாலும், சிரத்தையுடன் செய்கிற ஞானப்  
 பியாசமானது அநேகஞ் ஜென்மங்களாகச்செய்யப்பட்ட பாப  
 வாஸனைகள் மிகுதியா யிருந்தாலும், எவ்வனம் சிறிய தீப  
 மானது பெரிய இருட்டையும் போக்குமோ வவ்வனமே, பாப  
 வாசனைகளைப் பஸ்மம் செய்கிறதென்றும், மந்திரம் ஓஷதம்  
 இவைகளின் வித்தியால் விஷத்தைக் கொடுத்ததுத் தனக்கு  
 அணிஷ்டத்தைச் செய்பவைகளான சரீப்பிரதிகளுடன் விளை  
 யாடுபவனான மந்திரவாதியைப்போல், நித்திய பரிபூர்ணத்ம

ஞானத்தை அடைந்த ஞானி அஞ்ஞான காரியங்களாகிற நாம ரூப சரீராதிகளுடன் காரியா காரியங்களைச் செய்பவன்போல் தோன்றப்பட்டாலும், அவைகளினாலுண்டான நன்மை தீமை களாகிற பலன்கள், இந்த வித்த ஞானியை யொன்றுஞ் செய்யமாட்டாதென்றும் சொல்லுகிறார்.

சுகதுவொழாவி யயாநீவஃ ஸுஃஹீனாஸயெதஃ |  
ஜோநாஹுஸஸயாஜ்வொவிஃஹீனாஸயெதஃ ||

யயாவநிஃஹீனாஸயாஜ்வொவிஃஹீனாஸயெதஃ |

தயாஸுஹாஸுஹஃ சுஃஜோநாஹுஸயெதஃ || 39

யயாஜெ வவொவெதஃ சீ ஸஹ ஸவெவஃநஃஹீனாஸயெதஃ  
சீ ஸஹலிவெதஃ ஜோநீதஃஹீனாஸயெதஃ || 40

வஹீனாஸயெதஃ யயாவொவெதஃ ஸவெவொவி ஸஹலிவெதஃ  
தயாஸுஹாஸுஹீனாஸயெதஃ விஹீனாஸயெதஃ ஹலிவெதஃ || 41

ஜெ ஸஹஸவெதஃ ஹீனாஸயெதஃ ஹஹீனாஸயெதஃ விஹீனாஸயெதஃ  
தஹீனாஸயெதஃ வாவாஹீனாஸயெதஃ ஜோநிஃஹீனாஸயெதஃ ||

(ப - ம்.) யயாநீவஃ சுகதுவொழாவி - எவ்விதம் தீப  
மானது சிறியதாக விருந்தாலும், ஹீனாஸயெதஃ ஸுஹீனா  
ஸயெதஃ-பெரியதான இருட்டும் நன்றாக நாசஞ் செய்  
யப்படுகிறதே, தயாஜோநாஹுஸயெதஃ - அவ்விதமே  
(அநித்தியமான சரீரதிப்பிரபஞ்சங்களினுடைய ஸம்பந்  
தம் சிறிது மில்லாததான்) சித்திய பரிபூர்ணத்தம் ஜஞான  
த்தை அடைய முயற்சி செய்வது, சுகதுவொழாவி - (சால்  
திரங்களில் சொல்லுகிற பிரகாரம் ஸாங்கமா யில்லா  
கிட்டாலும், ஆதரவுடன்) கொஞ்சமாகவிருந்தாலும்,



விப்யுதெ - தாமரை யிலையானது அதனுடன் (ஜலத்துடன்) ஒங்குகிறதில்லையோ, தயா - அங்கனமே. ஜோநி - ஆத்ம ஞானனித்த புருஷன், ஸ்வாஜிவிவிஷ்டெயெ - சப்த ஸ்பரி சாகி விஷயங்களாகிற நாமரூப சரீராகி விஷயங்களோடு. தலிப்யுதெ - ஸம்பந்தப்படுகிறதில்லை (ஆத்மாவுக்கு வேறாக விஷயாதிகளில்லாததனால், அஞ்ஞானிகளுக்கு, ஞானிகள் சரீ ராதிகளிலிருப்பதுபோல் தோன்றப்பட்டாலும் பூர்ணத்ம ஞானிக்கு ஆத்மாவைத் தவிர வேறொன்றும் ஸத்தியமா யில்லை).

உதூளஷயவெமெ - மந்திரம், மூலிகை முதலியவை களின் பலத்தினால், ஸ்கந்தித்ம் விஷம் - சாப்பிடப்பட்ட விஷமானது, யஜ்ஜீய்யுதெ - எப்படி ஜீரணமாகிறதோ தயச - அவ்விதமே, ஜோநிநஃ - நித்தியாத்மஜ்ஞானனித்தி யுடையந்தவர்களுடைய, ஸவ்யூணிவாவாநி - சரீர ஸம் பந்தமான புண்ணிய பாவ ரூப கர்மங்கள் அனைத்தும், கூணாஜீய்யுதெ - கூணத்தில் எரிந்து போகின்றன. (அகர்த்தாத்ம ஞானத்தினால் சரீராதிகளுடைய செய்கைகள் ஞான ஸித்தி யுடையவனைப் பாதிக்கிறதில்லை).

(தா-ம்.) எவ்விதம் தீபமானது சிறியதாக விருந்தாலும் அதனால் பெரிய இருட்டும் நன்றாக நாசம் செய்யப்படு கிறதோ அவ்விதமே, அநித்தியமான சரீராகிப் பிரபஞ்ச சம் பந்த மில்லாததான நித்தியபரிபூர்ணத்ம ஞானத்தை அடைய முயற்சி செய்வது, சாஸ்திரங்களில் சொல்லுகிற பிரகாரம் ஞானிக்மா யில்லாவிட்டாலும் ஆசரவுடன் கூடக் கொஞ்ச மாக விருந்தாலும், அநேக ஜன்மங்களில் செய்ததான மகா பாபங்களையும் போக்கடிக்கின்றது.

எவ்விதம் பெரிதாகவும், பிரகாசத்துடனும் எளிகிற அக்கினியானது உலர்ந்ததாயும் ஈரமாயு மிருக்கிற கட்டை முதலியவைகளை யெரித்து விடுகிறதோ அவ்விதமே அநேக ஜன்மங்களில் செய்யப்பட்ட நன்மை தீமைகளாகிற கர்மங்கள் ஸ்வப்பிரகாச ஆத்ம ஞானாக்ரியால் அதே சுண்ணத்திற் ளரிக்கப்படுகின்றன.

எப்படி, விஷத்தை நாசஞ் செய்க்கூடிய மந்திர வித்தியின் பலத்தோடு கூடியவன், ஸர்ப்பம் முதலிய விஷ ஜந்துக்களோடு வினையாடினாலும், அவைகளினால் கடிக்கப்படுகிற தான அனிஷ்ட (மரண ரூப துக்க)த்தை அடைகிறதில்லையோ, அவ்விதமே, இந்திரியங்களாகிற ஸர்ப்பங்களோடு வினையாடுகிறவன யிருந்தாலும் அதாவது வெளிப்பார்வையையே ஸவ பாவமாக வுடைய மனம், ஞானேந்திரிய கர்மேந்திரியங்கள் முதலியவைகளுடன் சேர்ந்து விஷயாதிகளை யனுபவிக்கிற வினைப்போல் காணப்பட்டாலும்) சரீராத்ரி ஸம்பந்தம் சிறிது மற்ற ஸ்வப்பிரகாச பரிபூர்ண ஞானிக்கு, விஷயாதிகளினால் ஏற்படுகிறதான குணதோஷங்களின் ஸம்பந்தம் உண்டாகிறதில்லை.

எவ்விதம் தாமரையிலையானது தன்னுடையருப்பதான ஜலத்தோடு ஒட்டுகிற தில்லையோ, அவ்விதமே ஆத்ம ஞான ஸித்தபுருஷன், சப்த ஸ்பரிசூகி விஷயங்களாகிற நாம ரூப சரீராத்ரி யுகத்தோடு ஸம்பந்தப்படுகிறதில்லை. (ஆத்மாவிற்கு வேறாக விஷயாதிகளில்லாமையினால் அந்ஞானிகளின் பார்வையில் அவர்களுக்குச் சரீராத்ரி ரூப யது போல் தோன்றப்பட்டாலும் அத்தகைய பூர்ண ஆத்ம ஞானிக்கு ஆத்மாவைத் தவிர வேறொன்றும் ஸத்தியமாயில்லை.)

மந்திரம் முனிகை முதலியவைகளின் வித்தியின் பலத்தினால், சாப்பிடப்பட்டதான விஷமானது எப்படி ஜீர்ணமாகிறதோ, அவ்விதமே நித்தியாத்ம் ஜ்ஞானஸித்தி யடைந்தவர்களுடைய சரீர ஸம்பந்தமான புண்ணிய பாபரூப கர்மங்கள் தத்துவஞான முண்டான அதே க்ஷணத்தில் எரிந்து போகின்றன. (அகர்த்தாத்ம் ஞானத்தினால் சரீராதிகளுடைய செய்கைகள், ஞானஸித்தி யுடையவீணப் பாதிக்கிறதில்லை. (38-42)

(வி - ரை) : “விஷயத் ஹுஷ்யத் ஸிஸிஷ்யுனெ வஸ்பஸஸ்யாஃ! க்ஷயனெ ஶாஸ்ய க்ஷிணாணி க்ஷிணுஷெஷ்யநாவரெ - மிகவும் மேலாகிய புரமார்த்திக ஸச்சிதாந்த வடிவ ஆத்ம் ஸாஷ்ணாத்காரப் பிரஹ்ம ஞானிக்கு, நாம ரூப அத்தியாச வடிவ ஹிருதயக்கிரந்தி நாசமாகும்; ஆத்மா தேகாதிகளினும் பின்னமா? அன்றா? பின்னமாயின் அது பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறா? அல்லது பிரஹ்ம வடிவமா? என்பன வாதி அநேக சந்தேகங்களும் நாசத்தையடையும்; அன்றியும் அவனுடைய ஸகல கர்மங்களும் நாசமாகின்றன” என்னும் சுருதிப் பிரமாணப்படி பிரஹ்மஜ்ஞானிக்கு யாதொரு கர்மமும் கிடையாது; என்றால் ஆத்ம் ஞானியால் செய்யப் படும் எந்தக் கருமமும் பலன் கொடுப்பதில்லை. எங்கன மெனின், பேரிருளானது ஒரு சிறிய விளக்காலும் ஈரமும் உலர்ந்ததுமான இந்தனம் (விறகு) காட்டுத் தீயினும் நாசமாவன போல். இத்தகைய ஞானி கருமஞ் செய்யினும் அதனால் பந்த முறான்; எங்கன மெனின் மந்திர பலமுடைய மந்திரவாதி ஸர்ப்பங்களுடன் பழகி யவற்றால் கடிக்கப் பட்டாலும் அவனுக்குள்ள மந்திர பலத்தினால், விஷம் ஏறிக்கெடுகி செய்யாதது போலும், ஜலத்திலேயே உள்ள தாமரையிலே அந்த ஜலத்தோடு சேர்ந்து நனையாதது போலும் ஆம் என மேலே ஐந்து சுலோகங்களால் கூறப்பட்டதென்க.

சங்கை:—“சவஸ்யேநஹோக்ஷய்யம் க்யுதம் கபி-  
ஸாஹாஸாஹம் - செய்யப்பட்ட நல்வினை தீவினைகளை அவசியம், ஒருவன் அனுபவித்தே தீரவேண்டும்” என்றபடி, ஞானியும், ஞானம் உண்டாவதற்கு முன் தன்னால் செய்யப்பட்ட நல்வினை தீவினைகளை அனுபவித்தே தீரவேண்டும்; அனுபவிக்காமல் கர்மங்கள் எங்கனம் நாசமாகும்?

சமாதானம்:—அங்கனமன்று; கர்மாக்கள் அனுபவத்தால் நாசமாவதில்லை; மற்றே விருத்தியாகின்றனவாம். கர்மாக்களின் ஸ்திதி முன்று வடிவமாய்ச் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருந்து - அவையாவன:—ஆகாமி-கிரியாவடிவம்; ஸஞ்சிதம் - வாஸனா வடிவம்; பிராரப்தம் - அனுபவ வடிவம். அனுபவவடிவ பிராரப்தமானது ஆசிரயத்தோடு கூடி யிருப்பதால் அது அனுபவிக்கப்படினும் நாசமாவதில்லையாம்; மற்றே அனுபவ காலத்தில் பல வேறு ஆகாமி கர்மாக்களை யுண்டு பண்ணுகின்றது. இதுதனால் பல ஸஞ்சிதங்கள், பல பிராரப்தங்கள் ஏற்படுகின்றன. ஆதலாற்றான் கர்மாக்கள் அனுபவத்தினால் நாசமாவதென முன்கூறப்பட்டதென்க கர்மநாசம் ஆசிரிய நாசத்தினாலேயே யாம். ஆகாமி, ஸஞ்சித பிராரப்தங்களுக்கு ஆசிரயம் முறையே பிராந்தி ஜன்னிய தாதாத்தியம், கர்த்துரு ஜன்னிய தாதாத்தியம், போக்துரு ஜன்யதாதாத்தியமாம்.

பிராந்தி ஜன்னிய தாதாத்தியமாவது பாரமார்த்திகமாய்க் காரணங்களுக்கும் ஆத்மாவுக்கும் யாதொரு சம்பந்தமு மில்லாதிருக்கவும் மயக்கத்தால் சம்பந்த முண்டென்பதாம்.

கர்த்துருஜன்னிய தாதாத்தியமாவது அகர்த்தாவாகிய ஆன்மாவினிடத்தில் கர்த்துருத்தன்மையைக் காண்பதாம்.

போக்துரு ஜன்னிய தாதாத்தியமாவது அபேக்தாவாகிய ஆன்மாவினிடத்தில் போக்துருத்தன்மையைக் காண்பதாம்.

இம்முன்றுவித தாதான்மியங்களும்(கர்மஆசிரயங்களும்) தத்துவ ஞானிக்கு இன்மையால் அவர்களிடத்தில் தர்மாக்கள் கீர்மூல மாயிருக்கின்றன. கீர்மூலமான (வேற்ற) மரம் நாச மாவது போலக்கர்மங்களின் ஆசிரியம் ஞானத்தினால் நாசமாகும்; மற்றெவையாலுமாகாது. ஏனெனில் ஞானத்தைத் தவிர மற்றெதுவும் கர்மத்திற்கு விரோதி யன்றும். இதனால் ஞானம் “ஜ்ஞாநாபிலஸவ்யுகிபூணி ஊஸவாஸீ காரா<sup>ஸ</sup>தெ ஜ<sup>ஸ</sup>பூந” ஹே அர்ச்சன! ஞானாக்னியால் ‘ஸ்வ கர்மங்களும் நாசமாகின்றன’ வென்று பகவான் கீதையில் அருளிச் செய்திருக்கின்றனர்.

இங்ஙனம் ஜீவப்பிரஹ்ம ஐக்கிய வடிவ தத்துவ ஞானத் தால் ஸகல கர்மங்களும் நசிக்கப் பெற்ற ஜீவன் முத்தன் நாம ரூபப்பிரபஞ்சத்தோடு சம்பந்தித்து விவகரிப்பது போல் அந் ஞானிகளுக்குப் புலப்படினும், அந்த முத்தனுடைய ஆபாஸ (போலி) விவகாரம் வறுபட்ட விதை முளைக்காதது போலவும் எரிந்துபோன வஸ்திரம் உடுக்க உதவாதது போலவும் கான லில் தோன்றும் ஜலம் தாகத்தைத் தீர்க்காதது போலவும் அவனுடைய ஸம்ஸார துக்கத்திற்குக் காரணமாவ தில்லையர் மென்பது இதன் திரண்டபொருளாம்.

(உஅ) ஞானியின் துவேஷி - நாகமேய் துவனேனல்.

(அ - கை.) எந்த மனுஷ்யர்கள் ஆத்ம ஞானியின் மகி மையைத் தெரிந்துகொள்ளாமலிருப்பதோடு அந்த ஞானியினு டைய மனம் கஷ்டப்படக் கூடிய நிலைமையில் நடந்துகொள்ளு கிறார்களோ அவர்கள் என்றும் நிவர்த்தியாகாததாயும், ஸகிக்கக் கூடாத துன்பந்தரக் கூடியதாயுமானகொடிய நாக வாஸத்தை யடைகிறார்கள் என்று கூறுகின்றார்.

யெதிஷ்ணிஷீமாநீநாநீ ஜோநவணம் நராயணீ: ||

யெதிஷ்ணிஷீமாநீநாநீ ஜோநவணம் நராயணீ: || 43

(ப - ம்.) யெநராயணீ: மனுஷ்யர்களில் கெட்டவர்களான எந்த மூர்க்கர்கள், ஷீமாநீநாநீ ஜோநவணம் உதிஷ்ணி - பூர்ணம்ப் பிரகாச ஜ்ஞானபவியைப் பகைத்துக்கொள்ளுகிறார்களே, தெ - அவர்கள், ஷீமா-எப்பொழுதும் வனகாநொரளரவெநரகெ - தனிமையாயும் ஸகிக்கக் கூடாத துன்பத்தைக் கொடுப்பதுமான நரகத்தில் (சாஸ்திரங்களில் சொல்லப்படுபவையான பேரிருள் சூழ்ந்தும் கத்தி முதலிய பயங்கர வஸ்துக்களும் ஸர்ப்பம் முதலிய துஷ்ட ஜந்துக்களும் நிறைந்து அவைகளினால் தாங்க முடியாத கஷ்டத்தைக் கொடுப்பதான நரகத்தில்) கூட யெதிஷ்ணி-கற்பகாலம் வரையும் (எல்லா உலகங்களையும் ஸீருஷ்டிப்பவரான பிரம்ம தேவனுடைய ஆயுள் பூராவும்) துன்பப்படுகிறார்கள்.

(தா - ம்.) மனுஷ்யர்களில் அதமமான எந்த மூர்க்கள் பூர்ணம்ப் பிரகாச ஜ்ஞானியைத் துவிஷித்து அவனுக்குத் தீங்கு செய்கிறானே அவன், சாஸ்திரங்களில் சொல்லப்படுவதான ரௌவாதி நரகத்தில் அதாவது பேரிருள் சூழ்ந்ததும், கத்தி, ஈட்டி முதலிய பயங்கர வஸ்துக்களாலும் ஸர்ப்பம், தேள் முதலிய துஷ்ட ஜந்துக்களாலும் நிறையப் பெற்றதும் தாங்க முடியாத துன்பத்தைத் தரக் கூடியதுமான நரகத்தில் கற்பாந்த காலம் வரை துன்பப்படுகிறான்.

கல்பகாலமாவது ஒரு சதுர்முகப்பிரமனுடைய ஆயுள்காலம். பிரம்ம தேவனுடைய ஆயுள் விவரமாவது:—மானவ யுகங்களாகிய கிருத, திரேத, துவாபர, கலிகள் சேர்ந்து ஒரு

சதூயுகமாம். இத்தகைய சதூயுகங்கள் ஆயிரம் கொண்டது பிரம்னுக்கு ஒரு பகல். மற்றோர் ஆயிரம் சதூயுகங்கள் ஒரு இரவு. அதாவது இரண்டாயிரம் சதூயுகங்கள் ஒரு நாளாம்; இங்ஙனம் தூறு வருஷங்கள் ஒரு கல்பமாம். (43)

(வி - ரை.) ஞானியைப் பகைத்தவன் நரகமெய்துவானென்பதன் உண்மையாதெனில், கூறப்படும்:—

பிரஹ்மஞானி பிரஹ்ம வடிவமாம். பிரஹ்மமும் ஆத்மாவும் ஒன்றுமென்பது சிதையாத சித்தாந்தமாம். ஆதலின் பிரஹ்ம ஞானியைப் பகைத்தலாவது தன்னுடைய பிரத்தியகாந்த - கூடஸ்த - ஸாக்ஷியைப்பகைத்தலேயாகும். ஆத்மாவைப் பகைத்தலாவது அநாத்மப்பிராந்தி (அவித்தை) யோடு கூடுதலாம். இக்கூட்டுறவே ஸம்ஸாரமாம். ஆதலின் அது ஆத்தியாத்மிக, ஆதி பெளதிக, ஆதி தைவிகாதி தாபத்திரயங்களாகிற அக்னியோடு கூடியதும், அவித்தையாகிற பேரிருளோடு கூடியதும், துவைதப் பிரதீதியைக் காரணமாகவுடைய அதுகூலப்பிரதிகூலவிருத்தி வடிவ பயங்கர வஸ்துக்களாலும், காமம், குரோதம், துஷெஷம் முதலிய தூர்விருத்திகளாகிற துஷ்ட ஜந்துக்களோடும் கூடி, ஸதா துன்பத்தையே தரக் கூடியதாயும் மீள முடியாததாயுமுள்ள நரகமேயாம். இங்ஙனம் கல்பாந்த காலம்வரை ஜீவ பாவத்தோடு ஸம்ஸார நரகத்திஷ்டமொத்துண்டு மறுபடியும் மற்றோர் பிரமன் சிருஷ்டிக்க மறுபடியும் துன்புறுவன். ஆதலின் ஞானியின் பகைவனுக்கு (அஞ்ஞானிக்கு) ஸம்ஸாரமாகிற நரகவேதனை நீங்காடுதன்பது சித்தாந்தமாம்.

(உக) ஞானியின் பூஜ்யதை-ஞாலத்திற் பெரிதெனல்.

(அ - கை.) தத்துவ ஞானத்தைத் துவேஷியாமல் அதனை யடைய வேண்டுமென்று விரும்பும் அப்பியாகியும்



பூஜிப்பவனால் வேண்டப்படுவன வெல்லாம் கொடுக்கும் ஆற்றல் அவனுக்குண்டு. அங்கனமன்றி ஆத்ம் ஸ்வரூபத்தை யறிய எத்தனிக்கும் அப்பியாசியும் பூஜிக்கப்படத் தக்கவனென்பது எங்கனம் பொருந்தும்? எனின், கூறப்படும், “காஷாயஜ்ஜிராக்ஷண யதி: வஹஜ்யாநஸம்ஸ்ய:” ஜ்ஞானாப்பியாஸியாகிய யதி (அப்பியாசி)யின் பாகிய சின்னங்களாகிய காஷாயம், தண்டம் முதலிய வற்றினாலேயே யவன் போற்றற்குரியவன்” என்னும் சுருதியிதற்குப் பிரமாணமாம். லோகானுபவமும் இங்கனமேயாம். எவன் சப்தாதி விஷயங்களிலிருந்து விரகத்தை நிவிருத்த சித்தமுடையவனாய்தன் ஆத்ம் ஸ்வரூபத்தை யறிய முயல்கிறானே, அவனே பிரவிருத்தி பரமாயுள்ள யாவராலும் போற்றற் குரியவனாவன்.

இஃதன்றியும், “வாரிராக்ஷண தவிஜ்யாநநிஷ்டஸ்யேவ ஜிஹாத்ம: | ஸம்ஸாஹிஷ்டாக்ஷி யதெ யெந ததூஷா ஜிஹிஷ்டாக்ஷ:” எனனால் பரமாத்ம் ஜ்ஞானிக்குப் பணிவிடைகள், செய்யப்படுகின்றனவோ, அத்தகைய ஜ்ஞானாப்பியாசியின் பாதங்கள் என் சென்னிமேல் உள்ளனவாம்” என்று காண் முகப் பிரமன் பிரஹ்ம கீதையில் கூறுவது இங்கு நன்குணர்தற்பாலதாம்.

பேனும்,

யயாமுரூஸ்யெவெஸாயெவெஸஸ்யாமுரூ: |  
வஹஜ்யேயொஜிஹிஷ்டாக்ஷி நவெஷாவிஷ்டெநயொ: ||

எங்கனம் ஈசுவரன்: ஸர்வ பரிபூர்ணனே அங்கனமே ஞானியாகிய குருவும், ஸர்வ பரிபூர்ணனே. ஆகையால் சிரேயஸை விரும்புகிறவர்கள் மிகுந்த பக்கியுடன் குருவையும் ஈசுவரனையும் பூஜை செய்யவேண்டும். குருவுக்கும் ஈசுவர

னுக்கும் கொஞ்சங்கூடப் பேதமில்லை “அன்றியும்” சூதஜ்ஜு  
 ஊயுயெயிஅந்: சூதஜ்ஜுவிஹி ௪௦-ஊதி: “வியாபக  
 ச்வப்பிரகாச ஆத்மஞானத்தையடைய விரும்புகிறவன் ஆத்ம  
 ஞானியை அர்ச்சனை செய்ய வேண்டியது” என்னும் பிரமா  
 ணங்களின்படி அப்படிப்பட்ட திவ்வியஞான ஸித்தியின்  
 பொருட்டு அப்பியாசம் செய்பவன் யாவராலும் பூஜித்தற்  
 சூரியவனேயாம்.

“ஆசாரபரையிருந்தாலும் அநாசார பரையிருந்  
 தாலும்” என்று கூறப்பட்டதன் கருத்திதுவாம்:—  
 அப்பியாசியின் மனம் பரமாயுள்ள ஞானத்தின் கண்ணேயே  
 என்றும் நிலை பெற்றிருப்பதால் தர்க சாஸ்திர முறைப்படி  
 வருணாச்சிரம நெறிகள் ஒருகால் தவறி யிருப்பினும் இருக்க  
 லாம்; அதனால் இழுக்கில்லை என்பதேயாம். இங்ஙனமுள்ள  
 ஜீவப் பிரஹ்மைக்கிய தத்துவ ஞான அப்பியாசியே போற்றற்  
 சூரியனெனின் ஆருடண்ப்பற்றிச் சொல்ல வேண்டுமோ?  
 இது “கை முதிகா” நியாயமாம். “கிஃஊத” “மந்  
 ரென்ன?” இந்நியாயத்திற்கு உதாரணம் “அம்மியும் குழவி  
 யும் ஆகாயத்திற் பறந்தால் இலவம் பஞ்சைப்பற்றி எண்  
 சொல்வது? என்பதாம்.

(௩௦) ஞானியின்பூசை நலமெலாந்தருமெனல்.

(அ - கை.) ஆத்மஜ்ஞானவித்தனை மிக்க ஆதரவோடு  
 பூஜை, சரீரசிசுருவை, அவன் வேண்டுவனவற்றைக் கொடுத்  
 தல் முதலியவற்றைச் செய்பவன் இதர எந்த ஸாதனத்தினு  
 லும் பெறமுடியாத மகாபல (மோகூஷ) த்தை யடைதல் தின்  
 ணம். ஆதலின் முமுக்ஷு: ஞானிபூஜை அவசியம் செய்யவே  
 ண்டுமென்று கூறப்படுகின்றது.

யஸ்யுமெஹம் ஸஃஸிஸ்யஜ்ஞாநீ மஹி ஸுவத் |  
தஸ்யுக்ரீ ஸ்னிவிதரொயாஸ்யாஃ வரஃமதி || 45

யஸ்யாநஸவய்யுணவஃஸிஸ்யுக்ரீ வத் |  
தஸ்யுஷ்டிமொவராஸ்யுஷ்டிஸ்யுஷ்டிஸ்யுஷ்டி ||

(ப - ம்.) மெஹஸுவத் - நன்மையான சாஸ்திரார்த்தத்தில்  
பிரவிருத்தியுடையவனே, யஸ்யுமெஹம்ஸஃஸிஸ்யு -  
(சுபமான காமோபாஸனைகளைச்செய்து பலவிசேஷத்தை  
அடையப்போகிற)எந்தப் பாக்கியவானுடைய கிரகத்தை  
யுத்தேசித்து, ஜ்ஞாநீ மஹி - ஆத்மஞானிபோகிறானே,  
தஸ்யு - (சுப பலத்தை அடையப்போகிற)அந்தப் பாக்  
கியவானுடைய, விதரஃ - (பிரதிஸாசனத்தில் கர்ம  
பலத்தின் போகத்தை அனுபவிக்கிற) அவன் முன்வம்  
சஸ்தர்கள், வரஃமதியாஸ்யாஃ - மேலான கதியை  
அடையப்போகிறே மென்று, க்ரீ ஸ்னி - உற்சாகத்  
துடன் கூத்தாகிறார்கள்.

யஸ்யு-எந்தத் தீவிரதரபக்குவமுள்ள ஜ்ஞானஸித்தியை  
யுடையவனுடைய, ஸஃஸி - புத்திவிருத்தியானது,  
தஸ்யு- (மித்தியாபூதங்களான சரீராதிராமரூபப்பிரபஞ்  
சங்களை விட்டு) ஸத்தியப் பிரகாச ஆத்மாவில், கர்ம  
ஸவய்யுணவத் - அனைத்தாக்களுடைய ஸத்  
தியத் தோற்றமின்றி நித்தியப் பிரகாச ஆத்ம ஞான  
பவத்தில் நிலைபெற்றிருக்கிறதோ, தஸ்யுஷ்டிமொவராஸ்யு  
ஷ்டி - அந்தத்திடஞானியினுடைய கருணைகடாகூத்திற்  
குள் அகப்பட்ட வெல்லாஜீவர்களும், ஸ்யுஷ்டிஸ்யுஷ்டி  
ஸ்யுஷ்டி - எல்லாவித பாபங்களிலிருந்தும் விடுபடு  
கிறார்கள்.

(தா - ம்.) ஹே நன்மையான சாஸ்திரார்த்தத்தில் பிர  
 விருத்தி யுடையவனே! சுபமான கர்மோ பரஸனைகளைச்  
 செய்து விசேஷ பலத்தை அடையப்போகிற. எந்தப் பாக்கிய  
 வானுடைய கிரகத்தை யுத்தேசித்து ஆத்ம ஞானி போகி  
 ருனே, (சுப பலத்தை அடையப்போகிற) அந்தப் பாக்கிய  
 வானுடைய (பிதூர்லோகத்தில் கர்மபல போகத்தை அனுப  
 விக்கிற அவனுடைய) முன் வம்சஸ்தர்கள் மேலான கதியை  
 அடையப்போகிறோமென்று உற்சாகத்துடன் வினையாடுகிறார்  
 கள்.

எந்தத் தீவிரதர பக்ருவமுள்ள ஞானஸித்தி யுடையவ  
 னுடைய புத்தி விருத்தியானது மித்தியா பூதங்களான சரீ  
 ராகி நாமரூபப் பிரபஞ்சங்களை விட்டு ஸத்தியப் பிரகாச  
 ஆத்மாவில், அனாத்மாக்களுடைய உண்மைத் தோற்றமின்றி  
 சித்தியப் பிரகாச ஆத்ம ஞானபுவத்தில் நிலைபெற்றிருக்  
 கிறதே அந்தத் திட ஜ்ஞானியினுடைய கருணையோடுள்ள  
 பார்வையிற் பட்டவெல்லா ஜீவர்களும் எல்லாவித பாபங்களி  
 லிருந்தும் விடுபடுகிறார்கள்.

(வி - னை.) ‘‘நஹுஸ்யாநி தீஹுடாநி நஹெவாபி  
 ஹிஸாபிபா: | தெவாநஹுயுகாநெந டஸுநாஹெவ  
 லாபவ:’’ திர்த்த ஸைவைதல்பாத்திரை, முர்த்தியாராதனம்  
 முதலியவைகள் காலாந்தரத்தில் பலனைத் தருவதன்றி உட  
 னே தருவனவன்றும். சித்தத்தில் விசேஷவாஸனையின்றிப்  
 பரம சாரத வாசனையுடைய ஸாதகர்களுடைய கிருபாதிருஷ்  
 டியில் பட்ட ஜீவர்கள் அப்பொழுதே ஸகல பாவ வாணைகளி  
 லிருந்தும் விடுபடுகிறார்கள். எந்த மகர பலமாகிற, பூரணத்ம  
 ஞானியினுடைய ஸைவைக்காக, சுபமான கர்மோபரஸனைகள்  
 செய்யப்படுகின்றனவோ அந்த மகாமகிமைபொருந்திய ஞானி,

பாதோ ஒரு நிமித்தத்தினால் ஒரு கிரகஸ்தனுடைய கிரகத்தைக் குறிப்பிட்டு வருவானேயானால், அந்தக் கிரகஸ்தனுடைய முன் வம்சஸ்தர்கள் “மேலான புண்ணிய பதவினிய அடையப்போகிறோ”மென்று ஆந்தக் கூத்தாடுகிறார்களென்றும் எந்தப் பூர்ணபாவத்தை யடைந்த மகானுடைய கருணையாகிய பார்வையில் பட்ட ஸகல ஜீவராசிகளும் உடனே அநேக ஜன்மங்களில் செய்திருக்கிற பாபக் கூட்டங்களில்லாம் உடனே எரிக்கப்பட்டு, நன்மையானவழியில் உடனே திரும்பிவிடுகிறார்களென்பதும் பவிதார்த்தமாம். 45-46.

(அ-கை.) “யவ்யு ஷெவெ வரராஹகியபூயா ஷெவெ தயா ௨-௨௫௭ தவெவ்யுதெகயிதாஹ்யூயூர பூகாஸுடு ஷெ ஷெஹாதநஃ | சாந்தி தாந்தி முதலிய சாதனங்களோடு கூடிய எந்த உத்தமாதிகாரிக்கு எவ்வளவம் ஈசுவரனிடத்தில் மேலானபக்தியிருக்குமோ அவ்வளவமே ஷாஸ்திரேபேதஷ்டாவான குருவினிடத்திலும் இருக்கிறதோ அந்த உத்தம ஜிஜ்ஞாஸூயுக்கு உபேதசிக்கப்படுவதான ஜீவபிரம்மைக்கிய ரூபமான ஆர்த்தமானது நன்கு விளங்குகின்றது.” என்றபிரகாரம் குரு ஈசுவரர்களிடத்தில் அபேதபுத்தியோடிருந்து பக்தி ஈசுருஷை முதலானவைகளைச் செய்கிற பூர்ண விசுவாஸமுள்ள உத்தம புருஷனுக்குச் சாஸ்திர ஆராய்ச்சி முதலான சாதனங்களில் லாவிட்டாலும், மேல் சொன்ன உத்தம சாதன பலத்தினால் கொஞ்சங்கூட ஸந்தேகமில்லாமல் பிரம்மாத்தமைக்கிய விஷயம் பிரகாசிப்பதுடன் ஸமஸ்தமான இஷ்ட ஸித்திகளும் ஏற்படுகின்றன. இத்தகைய தத்துவஞானியின் தரிசனம் ஏற்பட்டும் கூடப் பாக்கியக் குறைவினால் அவனைப் பாமர்கள் உபேகை செய்துகிறார்கள். என்று கூறப்படுகின்றது.

(கக) ஞானியின் பெருமையும்—நாடினரடையும்—  
ஈனமில் பயனும்—இனைத்தேன விசைதல்.

சிஹாதநொ ஜோநவரபுடிஸுநா  
துரெஸுரகும் ஸபிதி ப்யாதி |  
விஹாயவம்ஸாரசிஹொடியள நரா  
ஐ சினிதம் வாவவையொடிஹொடுமெ || (47)

சிஹாசியிம் ப்ராவுவிஹாயத ஆயா  
வியெஷ்டெ தொஹவெதெந வாகுஃ |  
யயா தயா ஜோநிநஸீஸுரெஸுரம்  
விஹாயதொஹெந உரணிசோநவாஃ || (48)

கஹொசிஹார்தம் வரஸிசுடிஸிடுநம்  
விஹாயசியா வாரிதொஹிதாநராஃ |  
ஹிதாயதொகெ விவரணி தெடுமெ  
விஷம் விவெஷ்யெவ சிஹாடிதம் விநா || (49)

ஷஹொடுநாடுகெந கிம் வவடும் ஸம்சுஹெடுணாவவாடி  
ஸூகபாமாரூஹக்ஷூவவிசிவெஷானஸம்சுஹம் || [தொ

ப - ம.) ஹெடுமெ - ஹேமனன சிலனே! சிஹாதநுஃ  
ஜோநவரபுடிஸுநாஃ - ஆத்மஜ்ஞானிகளுக்களுக்கிரே  
ஷ்டனாயிருக்கிற பூர்ணாத்மஞானியினுடைய கருணை  
யோடுள்ள பார்வையினாலே, ஸூரெஸுரகும்ஸபிதி  
ப்யாதி தேவதைகளுக்கெல்லாம் ஈசுவரனாகிற பத்வி  
யைச் சீக்கிரத்தில் அடைகிறார்கள்; தவிஹாய அப  
படிப்பட்ட ஞானியாகிய ஈசுவரனை விட்டு, வாவ  
வையாஃ - ஜன்மாந்தரங்களில் செய்த பாபவாஸனைகளின்  
பலத்தால், நராஃ - மனுஷ்யர்கள், ஸம்ஸாரசிஹொ

உயள ஹ்ரணீ - ஸம்ஸாரமாகிற பெருங்கடலில் விழுந்து  
அதிலுள்ள சுழியில் அகப்பட்டுக் கீழும் மேலுமாகக்  
கஷ்டப்படுகிறார்கள் - (இறப்புப் பிறப்பாகிற பெருங்கட  
லில் வருவதும் போவதுமான சுழியில் அகப்பட்டுக்  
கஷ்டப்படுகிறார்கள்,) சுஹோ - ஆச்சரியம். 47

யயாவோஹுஃ - எப்படி, அறிவில்லாத சிறுவன், ஹோநியி  
வ்யாவ்ய - எவர்களுக்கும் கிடைக்காத பெரிய இரத்தி  
னம், ஸ்வர்ணம், முதலியவைகளுடைய குவியலை அடை  
ந்தும், தலீஹாய அந்தப் பெரும் பொருளைக் தனக்கு  
வேண்டாமென்று தள்ளிவிட்டு, ஹோஹவெஹு வ்ய  
யாவெஷ்டே - அறிவில்லாமையாகிற மயக்கத்தின்பலத்  
தினால், ஓட்டாஞ்சல்லி, மண், கட்டி, குப்பை, இவை  
களைக் கைக்கொண்டு விளையாடுவானோ, தயாரோநவாஃ -  
அந்தப் பிரகாசம், ஜனித்து மரணத்தை அடைகிற சுவ  
பாவமுள்ள (சரீராதிகளைத் தானென்று மதித்திருக்கிற)  
மனுஷ்யர்கள், ஸ்ரீரோஹஸ்யாஹுஃ - ஈச  
வராதிகளுக்கெல்லாம் ஈசுவரனாக விளங்கும் பூர்ணப்  
பிரகாச ஆத்ம ஞானியைத் தள்ளிவிட்டு, ஹோஹநவ  
ராஹீ - அஞ்ஞானமாகிற மதுவைக் குடித்து அதன்  
வெறியாகிற மயக்கத்தினால் சரீராகிப் பிரபஞ்சங்க  
ளைச் சத்தியமென்றும், அவைகளினால் ஏற்படுகிற விஷ  
யங்களே சுஹென்றும், நினைத்துக்கொட்டுப் போகி  
றார்கள். 48

ஹோஹுஃ - ஆத்ம ஸ்வரூப சாஸ்திரார்த்தநன சீலனே !  
ஹோஹுஃ - ஹோஹுஃ - அற்பமா  
யுள்ள மித்தியாகூத சரீராகிப் பிரபஞ்சத்தோற்றமின்றி

வாஸ்தவஸத்தியார்த்தத்தை அடைந்த ஆத்ம சிஷ்ட  
 ஞானியை (யடையாமல்) தள்ளிவிட்டு, சாயயாவாரிடுவோ  
 ஹிதாநாராஃ - இல்லாததைக் காரணமாக உடையதான  
 பெரிய மயக்கத்தினால் மகா வியாமோகத்தை அடை  
 ந்து, மனுஷ்யர்கள், ஹிதாய - தங்கள் ஹிதத்தின்  
 பொருட்டு, லோகை - உலகத்தில், விவாஹி - பற்  
 பல வகையான ஸாதனங்களைச் செய்து திரிகின்றார்  
 கள். தெ - அவர்கள் (இங்ஙனம் செய்வது) சிவோ  
 சூத்தம் விநா விஷ்ணுவிவெத்யை - சரீரத்திற்குச்  
 சுகத்தைச் செய்வதான அமிருதத்தைத் தள்ளிவிட்டுச்  
 சரீரத்தில் வியாதி, மரணம் முதலான கெடுதிகளைச்  
 செய்வதான விஷத்தையே சாப்பிடுகிறதைப்போலவாம்.

கிண்டலுமொன்றென - ஜாஸ்தியாகச் சொன்னதினாலே  
 என்ன? ஸவடும்ஸம்மு லெஹணாவவாழிதம் - தீவி  
 ர முமுகூதாக்களுக்குச் சொல்லவேண்டிய யாவும் சுருக்  
 கமாகவும் தெளிவாகவும் சொல்லப்பட்டது. வெஷாஹ  
 ஸம்முஹம் - வேதத்தின் சிரோபாகமான உபநிஷத்து  
 க்களின் சுருக்கதாற்பரியமான ஜீவபிரஹ்ம அபேத  
 வடிவ பூர்ணப் பிரகாச ஆத்ம ஞானத்தை, ஸூயாமு  
 ஸூஹூய - பூர்ண விசுவாஸத்தோடும் ஞானியாஹ்  
 சூருவினுடைய சுகநுஷ்ட அவன் வேண்டிபவைகளைக்  
 கொடுத்தல், முதலான ஸாதனங்களோடும், விஜீ -  
 தெரிந்துகொள்.

47—50

(தா - ம்.) ஹேமனன சீலனே! ஆத்ம ஞானிகளுக்  
 ளுள் சிரேஷ்டனாயிருக்கிற பூர்ணாத்ம ஞானியினுடைய கரு  
 ணையோடு கூடிய பார்வையினாலே, ஜீவர்கள், தேவதைகளுக்

கெல்லாம் ஈசுவரனாகிற பதவியைச் சீக்கிரத்தில் அடைகிறார் கள். அப்படிப்பட்ட ஞானியாகிய ஈசுவரனை விட்டு, ஜன்மாந்தரங்களில் செய்த பாபவாஸனைகளின் பலத்தால் மனுஷ்யர்கள் ஸம்ஸாரமாகிற பெருங்கடலில் விழுந்து அதிலுள்ள சுழியிலகப்பட்டு மேலும் கீழுமாகக் கஷ்டப்படுகிறார்கள். (பிறப்பு இறப்பாகிற ஸம்ஸாரமகா சமுத்திரத்தில் வருவதும் போவதுமான சுழியிலகப்பட்டுக் கஷ்டப்படுகிறார்கள்) ஆச்சரியம். 47.

எப்படி. அறிவில்லாத சிறுவன், எவர்களுக்கும் கிடைக்காத பெரிய இரத்தினம், ஸ்வர்ணம், முதலியவைகளுடைய ரூபியலை அடைந்தும், அந்தப் பெரும்பொருள்களைத் தனக்கு வேண்டாமென்று தள்ளிவிட்டுப்! அறிவின்மையாகிற மயக்க பலத்தினால், ஓட்டாஞ்சல்வி, மண்கட்டி, குப்பை முதலியவைகளைக் கைக்கொண்டு விளையாடுவானே, அந்தப்பிரகாரமே ஜனித்து மரணத்தை யடைகிற சுவபாவமுள்ள (சரீ ராதிகளைத் தானென்று மதித்திருக்கிற) மனுஷ்யர்கள், ஈசுவராதிகளுக்கெல்லாம் ஈசுவரனாக விளங்கும் பூர்ணப் பிரகாச ஆத்ம ஞானியைத் தள்ளிவிட்டு அஞ்ஞானமாகிற கள்ளைக்குடித்து, அதன்வெறியாகிற மயக்கத்தினால் சரீராகிப் பிரபஞ்சங்களை ஸத்திய மென்றும் அவைகளினாலேற்படுகிற துக்கங்களே சுகமென்றும் நினைத்துக் கெட்டுப்போகிறார்கள். 48

ஹே ஆத்மஸ்வரூப சாஸ்த்திரார்த்தமனன சீலனே! மித்தியா பூதமானசரீராகிப்பிரபஞ்சத்தோற்றம்சிறிதுமின்றிபாரமார்த்திகஸத்தியார்த்தத்தை யடைந்த, ஆத்மநிஷ்டர்களாகிய ஞானிகளை யடையாமல், யாதொருபிரயத்தனமு மின்றித் தற்செயலாய் அவர்கள் கிடைத்தகாலத்திலும் அவர்களையுபேசைஷ செய்து நீக்கி, அஞ்ஞானத்தினால் பெரிதும் மயங்கிய ஜீவர்

கள், தங்களுக்குச் சீரேயலைத்தேடும் பொருட்டு, உலகத்தில் ஸாதா ஸங்கத்தைத் தவிர மற்ற ஸாதனங்களைச் செய்து நிஷ்பலமாய்ச் சமூல்கின்றார்கள். அவர்கள் இங்ஙனஞ் செய்வது, சீரத்திற்குச் சுகத்தையும் ஆயுளையும் கொடுப்பதாயும் சித்தித்துமுள்ள அமிருதத்தை வேண்டாமென்று தள்ளிவிட்டு அதற்கு (சீரத்திற்கு) வியாதி, மாணம் முதலியவைகளைச் செய்கின்ற விஷத்தைத்தேடி யுட்கொள்ளுதல் போலவாம்.

அதிகஞ் சொல்லிப் பயனென்? தீவிர முமுக்ஷுக்களுக்குச் சொல்லவேண்டியயாவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லப்பட்டன. வேத சிரஸ்ஸான உபநிஷத்துக்களின் தாற்பரியமான ஜீவப்பிரஹ்ம அபேத வடிவபூர்ணப் பிரகாச ஆத்மஞானத்தைச் சிரத்தை, விசுவாஸம், ஈச்வரோபாஸனை, குருபக்தி முதலிய முக்கிய ஸாதனங்களினால் தெரிந்து கொள்வாயாக.

(வி - ரை.) யம்யம் ஓமொகம் 3நலாஸம் விஹாதி

விஸூஸலக்ஷு: காஸியதெயாஸூகாஸிநு |  
 தந்தஓமொகம் ஜயதெயாஸூகாஸிநு  
 தலாஹா தஜ்ஜூஹு உயெஹு ஓகிகாஸி |

“பரமாத்மாவைத் தானே யென்றறிந்த பிரஹ்மவித்வான், மனத்தினால் எந்த லோகங்களை ஸங்கல்பித்தாலும், எந்த இஷ்டத்தை விரும்பினாலும் அவற்றையெல்லாம் பெறுகிறான். அவன் ஸர்வகாம அவாப்தன் (ஸகல விஷயங்களையு மடைந்தவன்) ஆகையால் தனக்காயினும் பிறர்க்காயினும் எந்த இஷ்டத்தையும் பூர்த்திசெய்யவும் செய்துவைக்கவும் வல்லவன். ஆகையால் மேலானதாகிய சிரேயஸை விரும்பும் முமுக்ஷுக்கள் அந்த பிரஹ்மஜ்ஞானியைப் பக்தியால் பூஜித்தல் வேண்

மே” என்னும் முண்டகோபநிஷத்தின் வாக்கியப்படி ஞானியே உபாசிக்கத் தக்கவன். ஈசுவரனும் அந்த ஞானியைத் தொடர்ந்து செல்வனெனில் அவனுடைய மகிமையைப்பற்றி என்ன சொல்வது! ஞானிபூஜையால் அடையக் கூடாதது ஒன்று மில்லை. பாவிசுரன் முதன்மையான சசிவர்ணனும் ஞானியின் கடாக்ஷவீக்ஷணயத்தால் சச்சிதநந்த சிவவடிவமான நெனின் மற்றேர் நிரூபணமும் வேண்டுமோ? பலபடி சொல்லுவானேன். எந்த இடத்தில் அகண்ட சச்சிதநந்த சிவவடிவ ஞானி, சரீரத்தோடு விளங்குகிறானோ, அந்த இடத்தில் மோக்ஷமென்பது பிரஸன்னமாயிருக்கிறது. ஆகையினால் சிரேயஸை (வீட்டை) யானாலும், சிரேயஸை (அறம், பொருள், இன்பங்களை) யானாலும் விரும்புவர்கள், அந்தப் பிரஹ்மஜ்ஞானியைத் தஞ்சமெனவடைந்து உடல்பொருளாவினை யவனுக்குத் தத்தஞ் செய்து கபட மற்ற பக்தியோடு பூசித்தல் வேண்டும். இங்ஙனஞ் செய்யின், பாக்கியவானாயுள்ள முழுக்ஷுவுக்கு, அந்தமகான் கருணையோடு ஜீவப்பிரஹ்ம ஐக்கிய அத்தைவத ஸ்திதியை உபதேசிப்பன். இத்தகைய அபய நிலையையடைய, ஞானி பூசையைவிட மற்றேர் சர்தனம் இன்றும். இந்தப் பரமமான சித்தாந்தமானது,

வராதொஹை தவிஜ்ஞான நிரூபய வரயொயிநெ ।

ஸரீரநெஹை பூணாஸ்ய வுஹ்யாஹ்யயாலஹ ॥ 1

வராதொஹை த விஜ்ஞான நிரூபய வரயொயிநெ ।

ஸூத்ர-ஹைஸூய விஜ்ஞான ஸூயநஹைநஸஸ்ய ॥

வராதொஹை தவிஜ்ஞானீயத்ரு க்ருவ்யதஸூராரா: ।

தக்ருவநிஹைதாஹைநூக்ருகாயபூவிவாரணா ॥ 3

வாரிபொடிதவிஜ்ஞாந நிஷ்டய்ய வரபொயிநஃ !  
ஸஃ டெவஃ நவஸ்யூரி நஹரிநபுஸுரொஸூரஃ || 4

(இ - ள்.) அந்த பிரஹ்மஞானிக்கு உடல், பொருள், ஆவி இவைகளைத் தத்தம் செய்யவேண்டும். (1)

இவனுக்குப் பணிவிடைசெய்வது பிரஹ்மவித்தையை யடைய உத்தமமான ஸாதனமாம். (2)

பரமாத்ம விஜ்ஞானி எங்குளானே அங்கு முத்தியிருக்கிறதூ. இதில் சந்தேகமில்லை. (3)

இவனுக்குச் சமமாக யாதொரு தேவனுமில்லை, ஹரி ஹராதிகளும் அவனுக்குச் சமமன்று. (4)

என்னும் பிரஹ்ம கீதையின் பிரபலப் பிரமாணங்களால் நன்கு விளங்கும். மேலும்,

“ஞால முண்டவன் றலைமிசை சுமப்பன்மெய்த் ஞானி வேண் வேதேல்லா, மால முண்டவ னவன்பின்னே திரிசுவ னவனடித் துகட்கன்றே, சீல மன்னரு மற்றள தேவருந் திசைதிசை பணிந்தேத்தக், காலி ரண்டையுந் தலைமிசை வையெனக் கழறவன் கமலத்தோன்.

என்று ஞானாமீர்தமும்,

“ திடஞானி தேரிசனமே தீர்த்த மாடல்  
திடஞானி தேரிசனமே தேவ! பூசை  
திடஞானி தேரிசனமே செப தபங்கள்  
திடஞானி தேரிசனமே செயு மறங்கள்  
திடஞானி தேரிசனமே சிவத்தைக் காணல்  
திடஞானி தேரிசனமே சிவத்தின் சேவை  
திடஞானி தேரிசனமே மேவு தற்குத்  
திரிவிதமா முலகத்து மரிதாமி யார்க்கும்.”

“வரமான ஞானிக்கு மகிழ்வி னோடே  
 வளமான போசனமே யளிப்ப தாலுந்  
 தீரமான ஞானிக்குத் தேவை யான  
 தீரவியமே சிரத்தையோடு கோடுப்ப தாலும்  
 பரமான ஞானிக்குப் பத்தி யோடே  
 பலவிதமாம் பணிவிடையே செய்வ தாலும்  
 அரிதான மோட்சசுக மெளிதே யாக  
 வடைந்திடலா மணுஷமிதி லைய மில்லை”

என்று ரிபுகீதையும் கூறுவது இங்குணர்தற் பாலனவாம்.

ஞானபோககண்டம்

முற்றிற்று.

சிவம்.

சிவம்.

## மு க் தி க ண் ட ம்.

முன்கண்டத்தில் ஆத்மஜ்ஞான ஸ்வரூபமும், அதை யடையும் ஸாதனங்களுள் மேலானதாயுள்ள குரு ஈச்வரபக்தி களும் நன்கு விளக்கப்பட்டதுடன் ஜீவன் முத்த புருஷர்களுக் குப் பூர்வ (கர்ம) காண்டத்தின் ஏவுதல் கிடையாதென்றும், இத்தகைய ஆத்மஜ்ஞானிக்கு வேண்டியவைகளைக் கொடுத் தல், அவன் திருவடியைப் பூசித்தல் பணிவிடை செய்தல் முதலிய வற்றால், ஒருவன் முன்ஜென்மங்களிற் செய்த ஸகல பாபங்களும் நாசமாவது மன்றி அவனுடைய முன்னோர்களும் கடைத்தேறுகிறார்களென்றும் பரமபுருஷார்த்தமாகிய மோ க்ஷத்தை யடைவதற்கு ஞானிபூஜையைவிட மற்றோர் ஸாதன மில்லையென்றும், சாஸ்திரங்களிற் கூறப்பட்ட மற்றைய சாத னங்களனைத்தும் சற்குருவின் அடைவிற்கே சாதனங்களா மென்றும் பிரதிபாதிக்கப்பட்டுள்ளன.

இந்த முத்தி கண்டத்தில், முக்தியின் ஸ்வரூபமும், மோக்ஷஸாதனமும், லக்ஷணமும், முத்தனது பெருமையும், முத்தனது லக்ஷணமும், உபதேசமகிமையும் கூறப்படும். இவ் விஷயங்கள் பரமசிவனால் ஸ்ரீமகாவிஷ்ணுவுக்குக் கூறப்படு கின்றன.

(க) மறைநெறி யொழுக்கும்—இறையவன்பத்தியும்  
கறையறு மின்ப—கண்ணதாக் தும்மெனல்.

(அ-கை) “யஜெண வாவஸிவநுஷிக்ஷயாஸி வாவஸ்யு கஜெணஃ | ஜூநஸிஷ்யுதெ வுஃஸா | ஜெரக்யஸாயந ஸாஸிஷ்யாஃ ஹகிரௌவயஸீயஸீ” —என்னும் பிரமாணங்களின் படி ஜீவபாவத்திற்குக் காரணமாயுள்ள (மலம், விக்ஷேபம், ஆவரணமென்னும்) அந்தக்கரணதோஷங்கள், முறையே நிஷ்காம கர்மம், ஈச்வர உபாஸனை, தத்துவஞானங்களால் நாசமாகின்றன” வென்பது சித்தாந்தமாம். ஆகவே ஜீவர்களுக்குள்ள மலவிக்ஷேப தோஷங்கள் வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள நல்லொழுக்கத்தாலும், ஈச்வரபக்தியாலும் நீங்கி விவேகாகாதி ஸாதனங்களின் மூலமாய்ப் பேரின்பத்தின் அடைவில் இச்சையும், அதற்குரிய ஸாதனங்களில் சிரத்தையும் உண்டாகின்றன வென்று கூறப்படுகின்றது.

வெஷிஜெஷெஷு கநிஷ்டாநாஃ ஶீக்ஷாநாஃ ஶீமாநுநாஃ |

ஶீக்ஷாஃ ப்ரஶ்யதீவரயுஷாஃ ஶ்ரஶ்டாலாக்ஷாஜீஜாயதெ || 1

(ப - ம்.) வெஷிஜெஷெஷு கநிஷ்டாநாஃ-வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள வர்ணச் சிரமதர்மங்களைச் சரிவர அநுஷ்டானஞ் செய்கிறவர்களாயும், ஶீக்ஷாநாஃ ஶீமாநுநாஃ - ஸர்வாத்மரூப சிவமாம்என்னிடத்தில் மேலான பக்தியுள்ளவர்களாயு முள்ள மகாத்மாக்களுக்கு, ஶீக்ஷா - மோக்ஷத்தில், ப்ரஶ்யதீவரயுஷாஃ - பிரவேசம் உண்டாகும் வரையில், ஸாக்ஷாஸி - தானாகவே, ஶ்ரஶ்டா - சிரத்தையானது, விஜாயதெ - உண்டாகிறது.

(தா - ம்) அவரவர்களுக்கு வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கிற வர்ணச்சிரம தர்மங்களைச் சரியாய் அநுஷ்டித்துவருகிறவர்களாயும், ஸர்வாத்ம ரூப சிவத்தினிடம் மேலான பக்தியுள்ளவர்களாயு முள்ள மகான்களுக்கு அஞ்ஞான நிவர்த்தி

ரூப மோக்ஷ ஸித்திவரைக்கும் மற்றொருவருடைய தூண்டுதலில்லாமலே அந்நிலையை யடையவேண்டுமென்னும் சிரத்தையுண்டாகின்றது.

(வி - ரை) ஈண்டு, மோக்ஷப்பிரவிருத்தியில் சிரத்தையே காரணமாமென்று கூறப்படுகின்றது. இத்தகைய சிரத்தையானது பக்தியையும் சித்த சுத்தியையும் அபேக்ஷிக்கின்றது. மோக்ஷஸாதனங்கள் பலவற்றிற்கும் சிரத்தை ஆதாரவடிவமாம். ஸர்வஸாதன ஸம்பத்தியாய தயிர்கடைதலின் சாமக்கிரியில் சிரத்தை கடைதற் பாத்நிரமாம். அது நாசமானால் ஸர்வஸாதனங்களும் நிஷ்பலமாம். சிரத்தை யொன்றிருந்தால் ஸகலஸாதனங்களும் ஸபலமாம். ஆதலாற்றான் “ஸூ ஶீரலுபயூ காாரணம்” சிரத்தையே ஸகல சாதனங்களின் அடைவிற்குங் காரணமாம் என்றும், “ஸூ ஶீரவாநுலுபதே ஜூநம் ததூரலுயதெந்ரீ யஃ ஜூநம்லுபூவராம் ஶரணீம் நிவபூணஸீயிமலுதி - சிரத்தையையுடையவன் தற்பரையுய் இந்திரிய விவகாரங்களனைத்தும் நசிக்கப்பெற்றவனாய் அபேத ஞானத்தையடைந்து யாவற்றிலும் அஜீதமான உபசாந்தஸ்வரூப நிர்வாணத்தை அடைகிறான்” என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இத்தகைய உத்தமோத்தம ஸாதனமாகிய சிரத்தையானது வேத நெறியினின்றும் சிறிதும் தவறாது ஒழுக்குபவனுக்கும் பரமேச்வரபக்தனுக்குமே யுண்டாகு. மென்றும் கூறப்பட்டதென்க.

ஈண்டு “முத்தியில் பிரவேசம் உண்டாகும் வரையில்” என்பது ஸகலநாம ரூபப்பிரபஞ்ச நாட்டம் நீங்கி (அநர்த்தங்கள் நிவர்த்தியாய்) அஸ்தி, பாதி, பிரியஸ்வரூப அகண்ட சிவ

மாகவே விளங்கும் ஜீவன் முத்தி நிலையையடையும் வரையில் என்பதாம். (1)

(2) முத்தியி னிலக்கண—மீனைத்தேன் மொழிதல். •

(அ - கை) “வாஸநா ப்ரக்ஷயொரொக்ஷஃ - தேசகால வஸ்துபரிச் சேதத்தோடு கூடிய ஸக்லபேத வாஸனைகளின் நாசமே மோக்ஷமாம். நான் ஜீவனென்றும், பான் என்னைவிட வேறு என்றும், உள்ள பேத பாவத்தின் நாசமே மோக்ஷமா மென்று முத்தியின் இலக்கணம் கூறப்படுகின்றது.

ஸாயுஜ்ய ரூபாவரூபாஃ சிஜீவ வரூபநாஃ ।

வாரூபாயிஃகதாஃ ரூபவஸ்யாஜ்ஜூநநாஸதஃ ॥ 2

(ப - ம்.) கஸ்ய-(சிரத்தையோடு கூடிய ஸாதனங்களையுடைய தீவிரதர) முமுக்ஷுவுக்கு, சஜ்ஜூநநாஸதஃ - (விபரீதத்தோற்றத்திற்குக் காரணமாகிய) அவித்தையின் நாசத்தால், ஜீவவரூபநாஃ-ஜீவபரமாத்மாக்கள், வாரூபாயிஃகதாஃ ரூபவா - ய தார்த் தமாயுள்ள, பரப்பிரஹ்மத்தோடு ஐக்கியமாய் (அபேதமாய் விளங்கும் நிலையுண்டாகின்றது). இத்தகைய நிலையே, ஸாயுஜ்யரூபவா-இரண்டறக் கலத்தல்வடி வமாயும், வரூபா-மேலானதாயுமுள்ள, ஃ - மோக்ஷமாம்.

(தா - ம்.) சிரத்தையோடு கூடிய தீவிர தாமுமுக்ஷுவுக்கு விபரீதத் தோற்றத்தின் காரணமாகிய அவித்தியாநாசத்தினால், பேதமாய் விளங்கும் ஜீவபரமாத்மாக்கள் பாரமார்த்திகப் பிரஹ்மத்தில் பாலும் நீரும் போலவும், உப்பும ஜலமும் போலவும், ஐக்கியப்பட்டு அபேதமாய் விளங்கும் நிலையுண்டாகின்றது. இதுவே மேலானதாயுள்ள ஸாயுஜ்ய ரூபமோக்ஷமாம்.

(வி - ரை) ஜீவப்பிரஹ்மங்களுக்கு ஐக்கியம் ஸ்வாபாவி கமேயாம். இது புதிதாயுண்டாவதன்று. புதிதா யுண்டானது அவற்றின் பேதமேயாம். இப்பேதம் அவித்தையால் தோன்றியதாம். அபேதமாகிய ஐக்கியமும் அவித்தையாலேயே மறைந்ததாம். அதாவது அவித்தையின் ஆவரண சக்தியால் அபேதமாகிய பரமார்த்திக ஐக்கியம் மறைப்பட்டு விசுஷப சக்தியால் இல்லாததான மித்தியாபேதம் தோன்றிற்று என்பதாம். இங்ஙனம் ஸகல ஜீவர்களும் அவித்தியா வசத்தர்களாய் ஸ்வயமாகவே வுள்ள பிரஹ்ம ஸ்வரூபமானது அடையப்படவில்லையென்று மயங்கி, மயக்கந் தெளிந்த காலத்தில் நித்தியப்பிராப்தமாயுள்ள பிரஹ்மத்தை யடைந்ததாக நினைக்கிறார்கள்.

ஸாயுஜ்ஜிய மென்பது பின்னப் பிரதீதி (பார்வை) யொழிந்து ஐக்கியப்படுவதாம். (2)

(ஈ) ஜீவன் முத்தியின்—சிறப்பினைச் செய்வல்.

(அ - கை.) நிவ திராத ரோஹஸ்ய ஜ்ஞாதகெவெநொ வஸூகிதஃ உவஸூகணஹாநெஉவிஸ்யாநஃகிஃ வாஹகா லிவஸி” நித்திய பரிபூர்ண ஆத்மாவை அநித்திய பரிச்சின்ன ஜக ஜீவாதி அநாத்ம பதார்த்தங்களாகக் காட்டிய மயக்க நாசத்தால் அதாவது அஜ்ஞான நாசத்தால் ஆத்ம ஜ்ஞானம் ஸமாதியில் அறியப்படுகின்றது. ஒருமுறை ஸமாதியில் ஆத்ம ஸாக்ஷாத்காரமான பின்னர், இந்த தத்துவஞானமானது ஸமாதியின் நியகாலத்திலும் உள்ளதாயிருக்கிறது. விழிப்பையடைந்தவன் மறுபடியும் மயக்கத்தை யடைவதில்லை. எங்ஙனமெனின் சமையல் செய்யப்பட்ட அன்னமானது மறுபடியும் தன் பூர்வஸ்திதியாய அரிசியின் வடிவத்தை யெய்தாதது போலவாம்” என்னும் பிரமாணப்படி எந்த உத்தம ஜிஞ்ஞாஸுப

வுக்கு, ஜன்மாந்தர புண்ணிய விசேஷத்தினாலும், பூர்ணத்  
ம ஜ்ஞானியின் உபதேசத்தினாலும், சரீராதிப் பிரபஞ்  
சம் கேவலம் தோற்றல் மாத்திரமே யென்றும், தன் ஆத்ம  
ஸ்வரூபமே ஸகலத்திற்கும் அதிஷ்டான வடிவ ஸ்வப் பிரகாச  
பரிபூர்ணமா யிருப்பதென்றும் சந்தேக விபரீத மற்ற திட  
ஞானம் ஏற்பட்டிருக்கிறதோ அவனுக்கு மயக்கம் நீங்கிய  
காலத்திலும் அவனிடத்தில் நாமரூப சரீராதிப் பிரபஞ்ச  
விவகார நிகழ்ச்சி அஞ்ஞானிகளின் திருஷ்டிக்குத் தோன்  
றினாலும், அவன் (ஞானி) தன் நிலையிலிருந்து நமூவுவ  
தில்லை. இந்நிலையே ஜீவன் முத்தியாம் என்று ஜீவன் முத்தி  
யின் ஸ்வரூபம் சுண்டு கூறப்படுகின்றது.

பவ்யூஃகிராஹிவ்யூகா ஸுதவ்விஜாதாரூபினீ |  
தவ்யூபாரஸ்ய கரீடாஹா ஜீவநுஃ தி: ப்ரகீதீதூ || 3

ஸுதவ்விஜாதாரூபா: ஃகிராஹிவ்யூகாநஹாநக: |  
சஹிவ்யூகீதீ ஹாவீஷாஃகிராஹிவ்யூகீதீ || 4

ஹவொவ ஹொமாஸ ப்ராரஸ்யகரீடாஹாநஹொஹொ  
ப்ரகீஹாவொ நிவதெதீதப்ரவஹவ்யூ நஸஸ்ய: || 5

(ப - ம்.) பவ்யூ - எவனுக்கு, ஸுதவ்விஜாதாரூபினீ -  
தானாய்ச் சித்தித்திருக்கிற ஆத்மஸ்வரூப ஜ்ஞானமாகிற  
ஃகிராஹி - அநர்த்த நிவிருத்தி ரூபமான ஆநந்தரூப மோகூ  
மானது, சஹிவ்யூகா - நன்கு விளங்குகிறதோ, தவ்யூ -  
அவனுடைய, ப்ராரஸ்யகரீடாஹா - பிராரப்த கர்மத்தின்  
முடிவு வரையில் (அதாவது ஆத்ம ஸாக்ஷாத்காரம்முதல்  
சரீரவீழ்ச்சி வரையில்) உள்ள அவனுடைய நிலை, ஜீவநு -

கிஃ பூகீகிதா - ஜீவன் முத்தி யென்று சொல்லப் படுகின்றது.

ஹேமகாவிஷ்ணுவே! ஹேமகாவிஷ்ணுவே! கஜோநநாஸுதஃ  
 அஞ்ஞான நாசத்தினால், வுதவியிதாதுவாதுதாயா -  
 முன்னமேதானாகச் சித்தித்துள்ள ஆன்மவடிவினதாய,  
 ஸூகிஃ - முத்தியானது, கஜிவ்யூகிஃ - நன்கு விளங்கும்  
 காலத்தில், ஸூகிவ்யூகிஃ - ஜீவன்முத்த நிலையானது  
 ஏற்படுகின்றது. (அக்காலத்தில் அவனுக்குச் சரீராதிப்  
 பிரபஞ்சம்), ஹேமகாவிஷ்ணுவே! - (முடித்து வைத்திருக்கப்  
 பட்ட) எரிந்தவஸ்திரம்போல் (பார்வைக்கு மட்டும்  
 தோன்றுவதாம்). (4)

ஹேமகாவிஷ்ணுவே! ஹேமகாவிஷ்ணுவே! ஹேமகாவிஷ்ணுவே! - பலத்தை  
 யனுபவிப்பதனால், ஹேமகாவிஷ்ணுவே! - பிராரப்த கர்  
 மத்தினுடைய, ஹேமகாவிஷ்ணுவே! - நாசமாம். (அதனால்), ஹேமகாவிஷ்ணுவே!  
 ஹேமகாவிஷ்ணுவே! - நாம ரூபப் பிரபஞ்சத்தினுடைய, ஹேமகாவிஷ்ணுவே!  
 தோற்றமும், ஹேமகாவிஷ்ணுவே! - நீவர்த்தியாகின்றது. ஹேமகாவிஷ்ணுவே!  
 ஹேமகாவிஷ்ணுவே! - இதில் சந்தேகமில்லை.

(தா - ம்) எந்த உத்தம புருஷனுக்குக் கர்மஸம்யம்,  
 ஹேமகாவிஷ்ணுவே! முடிவியவற்றால் அஞ்ஞான நிவர்த்தியினால்  
 சரீராதிப் பிரபஞ்ச சம்பந்தம் சிறிது மில்லாத பூர்ணத்தம் ஸ்வ  
 ரூபமானது தானாகவே பிரகாசிக்கிறதோ, அந்த மகானுடைய  
 பிராரப்த கர்ம முடிவுவரையில் அதாவது ஹேமகாவிஷ்ணுவே!  
 முத்தல் அவனால், ஜன்மந்தரங்களில் செய்யப்பட்ட கர்மங்  
 ளின் பயனாய் ஏற்பட்டிருக்கும் அந்தச் சரீர விழ்ச்சிவரை  
 யில் உள்ள நிலைஜீவன் முத்தியென்று சொல்லப்படுகின்றது.

ஹே மகாவிஷ்ணுவே! ஆவரணரூப அஞ்ஞான நாசத் தினால் எப்பொழுதும் தானாகச் சித்தித்துள்ள அகிஷ்டான ஆத்மவடிவினதாய நாம ரூபப் பிரபஞ்ச சத்திய அத்தியாச நிவர்த்தியானது நன்கு விளங்கும் காலத்தே ஜீவன்முத்தி நிலை யேற்படுகின்றது. அக்காலத்தில் அவனுக்குச் சரீரா திப் பிரபஞ்சம் பாதிதானுவிர்த்தியாய்த் தோன்றுகிறது; மடிப் போடு எரிந்த வஸ்திரமானது பார்வைக்கு வஸ்திரம்போல் தோன்றினாலும் அது எங்கனம் அதுபவயோக்கிய மல்லவோ அங்கனமே உலகமும் அனுபவயோக்கிய மன்றிப்பார்வைக்கு மட்டும் தோன்றுவதாகும்.

ஹே ஹரியே! பலபோகத்தை யனுபவிப்பதனால் பிரா ர்ப்த கர்மத்தின் நாசம் ஆம். அதனால் நாமரூபப் பிரபஞ்சத்தி னுடைய தோற்றமும் நிவர்த்தியாகின்றது. இதில் சந்தேக மில்லை. (3-5)

(வி - ரை) ‘யஸ்யஸிவாயுஜாநெஷு வ்யவஹாயுவி’ கிஷ்டுஹு: | வராநெஷுஷிவ வுஞ்ஞானுதாஸஜீவநுக்ஷ வாஸ்யுநெ || எவன், நாம ரூபப்பிரபஞ்சஸம்பந்தமான ஸகல காரியங்களிலும் விவகரிக்கிறவனாயிருந்தாலும், இதர்களு டைய விவகாரத்திற்போல இச்சையின்றியவனாய்ப் பூரண ஆத்ம ஸ்வரூபமாய் விளங்குகிறானே அவன் ஜீவன் முத்தி னென்று சொல்லப்படுகிறான்.’ என்னும் சுருதிப் பிரமாணப் படி நாமரூபப் பிரபஞ்சத் தோற்றத்தில் சத்திய அபிமான நிவர்த்தியே ஜீவன் முத்தியின் லக்ஷணமாம். ஜீவன் முத்தி யென்பதன்பொருளாவது யான் எனதென்னும் அபிமான மான ஜீவத்துவத்தின் நிவர்த்தியாம். ஜீவன்முத்த புருஷ னுக்கு அவிதையின் ஆவரணவிசேஷ மாய இரண்டு சத்தி களுள் ஸம்ஸார பரம்பரைக் கேதுவான ஆவரணமானது நிஷ்

பிரபஞ்ச பிரஹ்மாத்ம ஐக்கிய ரூப தத்துவஞானத்தினால் நாச மடைந்தும், !அவித்தியாலேசமாகிற விட்சேப சக்தியானது முளைத்தற்கேதுவாகாத வறுத்த விதையைப்போல் அவனுடைய சரீரபநம் (வீழ்ச்சி) வரையில் உளதாகித் தேகாகிப் பிரபஞ்சத்தோற்றத்தைச் செய்யும். இங்ஙனம் தோற்றுவதனால் அம்மகானுக்குத் தேகாகிப் பிரபஞ்சத்தில் சத்தியத்துவப் பிரமம் இல்லை. சத்தியத்துவப் பிரமமும், அதனால் ஏற்படும் “யான் எனது” என்கிற அபிமானமுமே சம்ஸார பந்தத்திற்குக் காரணமா மென்பது அத்தியாத்ம சாஸ்திரங்களின் சிதையாத சித்தாந்தமாம். ஆதலின் எந்த மகானுக்குப் பூர்வ புண்ய ஸூக்ருத விசேஷத்தினால் ஈசுவரானுக்கிரகமும் அதனால் சற்குரு உபதேசமும்கிடைத்துப்பரிபூர்ணம்ப் பிரகாச போதமானது வித்தித்திருக்கிறதோ அவனுக்குப் பிரபஞ்சத்தில் சத்தியத்துவப் பிரமமும் யான் எனதென்னும் அபிமானமும் நீங்கிச் சகல பேதப்பிரதிதியும் போய் அகண்ட சச்சிதானந்த சிவமாகவே விளங்குகிறான். அவனிடம் சகல அத்தியாசங்களும் நாசமாய் விட்டபடியால், ஸகல கர்மங்களும் ஒழிந்து விட்டன. இதனால் அவனுக்கு மறுபிறப்பு கிடையாது. உண்மையாய்ச் சந்தேக விபரீதங்களறத் தன் ஸ்வஸ்வரூபத்தை யறிந்தவனுக்கு கர்த்தருத்துவ போக்தருத்துவ தர்மங்கள் நாசமாகின்றன. நிரபிமானமாய் எத்துணைக் கருமங்கள் செய்யினும் அவை பந்தத்திற்குக் காரணமாவ தில்லையாம்.

(ஈ) பந்த மோகஷங்கள் - பரமார்த்த மன்றெனல்.

(அ - கை.) இத்தகைய ஜீவன்முத்த நிலையானது, அஞ்ஞான காரிய அந்தக்காரண தாதா தா தம்மியத்தினால் பிரதிபாஸமான நாமரூபப் பிரபஞ்சத்தைச் சத்தியமென மயங்கி “ நான் சுக



கெஸவ - ஹே கேசவனே! யு: - எவன், வஸவ - மேற்  
 சொன்னபடி, சூதீநா - ஸத்துவ பரிணம சத்த  
 சித்தத்தினால், சூதீநா - பரிபூர்ண ஸ்வப்பிரகாச  
 ஆத்ம ஸ்வரூபத்தை, ஸூதீநா - சந்தேக விபரீதங்  
 களற, வெடி - அறிகுறியே, ஸவஸவ - அவனே,  
 வரஜிஜீவாநீ - மேலான பிரஹ்ம ஞானியாவன். சிரய  
 யாழ்வயுதா: உதா: - மாயையால் மூடப்பட்ட  
 பாமரர்கள் அல்லர். 7

(தா - ம்.) முன்னர் அஞ்ஞானத்தினால் சரீரானிகளைத்  
 தானென்றும் திரிசியங்களைத் தனதென்றும் பாவித்தமையால்  
 கட்டுப்பட்டுத் துன்புற்றமை போலிருந்ததை நோக்கி ஞானத்  
 தினால் மயக்கந் தெளிந்த காலத்தில் மயக்கத்தாற் றேன்றிய  
 அகம் புறங்கள் நாசமாக, அவற்றால் ஏற்பட்ட ஸகல அநாத்  
 தங்களினின்றும் விடுபட்டவனென்று சொல்லப்படுகின்றது.  
 உண்மை நோக்கில் அவன் விடுபட்டவனுமன்று; கட்டுப்பட்  
 டவனுமன்று; விடுபடவேண்டுமென்னும் இச்சையுடையனு  
 மல்லன்; ஆத்ம ஸ்வரூபத்தைவிட வேறானவனுமல்லன். 6

ஹே கேசவனே! எவன், மேற் சொன்னபடி ஸத்துவ  
 பரிணம சத்த சித்தத்தினால் பரிபூர்ண ஸ்வப்பிரகாச ஆத்ம  
 ஸ்வரூபத்தைச் சந்தேக விபரீதங்களற அறிகுறியே அவனே  
 பிரஹ்ம ஜ்ஞானியாவன்; மாயையால் மூடப்பட்ட வேற்றுமை  
 யுடைய பாமரர்கள் அல்லர். 7

(வி - ரை.) “ நநிரொயொநவொததிநயுவெயொ  
 நவஸாயக: | நயூயூகூநயூவெயூகூஉகெயூஷாவ  
 ராயூயூதா ” உண்மையில் ஸ்வப்பிரகாசப் பிரஹ்மத்தை  
 மறைத்து நிரோதஞ் செய்யக்கூடிய ஆவரணமும், அதை

வேறு வகையாய்த் தோற்றுவிக்கக்கூடிய (நாம ரூபப்பிரபஞ்ச காரணமாகிய) விசேஷமும் எப்பொழுதும் இல்லை; ஆவரண, விசேஷ வடிவ அவித்தை யில்லையாகையால் அவித்யா காரிய பந்தமுமில்லை. பந்தமின்மையின் அதை நிவர்த்திக்கும் ஸாத னங்களுமில்லை. ஸாதனங்களின்மையின் அநர்த்த நிவர்த்தி-ஆநர்தப் பிராய்ஜி வடிவ மோக்ஷ ரூப ஸாத்தியத்தில் இச்சை யும் இல்லை. முழுக்ஷுத்தன்மை (இச்சை) இலதாகவே முத்தனுமில்லை” என்னும் கௌட பாதரின் திருவாக்கின்படி பந்த மோக்ஷங்கள் பரமார்த்தமன்றென்பது நன்கு புலப்படு கின்றது.

மேலும், மோக்ஷமென்பது விடுதலையும்; அதாவது ஸகல அநர்த்தங்களினின்றும் விடுபடுவதாம். ஆத்மா அஸங்க மாதவின் அதற்குப் பந்தமுண்டென்று கூறுதல் பொருந் தாது. ஆதவின் அதற்கு மோக்ஷமும் இன்றெனல் வேண் டும். பந்த முடைய ஒன்றற்கே மோக்ஷம் (பந்த நிவர்த்தி) பொருந்தும். ஆதவின் பந்த மோக்ஷங்கள் மனத்திற்கேயா மென்று கூறுதல் நலமுடையதாம். “உநவநவஉநவஷா ணாஃ காரணமஃயபொக்ஷயொ?” பந்தமோக்ஷங்களுக்கு மனமே காரணம் என்பது இதற்குப் பிரமாணமாம். எங்ஙனம், ஒருவன் ஸ்வப்னத்தில் சிறைச்சாலையில் இருக்க நோந்து அத னால் வெகு துன்பப்பட்டு அந்த ஸ்வப்னத்திலேயே விடுதலை யடைந்து சந்தோஷப்பட்டுப் பிறகு அவஸ்தாந்தரமாகிய ஜாக் கிரத்தையடைந்த காலத்தில், சிறையிலடைந்ததுன்பமும் அத னின்றும் நீங்கியபோது அடைந்த இன்பமும் பொய்யென்று அறிகிறானே, அங்ஙனமே ஜாக் கிரகாலத்தில் அடைந்த ஸகல அநர்த்த ரூப பந்தமும் அதன் நீக்கமாகிய மோக்ஷ அனுபவ மும் அஸங்க நித்தியானந்த ஸ்வரூப ஆத்மாவிற்கு உண்மை யில் இல்லவேயில்லையென்பது சிதையாத் சித்தார்தமாமென்று கூறப்பட்ட தென்க.

(௫) அஞ்ஞானபந்த - மறுநெறியறைதல்.

“ஜோகூாடெவம் ஸவபூபாஸாவஹாநிஃ! க்ஷீடுணெ  
 டெஹெஸெ: ஜீநீயீத்யூ பூஹாணீ: || ஸ்வயம்பிரகாச  
 அகண்டைக ரஸஸ்வரூப ஆத்மாவை யறிவதனால் ஜனன  
 மரண ரூப ஸம்ஸாரமும், அநாத் வடிவ ஸர்வக்கிலேச (துக்  
 க)ங்களும், அவற்றிற்குக்காரணமான யான் எனதென்னும்  
 பாசங்களும் நாசமாகின்றன” என்னும் சுருதிப்பிரமாணப்  
 படி அஞ்ஞான காரிய பந்த மயக்கின் நீக்கத்திற்கு ஞானமே  
 காரணம். “ஜோநாடெவ து டெகவயூ” ஞானத்தா  
 னேயே மோக்ஷம் ஆம். என்று முத்திஸாதனம் ஈண்டு  
 கூறப்படுகின்றது.

சூத்ரந: பாரதீஸூத்ர: ஜோநாடெவ த கடுணா |  
 ஜோநம் வெஹாநாவாக்யாநாம் தீஹாதாயு நிண்டயாஸ  
 உதநாயாம் தீநொ வுதள தீஹத்யா தீவூஜெகூண |  
 சுஹிவ்யூகம் ஹவெஹெதகீ ஸு டெஹவாதா விஹாரத: || ௫  
 சுநெநெவாதெநாஜீநாம் சூத்ரெய விதீயதெ |  
 விதீநெ ஸூத்ரெநாஜீநாநெ டெஹதம் வஹூவிநஸ்யூகி:  
 டெஹதவஹூ விநாஸெநெ ஸொஹநாஜ ஸொஹநாதீகி: |  
 க்ஷீயதெதீகி நாஸெநெ ராமஹெஷள விநஸ்யூத: || 11  
 தயொநாஸெ தீஹாவிஹொ யதீயாயதீள விநஸ்யூத:  
 யதீயாயதீள க்யாஹெஹொ விஷயா ஜநி யாணூவி:  
 நஸ்யூஹெய நஸநெஹெஹொ ஜோகூா ஹெவதீகி ஸூத்ர:  
 தஸூஹெஜீநாநீஹெஸ்யூ ஸம்ஸாரஸ்யூ க்ஷயொஹவெச: ||  
 சூத்ரநஸகூவிஜீநாநாஸ தகூம் ஸு டெஹவ டெகவயூ |

(ப - ணீ.) சூத்ரநஃ வரஃ சூத்ரஃ ஆத்மாவிற் கு ஸ்வபாவ  
 ரூப மேலான முத்தியானது, ஜீநாநாநெவ - ஞானத்தி  
 னாலேதான் (உண்டாகிறது); நகரீணா - கர்மத்தின  
 லன்று; ஜீநாமம் - அந்த தத்துவஞானமானது, வெடா  
 தவாக்யாநாம் ஜஹாதாத யுகிணயாஸி - வேதாந்த  
 மாகிர உபநிஷத்துக்களின் மஹா வாக்கியார்த்த நிச்  
 சயத்தினாலேயே (உண்டாகின்றது.) (அ)

ஊவாஹெஹிண - ஹே தாமரைக்கண்ணனே! விவாரகஃ -  
 தத்துவம் பதார்த்த விசாரத்தினால், ஜெநாவயுத -  
 ஸத்துவபரிணாம சுத்த சித்தத்தில், உதநாயாம் ஜஹ  
 த்யாம் - உண்டான அகண்டாகாரஜ்ஞானத்தினால், வஸத  
 லாதாபத்தயுத் தோற்றம் இந்த ஜீவனே, ஹஹ  
 வஸவபிரஹ்மமேயா மென்று, சுலிவ்யஹ்வெசு -  
 பிரகாசத்தையடைகிறது. (ஆ)

சூத்ரநொஜீநாமம் - ஆத்மாவை மறைக்கும் அஜ்ஞான  
 மானது, சுநெநெவ - இதன (அகண்டாகாரத்தத்  
 வம்பதார்த்த ஐக்கியஜ்ஞானத்தினாலேயே, சூத்ரநெவ  
 விஸீயதெ - ஆத்மாவிலேயே லயத்தையடைகின்றது;  
 வாதநொஜீநாமெ விஸீயதெ - தன் ஸ்வரூபத்தை  
 அறியாமையாகிர அஞ்ஞான நாசத்தினால், டெஹதம்  
 வஸுவிநஸூதி - பேதமாகத் தோற்றம் நாம ரூப  
 உலகம் நாசமாகின்றது. (க)

டெஹதவஸு விநாஸெந - துக்கவடிவ நாம ரூபப்பிர  
 பஞ்ச நாசத்தினால், சொஹநாஸொஹநாஃ -  
 அதுகூலப் பிரதிகூல விருத்திகள் கூடியதெ - நாசத்தை  
 யடைகின்றன. ஜீநாஸெந - அதுகூலப் பிரதிகூல

விருத்தி நாசத்தினால், ராமதெஷுள விநஸ்யுகி -  
விருப்பு வெறுப்புக்கள் நாசமாகின்றன. (கக)

உஹாவெஷா - ஹே மஹாவிஷ்ணுவே! தயொந்நாஸெ -  
அவைகளின் நாசத்தினால், யஜ்ஞாயஜ்ஞ விநஸ்யுகி -  
தர்மா தர்மங்கள் நாசமாகின்றன, யஜ்ஞாயஜ்ஞக்ஷ  
யாஸி - தர்மாதர்மங்கள் நசித்ததால், டெஷெஷா விஷ  
யா ஹி யாணயி - போகாயதனமாகிற சரீரமும்,  
போக்கியமாகிய திரிசியங்களும் ஞானேந்திரியங்களும், ()

நஸ்யுக்யேவ - நாசத்தையே யடைகின்றன; ந வுநெஷுஹ -  
இதில் சிறிதும்சந்தேகிக்க இடமில்லை. ஜ்ஞாக்ஷா டெஷெ  
ஹி ஸூ - ஹி - “ஆத்மாவை அறிந்ததினால்” என்  
னும் ஐதரேய உபநிஷத்தின் வாக்கியப்பலத்தினால்.  
தவ்ஷாஸி - ஆகையினால், ஹஜ்ஞாந்நெஷு - அஞ்ஞா  
னத்தையே காரணமாகவுடைய, ஸுஸூரஸ்யு - சம்  
ஸாரத்தினுடைய, க்ஷயி - நாசம், ஸூத்ரஸுக்ஷவிஜ்ஞா  
நாஸி - ஆத்ம தத்துவஜ்ஞானத்தினால், ஹவெஸி - ஏற்  
படுகின்றது. தக்ஷ - பாரமார்த்திக உண்மையானது,  
கெவலம் ஹ ஹவஸவ - நிர்விசேஷ சின்மாத்திர அதிஷ்  
டானப் பிரஹ்மமேயாம். 13½

(தா - ம்.) ஆத்மாவிற்கு ஸஹஜமாயுள்ள முக்தியானது  
அபேததரிசனமாகிய தத்துவஞானத்தினாலேயே உண்டா  
கின்றது. பேத விவகாரத்தோடுகூடிய கர்மத்தினாலன்று.  
இந்த அபேத ஞானமானது மஹாவாக்கியார்த்த நிச்சயத்தினு  
லேற்படுகின்றது. 8

ஹே தாமரைக்கண்ணனே ! ஸத்துவ பரிணாம சத்த சித்தத்தினிடத்தில் நத்பத துவம்பத லக்ஷ்யார்த்த ஐக்கிய நிச்சயத்தினால் உண்டாய அகண்டாகார விருத்தி ஞானத்தினால் அஞ்ஞான காலத்தில் ஸம்ஸாரியாய்த். தோற்றம் இந்த (ஜீவ) ஆத்மாவே நிர்விசேஷ நித்திய முக்த ஸச்சிதாநந்த பிரஹ்மமென்று ஏற்படுகின்றது. 9

அம்சாகிதமாய ஆத்மாவில் கற்பித விசேஷாம்சத்தை மறைத்த ஆவரணரூப அஞ்ஞானமானது இந்த விருத்தி ஞானத்தினால் நாசமடைந்து ஆத்மாவிலேயே ஒடுங்குகின்றது. அஞ்ஞான நாசத்தினால் அதன் காரியமாகிய நாமரூபப் பிரபஞ்ச ஸத்தியத் தோற்றம் நாசமாகின்றது. 10

பேத ரூபப் பிரபஞ்ச நாசத்தினால் அதுகூலப் பிரதி கூலவிருத்திகள் நாசமாகின்றன. இதனால் விருப்பு வெறுப்புக்கள் நாசமாகின்றன. 11

ஹே மஹாவிஷ்ணுவே ! விருப்பு வெறுப்புக்கள் நாச மடைவதனால் தர்மா தர்மங்கள் நாசமாகின்றன ; தர்மாதர்மங்களின் நாசத்தினால் போகலாதனமாகிய சரீரமும், போக்கிய விஷயங்களும் போகப் பிரமாணங்களாகிற இந்திரியங்களும் நாசமாகின்றன. 12

இதில் சற்றும் சந்தேக மில்லை. ஆகையினால், அஞ்ஞானத்தைக் காரணமாக வுடைய ஸம்ஸாரத் தோற்றத்தினுடைய நாசமானது ஆத்ம தத்துவ ஞானத்தினாலேயே ஏற்படுகின்றது. அத்தியாசம் நீங்கிய காலத்தில் பாதிக்கப்படாமல் தானாய் மிஞ்சியது அகிஷ்டான ரூப நிர்விசேஷப் பிரஹ்மமே யாம். 13-13½

(வி - ரை.) ஈண்டு ஸகல அநர்த்தங்களுக்குங் காரணமாகிய அஞ்ஞான நிவர்த்தியின் ஸாதனம் கூறப்படுகின்றது.

அஞ்ஞான நிவர்த்தி ஞானத்தினாலேயேயாம். மற்றொன்ற லாகாது. மற்ற கர்மோபாஸனைகள், பாரமார்த்திகமான ஞானம் ஏற்படுவதற்குரிய சித்தப் பிரஸாதத்தினைச் செய்வன வாம். ஸத்துவகுணப் பிரதானமான சுத்த சித்தத்திலன்றி, ராஜஸ தாமஸ குணங்களோடு கூடிய மலின (அசுத்த) சித் தத்தில் உண்மை ஞானம் விளங்குவது இல்லவே யில்லையாம்.

மேலும் ஞானத்தைத் தவிர வேறு சாதனங்களால் மோக்ஷம் உண்டாகுமெனின், அங்ஙனமுண்டாகிய மோக்ஷம் அநித்தியமானதாகும். ஏனெனில் தத்துவ ஞானத்தைத் தவிர மற்ற கர்மோபாஸனைகளால் பந்தம் நிவர்த்தியாமாயின் அது சத்தியமாக விருத்தல்வேண்டும். பந்தம் சத்தியமாகவே அஃதுள்ளபோது மோக்ஷம் இல்லாததாய், பின்னர், சாதனங் களாலுண்டாய், தோன்றிய வெல்லாம் அழியுமென்னும் நிய மப்படி நாசத்தைப் பெறும். ஆதலாற்றான் மோக்ஷஸ்வரூபம் அடையப்படுவதன்று; மற்றே அது நித்திய ஸித்தமேயாம். இங்ஙனம் நித்திய ஸித்தமாயுள்ள மோக்ஷவடிவ ஆத்ம ஸ்வ ரூபம் கற்பிதமாயையால் பத்தமாய்த் தோன்றுகின்றது. பந்தம் தோன்றல்மாத்கிரமேயாம். எங்ஙனம் கயிற்றில் அரவு தோன் றுகின்றதோ அங்ஙனமே ஆத்மாவில் பந்தத்தன்மைதோற்று கின்றது. எங்ஙனம் கயிற்றில் தோன்றிய சர்பம் தடிக்கொண்டு அடித்தலாகிய கிரியையால் நிவர்த்தியாகாதோ ஆனால் அதன் அதிஷ்டானமாகிய கயிற்றின் ஞானத்தினால் நிவர்த்தியாகின் றதோ அங்ஙனமே, (இன்ன காலத்தில் உண்டானதென்று அறியப்படாத) அநாதிகாலந்தொட்டு ஆத்மாவில் தோன்றிய பந்தமும், கருமம் உபாஸனை முதலிய ஞானேதர ஸாதனங் களால் நிவர்த்தியாகாமல் ஸகல பந்தத்திற்கும் அதிஷ்டான மாகிய ஆத்ம தத்துவ ஞானத்தினாலேயே நிவர்த்தியாகு மென்று கூறப்பட்டது.

ஞானமாவது “எப்பொரு ளெத்தன்மைத் தாயினும்ப் பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்றுத் திருக்குற ளின்படி பஞ்சாம்சிகமாய் அதாவது அஸ்தி, பாதி, பிரியம், நாமம், ரூபம் ஆகிய ஐந்து அம்சங்களோடு காணப்படும். இவ் வுலகில் திரிகால் அபாத்தியமாயுள்ள அஸ்தி பாதிப் பிரிய நாட்டமேயாம். இது தான் அபேத தர்சனம். அகண்டாகாரமு மிதுவேயாம். இத்தகைய ஞானம் வேதாந்தங்களின் மஹா வாக்கிய தாற்பரிய நிர்ணயத்தினால் ஏற்படும்.

மஹர் வாக்யமாவது பிரத்தியகான்மாவுக்குப் பிரஹ்மத் தோடுள்ள அபேதத்தை அபரோக்யஞ் செய்விப்பதாம். இவை “சஹ்ஹ்வ ஹ்ராவலி, தகூலி, ப்ரஜ்ஞாநஹ்வ ஹ்ர, சுயிதா த்ராவ ஹ்” (நான் பிரஹ்மமாயிருக்கிறேன், அது நீ யாகிராய், பிரஜ்ஞானம் பிரஹ்மம், இந்த ஆத்மா பிரஹ்மம்) என நான்காம். இவற்றின் தாற்பரிய நிர்ணயமாவது ஸகல ருக்கும் உள்ள பிரசித்த அநுபவத்திற்கு முரணாய வாச்சிய அர்த்தத்தை விட்டுப் பொருந்த மாறாகிய இலக்ஷ்யார்த்தத்தைக் கொள்ளுதலாம். “அது (ஈச்வரன்) நீ (ஜீவன்) ஆகிராய்” என்னும் வாக்கியத்தின் வாச்சியார்த்தத்தில் ஸகலருக்கும் அநுபவ முரண் காணப்படுகின்றது. அற்பஜ்ஞத்வாதி குணங்களுள்ள ஜீவன் ஸர்வஜ்ஞத்வாதி குண விசிஷ்ட ஈச்வரன் எங்ஙனம் ஆவன்? ஒரு காலும் ஆகான். ஆகவே வாச்சியார்த்தத்தை விட்டு இலக்ஷ்யார்த்தத்தைக் கோடல் அவசியம்.

இலக்ஷணை ஜகத் (விட்ட) அஜகத் (விடாத) ஜகத் ஜகத் (விட்டு விடாத) லக்ஷணையென மூன்று வித மாம். வாச்சியார்த்தத்தை முற்றும் விட்டு அதன் சம் பந்தியைக் கொள்ளுதல் விட்ட லக்ஷணையாம்; வாச்சி



வித்யவதஜலிபிரலம்வவக்” அந்தப் பிரத்தியக பின்ன பர  
மாத்தாவினையே யறிந்து ஜனன மாண ரூப மிருத்யுவைக்  
கடக்கின்றான். மோக்ஷமடைவதற்கு ஞானத்தை விட வேறு  
வழி கிடையாது. நித்திய ஸித்தமான மோக்ஷம் கர்மத்தாற்  
சித்திக்காது. ஸம்ஸாரத்தினுடைய நாசமானது ஞானத்தா  
லேயே உண்டாகின்றது. கர்மத்தாலன்று. சமையலுக்கு  
நெருப்புப் போல் முக்கிக்கு ஞானம் இன்றியமையாதது.  
(ஞானமின்றி மோக்ஷமுண்டாகாது) பந்தத்திற்குக் கர்மம்  
அவிரோதியா யிருத்தவின் அஞ்ஞானத்தைப் போக்காது.  
பிரகாசம் இருளை நிவர்த்திப்பது போல் தத்துவ ஞானமே  
அஞ்ஞான காரிய ஸம்ஸாரத்தையும் அஞ்ஞானத்தையும்  
நாசஞ்செய்யும்” என்னும் சுருதிப் பிரமாணங்கள் ஈண்டறி  
தற் பாலனவாம். (8-13)

(க) அதி வருணாச்சரமி யிலக்கண மறைதல்.

(அ - கை.) மேற்கூறியவாறு அஞ்ஞான நாசமானது  
சுருவின் உபதேசத்தாலன்றி கூடாது. “*ஊர்ஷாநாநு  
ஊர்ஷாநாநு வஊர்ஷாநாநு*” என்னும் அவ  
தூத கீதை யிதற்குப் பிரமாணமாம். ஞானத்தை யளிப்ப  
வனே சுருவாவன். அஞ்ஞானத்தை நிவர்த்திப்பவன் என்பது  
“*சுரு*” வென்பதன் பொருளாம். இத்தகைய சுரு, உத்தம,  
மத்திம அதமபேதங்களால் பலதிறப்படுவர், இவ்வொவ்  
வொரு வகையிலும் பிரஹ்மசாரி, கிரகஸ்தன், வானபிரஸ்தன்,  
யதி, அதி வர்ணாச்சரமியென ஐவகைப்படும். இவர்  
களுக்கும் உத்தமோத்தம சுருஅதிவர்ணாச்சரமியேயாம். இத்  
தகைய உத்தமோத்தம மோசகப்பிரதான அதிவர்ணாச்சிரமி  
யின் இலக்ஷணம் ஈண்டுகூறப்படுகின்றது.



சுநெய்யுஷு தாரதஜ்யேந ஸூதெஷு வாரூஷாதுதி ||  
 வெய்யாஸிவதவ்யுஷா வ்யூபஸவ்யுஸம்வாஸவஜீக்து :  
 வணகராடுவொ ஶீஹாஷெவஸ்யூதஸூஹம் வராஜ்யுது : ||  
 உதியொவெஷெஷாடுஷெஸூஹாதிவண்யூஸூ ஶீஹவெசு |  
 விநஷுஷிஸூஸூஷாவி யயாவடுவ்யுவிஹாதிஷிசு || 26

தயா விஜ்ஜாநவிஸுஸம் ஜமநெஹாதி தஹஹி |  
 உதியொவெஷெஷாடுஷெஸூஹாதிவண்யூஸூ ஶீஹவெசு ||  
 யயா ஸ்வயு ப்ரவணொயம் ஶீயி ஶாயா விஜ்யூஷிது : |  
 தயா ஜாமுசு ப்ரவணொஷி வராஜாயா விஜ்யூஷிது : ||  
 உதியொவெஷெஷாடுஷெஸூஹாதிவண்யூஸூ ஶீஹவெசு |  
 யஸ்ய வண்யூஸூ ஶாயாரொமஷிது : ஸூதூஷுநாசு ||  
 ஸவண்யூநாஸூ ஶாயு ஸவ்யூநதீது ஸூதூநிஸ்யூது : |  
 யொதீதுஸூஸூ ஶாயுவண்யூநாதெய்யூதுஷுஷுஷுஷுஷுஷுஷு ||  
 வெஹாதிவண்யூஸூ ஶீ ஶ்ரூஷுஸூஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு : |

(ப - ரை.) யு - எந்த உத்தமபுருஷன், ஸரீரெ ஶ்ரீயாஷி  
 ஶெய்யாவிஹம் - அஞ்ஞானகாரியங்களான சரீரம், மெய்  
 வாய்கன்செஷிமுக்கு முதலிய இந்நிரியங்கள், முதலியவை  
 களிவினும் பிறிவுபட்டதாகவும், ஸவ்யூஸூஷிணம் -  
 எல்லா நாமரூபங்களுக்கும் (அவைகளுடன் ஸம்பந்தப்  
 படாத) பிரகாசகமான ஸூஷியாகவும், வாராஜாயிஷு  
 விஜ்ஜாநம் - மாயை அவத்தைகளாகிற உபாதிகளின்

ஸம்பந்தமற்ற யதார்த்த அறிவாகவும், ஸுவாதானம் - ஆந்தகணவியாபக ஆத்மாவாகவும், ஸயம் பூஹம் - தானாகவே பிரகாசித்துக்கொண்டிருப்பதாகவும் இருக்கிற, பாரதகம் - வாஸ்தவமாகவுள்ள மேலான ஆத்மாவை, விஜாநாதி - நன்றாய்த் தெரிந்து கொண்டவனே, ஸொகிவண்பூராஸரீஹவெசு - அந்த மகாபுருஷன் சரீரஸம்பந்தமான வர்ணாச்சிரம தர்மங்களைக் கடந்தவனாக ஆகிறான். (15)

யு - எந்த மகாபுருஷன், சுவஸூத்ரயநிதிபூகம் - ஜாக் கிர ஸ்வபநஸூஷுப்திகளாகிற அவஸ்தைகளினின்றும் விடுபட்டதாயும், சுவஸூலாக்ஷிணம் ஸஹா - எப்பொழுதும் ஜாக்கிராதி அவஸ்தைகளில் ஸம்பந்தப் படாமல் அவைகளை விளக்குவதாயும் உள்ள, சிஹாஹெவம் விஜாநாதி - மகா பிரகாச ஆத்மஸ்வரூபத்தை அனுபவமாகத் தெரிந்துகொண்டிருக்கிறானே, ஸொகிவண்பூராஸரீஹவெசு - அந்த உத்தமன் வர்ணாச்சிரமதர்மங்களற்றவனாகிறான். (16)

ஹெகெஸுவ - ஹேகேசியென்ற அசுரனை வதம் செய்தவனே! யு - எந்த மகாபுருஷன், ஸெஹாஹேஹா வாக்யூவணெஹெவ - உபநிஷத்துக்களிலுள்ள, மகாவாக்கியங்களினுடைய அர்த்த நிச்சயமாகிற ஜீவப் பிரஹ்ம ஐக்கியமாகிற ஏகத்துவத்தைக் குருமுகமாகக்கேட்டுத் தெரிந்துகொள்வதிலே, சூத்ரநிபூராஹெவெசு - தன்னை ஸர்வப்பிராணிகளின் இருதயத்திலிருந்து நியமிக்கிற ஈசுவரனாகத் தெரிந்துகொண்டவனே, ஸொகிவண்பூராஸரீஹவெசு - அந்த உத்தமன் வர்ணாச்சிரமங்களைத் தாண்டினவனாகிறான். (17)

88 - எனக்கு, டெஹெ - சரீரத்தில், வண்டூஸ் ரோடியு .  
 பிராஹ்மணன்முதலானவாணங்களும்பிரம்மசாரியம்முத-  
 லான ஆசிரமங்களுமான தர்ம்மங்களும் ஸவ்யுடா ரோய-  
 யர் வாரிக்ஷிதா - எப்பொழுதும் அஞ்ஞானத்தினால்  
 கற்பிக்கப்பட்டிருக்கின்றன, வெய்யாடுவவ்யு சூத்  
 டெநா88 - பூர்ணனந்த கனமாயிருக்கிற ஆத்மாவான  
 எனக்கு, ஸவ்யுடாநஸக்சி - எப்பொழுது மில்லவே  
 யில்லை. உகியொவெடிவெடிாடுஹெ - என்று எந்த  
 உத்தமஞானி உபநிஷத்து முதலிய சாஸ்திரங்களினால்  
 தெரிந்துகொண்டவனோ. ஸொகிவண்டூஸ்ரூ உஹெஹெ-  
 அந்த மகா புருஷன் வர்ணாசிரமங்களைக் கடந்தவ  
 னாகிறான். (181)

ஹெஹெ - பார்க்கப்படுவதான நாமரூபப் பிரபஞ்சமானது,  
 சூகித்யுஹெஹெயள - ஸூர்யனுடைய முன்னால், ஸூய்  
 டெஹெ ஹெஹெஹெ ஹெ - தானாகவே காரியங்களைச் செய்  
 கிறதில்லையா? தயா - அவ்விதமே, சூஹெஹெயாவெஹெ-  
 வியாபகப் பிரகாச ஆத்மாவாகிற என் முன்னாலேயே,  
 ஸூய்ஹெஹெஹெஹெ - அவித்தியாகாரிய நாம ரூபப்  
 பிரபஞ்சங்கள் தானாகவே காரியாகாரியங்களைச் செய்  
 கின்றன. து - நிச்சயம். உகியொவெடிவெடிாடுஹெ -  
 என்று எந்த மகான் வேதாந்த சாஸ்திரங்களி  
 னால் தெரிந்துகொண்டானோ, ஸொகிவண்டூஸ்ரூ உஹெ  
 ஹெஹெ - அந்த மகா புருஷன் வர்ணாசிரமங்களைக் கட  
 ந்தவனாக ஆகிறான். (20)

வலவனெய் உறராசெய்குரகடகலுவுகாடிபட்டி எப்படி  
 பத்தங்கத்தில் மாலே, தோள்வளை, காப்பு, தங்கனும், ஓட்டி  
 யாணம் முதலான ஆபாணங்கள், கூழ் தூசி மணக்கின்  
 விகாரத்தினால் கற்பிக்கப்பட்டவைகளே; ஆக ஆஜிமக  
 அப்படியே, தோன்றுவதான நாம ரூபப் பிரபஞ்சமும்,  
 வலபுராபாயா சியெவகலி தா எப்பொழுதும்  
 அஞ்ஞான ரூப மனோவிருக்கியினாலே பிரகாச ஆத்மா  
 வாகிற என்னிடத்திலேயே கற்பிக்கப்பட்டவைகள்.  
 ஐ சியெவெடிவெடிவெடி - என்று எந்த மகா புரு  
 ஷன் வேதாந்த சாஸ்திரங்களினால் திக்குமாதத்தெரிந்து  
 கொண்டானோ, வெரா திவண புரா சீலவெடி . அந்த  
 மகா வித்த புருஷனே வர்ணசிரம தர்மங்களைத் தாண்டி  
 னவகை யிருக்கிறான்.

புருஷகாயம் பவா தாரம் - இப்பியில் எவ்விதம் வேளாளி  
 யானது, சிரமபாகலி தம் - அஞ்ஞானத்தினால் கற்பிக்கப்  
 பட்டதோ, தமர அவ்விதமே, சிவமலிஜம நூயா சியம்  
 சியெவகலி தம் - அஞ்ஞான காரிய மகத்தான நாமரூபப்  
 பிரபஞ்சமும், வியாபக ஆத்மாவாயிருக்கிற என்னிடத்தி  
 லேயே கற்பிக்கப்பட்டவைகள். ஐ சியெவெடிவெடி  
 வெடி - என்று எந்த மகாபூச புருஷன் வேதாந்த சாஸ  
 திரங்களினால் அனுபவ ரூபமாகத் தெரிந்துகொண்டா  
 னோ, வெரா திவண புரா சீலவெடி . அந்த மகா புர  
 ஷனே வர்ணசிரம தர்மங்களைத் தாண்டி னவகை யிருக்கிறான்.

வெவ்வாரம் வெவ்வாசெய் வெவ் புருஷர்களுக்கள் உத்தமனே.  
 அவ்வாரம் வெவ்வாசெய் வெவ் புருஷர்களுக்கள் உத்தமனே.

ஸரீரோ - ஓரறிவுடைய நாற்கால் ஜந்துக்கள் முதல் பக்ஷி, புழுக்கள், வரையிலுள்ள சரீரங்களிலும், வஹ்ஸு விஹ்ஸு - உயர்ந்த குலத்தோனென்று சொல்லப்படும் பிராம்மணன் முதலிய சரீரத்திலும், அல்லது பிரம்மதேவன் முதலிய தேவ சரீரங்களிலும், சுஹ்ஸுஷு - இவைகளன்றி ஸ்தாவரங்களாயுள்ள மரம் செடிகல் மண் முதலிய சரீரங்களிலும், தாரததேஹ்ஸுஷு - தரதம பாவங்களாக (மேலானவைகளாகவும் கீழானவைகளாக)வுமிருக்கிறவைகளில், வெஹ்ஸுஷுஷு - ஆகாசத்தைப்போல் எங்கும் வியாபித்திருப்பதாயும், ஸ்வஹ்ஸுஷுஷு - எல்லா நாம ரூப உபாதிகளோடு ஸம்பந்தமில்லாததாயும், வஹ்ஸுஷுஷு - உத்பத்தி நாசங்களற்ற மேலான அமிர்தமாயும், வஹ்ஸுஷுஷு - நாமரூபங்களால் ஏற்பட்டுள்ள பிரிவுதவில்லாத பூர்ணரூபமாயும், ஹ்ஸுஷுஷு - மகாப்பிரகாசமாயும், ஹ்ஸுஷுஷு - இருக்கிறவன் நான் தான் என்று, வெஹ்ஸுஷுஷு - எந்த பரிபூர்ணபாவத்தை அடைந்த புருஷன் வேதாந்த சாஸ்திரங்களினால் அனுபவரூபமாகத் தெரிந்துகொண்டவனோ, வெஹ்ஸுஷுஷு - அந்த மகாபுருஷன் வர்ணசிரம தர்மங்களைத் தாண்டினவனாக இருக்கிறான்.

விஹ்ஸுஷுஷுஷு - திசைகள் தெரியாதவிடத்தில் தெரிந்தவனால், திசைகள் அதாவது கிழக்கு முதலிய திக்குகளைக் காண்பிக்கப்பட்டமையால் தெரியாமையானது நிவர்த்தியடைந்தாலும், யஹ்ஸுஷுஷு - விஹ்ஸுஷு



மகாதீர புருஷனே வர்ணசிரம தர்மங்களைத் தாண்டி  
னவனாக இருக்கிறான்.

**பவ்ய** - பரிபூர்ணம் ஞான ஸித்தியை யடைந்த மகானுக்கு,  
வ்யாதீஸ-பூநாஸ - நிருபாதிசுப் பிரகாச ஆத்மாவாகத்  
தன்னை அறிந்துகொண்டதனால், வண்பூஸு ரிவாரொ  
மஹிதஃ - சரீர ஸம்பந்தங்களான, பிரம்மணன் முத  
லான வர்ணங்களுடையவும், பிரம்மசரியம் முதலான  
ஆசிரமங்களுடையவுமான தர்மங்கள் தானாகவே நழுவி  
விடுகின்றனவோ, வஸு - அந்த மகான், வவ்யூஸு ரிவா  
வவ்யூநதீத்யுவாதநிஸிதஃ - ஸ்தூல சரீர ஸம்பந்  
தங்களான வர்ணசிரம தர்மங்களைக் கடந்து அவைக  
ளில் சம்பந்தப்படாத பூர்ணப் பிரகாச ஆத்மாவினிடத்  
தில் இருக்கிறவனாவான். யு வூரிவா - எந்த மகாபுரு  
ஷன், வ்யாஸு ரிவா வண்பூஸு சுதீத்யுவாதநெவஸி  
தஃ - அஞ்ஞானத்தினால் தோன்றிய சரீர ஸம்பந்தமா  
யுள்ள வர்ணசிரம தர்மங்களைக் கடந்து ஸ்வப்பிரகாச  
பூர்ணத்தாவிலேயே தானாகயிருக்கிறானே, வஸு - அந்த  
மகா உத்தம ஞான புருஷனே, வவ்யூவெஹாஸு-  
வெஹிஸி - ஸகல வேத சாஸ்திரங்களினுடைய ரகசி  
யார்த்தங்களைத் தெரிந்த மகா புருஷர்களால் சுதீ  
வண்பூஸு ரீவெஹாஸு - வர்ணசிரம தர்மங்களைக்  
கடந்திருக்கிறவனென்று சொல்லப்படுகிறான். (14-30)

(தா - 1ம்.) எந்த உத்தம புருஷன் அஞ்ஞான காரியங்  
களான சரீரம், மெய், வாய், கண், செவி, மூக்கு முதலிய இந்  
திரியங்களாகிற இவைகளினின்றும் பிரிவுபட்டதாகவும், எல்லா

நாமரூபங்களுக்கும் ஸம்பந்தப்படாத பிரகாசகமான ஸாக்ஷி யாகவும், மாயை அவித்தைகளாகிற உபாதிகளின் ஸம்பந்த மற்ற யதார்த்த அறிவாகவும், ஆனந்தகனவியாபக ஆத்மாவாகவும், தானாகவே பிரகாசித்துக்கொண்டிருப்பதாகவுமிருக்கிற வாஸ்தவமாகவுள்ள (யதார்த்த) ஆத்மாவை நன்றாகத் தெரிந்துகொண்டவனே அந்த மகாபுருஷன் சரீர ஸம்பந்தமான வர்ணாச்சிரம தர்மங்களைக் கடந்தவனாக ஆகிறான்.

எந்த மகாபுருஷன் ஜாக்கிர ஸ்வப்ந ஸூஷுப்திகளாகிற அவஸ்தைகளினின்று விடுபட்டதாகவும் அவைகளை விளக்குவதாயும் உள்ள மகாப் பிரகாச ஆத்மஸ்வரூபத்தை அனுபவமாகத் தெரிந்திருக்கிறானே அந்த உத்தமன், வர்ணாச்சிரம தர்மங்களில்லா தவனாகிறான்.

ஹே! கேசவனே! எந்த மகாபுருஷன் உபநிஷத்துக்களிலுள்ள மகாவாக்யங்களின் அர்த்த நிச்சயமாகிற ஜீவப் பிரஹ்ம ஐக்கியமாகிய ஏகத்துவத்தை குருமுக்மாகக் கேட்டுத் தெரிந்துகொள்வதானாலே, தன்னை ஸ்வப் பிராணிகளின் ஹிருதயத்திலிருந்து நியமிக்கிற ஈசுவரனாகத் தெரிந்துகொண்டவனே அந்த உத்தமன் வர்ணாச்சிரம தர்மங்களைத் தாண்டினவனாகிறான்.

எனக்குப் பிராம்மணன் முதலான வர்ணங்களும், பிரம்ம சரிய முதலான ஆசிரமங்களுமான தர்மங்களும் எப்பொழுதும் அஞ்ஞானத்தினால் சரீரத்தில் இருக்கின்றன; பூர்ணானந்தகனமாக விருக்கிற ஆத்மாவாகிற என்னிடத்தில் அவைகள் என்றும் இல்லவேயில்லை. என்று எந்த உத்தமனானீ உபநிஷத்து முதலான சாஸ்திரங்களினால் தெரிந்துகொண்டவனே

அந்த மகாபுருஷனே வர்ணச்சிரம தர்மங்களைக் கடந்தவனாக  
கிறான்.

நாம ரூபப் பிரபஞ்சமாகப் பார்க்கப்படும் இவ்வுலகம்  
ஸூரியன் முன்னால், தானாகவே எங்ஙனம் காரியங்களைச்  
செய்கிறதோ அவ்விதமே வியாபகப் பிரகாச ஆத்மாவாகிற  
என் முன்னால் அவித்தியாகாரிய நாமரூபப் பிரபஞ்சங்கள்  
தானாகக் காரியங்களைச் செய்கின்றனவென்று எவன் வேதாந்த  
சாஸ்திரங்களினால் தெரிந்துகொண்டானோ அந்த மகா புரு  
ஷனே வர்ணச்சிரம தர்மங்களைக் கடந்தவனாக ஆகிறான்.

தங்கத்தில் மாலே தோள்வளை காப்பு கங்கணம் ஒட்டி  
யாணம் முதலான ஆபரணங்கள் மனத்தின் விகாரத்தினால்  
எங்ஙனம் கற்பிக்கப்பட்டவைகளோ அங்ஙனமே, தோன்றுவ  
தான நாமரூபப் பிரபஞ்சமானது, எப்பொழுதும் அஞ்ஞான  
ரூப மனோவிருத்தியினால் பிரகாச ஆத்மாவாகிற என்னிடத்  
தில் கற்பிக்கப்பட்டவைகள். என்று எந்த மகாபுருஷன்  
வேதாந்த சாஸ்திரங்களினால் நிச்சயமாகத் தெரிந்துகொண்  
டானோ அந்த மகா ஸித்த புருஷனே வர்ணச்சிரம தர்மங்க  
ளைத் தாண்டினவனாக இருக்கிறான்.

இப்பியில் வெள்ளியானது எவ்விதம் அஞ்ஞானத்தினால்  
கற்பிக்கப்பட்டதோ அவ்விதமே அஞ்ஞானகாரிய நாமரூபப்  
பிரபஞ்சங்களும் வியாபக ஆத்மாவாயிருக்கிற என்னிடத்  
திலேயே கற்பிக்கப்பட்டவைகள் என்று எந்த மகா தீர்புரு  
ஷன் வேதாந்த சாஸ்திரங்களினால் அனுபவரூபமாகத்  
தெரிந்து கொண்டானோ அவனே வர்ணச்சிரமதர்மங்களைத்  
தாண்டினவனாக ஆகிறான்.

ஹே புருஷ சிரேஷ்டனே! நிக்ருஷ்ட சரீரத்திலும்  
சூறியுடைய நாலுகால் ஜந்துக்கள் முதல் பக்ஷி புழுக்கள்

வரையிலுள்ள சரீரங்களிலும், உயர்ந்த குலத்தோனென்று சொல்லப்பட்டவர்களான பிராம்மணன் முதலிய சரீரத்திலும் அல்லது பிரம்மதேவன் முதலிய தேவசரீரங்களிலும் இவைகள் தவிர ஸ்தாவரங்களாயுள்ள மரங்கொடி செடிகல் மண் முதலிய சரீரங்களிலும், தரதமபாவங்களாக (மேலானவைகளாகவும் கீழானவைகளாகவு) மிருக்கிறவைகளில் ஆகாசத்தைப் போல் எங்கும் வியாபித்திருப்பதாயும் எல்லா நாமரூப உபாகிகளின் ஸம்பந்தமில்லாததாயும், உத்பத்தி நாசங்காற்ற மேலான அமிர்தமாயும், நாமரூபங்களாலேற்பட்டுள்ள பிரிவு தவிர்ப்பாத பூர்ணரூபமாயும், மகாப்பிரகாசமாயுமிருக்கிற அந்த பூர்ணாத்மாவாக இருக்கிறவன் நான் என்று எந்த புருஷன் வேதாந்தசாஸ்திரங்களினால் அனுபவரூபமாகத் தெரிந்து கொண்டவனோ அந்த மகாபுருஷன் வர்ணாச்சிரம தர்மங்களைத் தாண்டினவனாக இருக்கிறான்.

கிசைகள் தெரியாதவிடத்தில் தெரிந்தவனால் காண் பிக்கப்பட்டதனால் தெரியாமையானது நிவர்த்தி யடைந்தா லுங்கூட முன்போல், வேறொரு ஸமயத்தில் அந்த விடத்தில் வரும்போது முன் பிரமம் உண்டான இடமென்று தோன்று கிறதோ, அங்ஙனமே பரிபூர்ண ஆத்மஞானத்தினால் நாச மடைந்த நாமரூப ஜகத்தானது எனக்குப் பூர்வவாஸனை யினால் தோன்றுகிறது; அப்படிப்பட்ட நாமரூபமுடைய ஜகத் தென்பது இல்லை யென்று எந்த மகானுக்கு வேதாந்தங்களி னால் நிச்சயஞான மேற்பட்டிருக்கிறதோ அந்த மகாத்மாவே வர்ணாச்சிரமங்களைக் கடந்தவனாயிருக்கிறான்.

எவ்விதம் இந்த மனத்தினால் கற்பித்த ஸ்வப்னத்தில் தோன்றுவதான நாமரூபப் பிரபஞ்சங்கள் என்னிடத்தில்

அஞ்ஞானத்தினால் இருக்கிறவைகள் போல் விகாஸத்தை யடைகின்றனவோ, அவ்விதமே வியவகாரத்திற்கு யோக்கியம்போல் காணப்படுவதான நாமரூபப் பிரபஞ்சமும் உபாதி யில்லாத சுத்தப் பிரஹ்மத்தில் மாயையினால் கற்பணையாகத் தோன்றுகின்றது. என்று எந்த உத்தமன் வேதாந்த சாஸ்திரங்களினால் நிச்சயஞானத்தை அடைந்திருக்கிறானோ அந்த மகாதீர புருஷனே வர்ணாகிரம தர்மங்களைத் தாண்டியவனாயிருக்கிறான்.

பரிபூர்ண ஆத்மஞான வித்தியடைந்த எந்த மகானுக்கு, நிருபாதிசுப் பிரகாச ஆத்மாவாகத் தன்னை அறிந்துகொண்டதனால், சரீர ஸம்பந்தங்களான பிராஹ்மணன் முதலானவர்களுடையவும், பிரம்மசரியமுதலான ஆசிரமங்களினுடையவுமான் தர்மங்கள் யாவும், தானாகவே நழுவுகின்றனவோ, எந்த மகாபுருஷன் அஞ்ஞானத்தினால் தோன்றிய சரீரஸம்பந்தமாயுள்ள வர்ணாகிரம தர்மங்களைக்கடந்து ஸ்வப்பிரகாச பரிபூர்ண ஆத்மாவில் தானாகவேயிருக்கிறானோ, அம்மகானை ஸகல் வேதசாஸ்திர ரகசியார்த்தங்களைத் தெரிந்த மகா புருஷர்கள் வர்ணாகிரம தர்மங்களைக் கடந்திருப்பவனென்று சொல்லுகிறார்கள். (14 - 30)

(வி - ம்.) “ ஸ்ராக்ஷண்யம் காமமொருத்ர வநாஸிஸுள ந்யபுஜாதயஸ்யஸூத்ரமொருதேஹமதாமொஹ்யுதே ஸூத்ரமாலி னஸ்யு தெந ஹி பிராம்மணன் க்ஷத்திரியன் முதலிய வர்ணங்களும் பிரம்மசரியம் முதலான ஆசிரமங்களும் அவைகளால் ஏற்பட்டுள்ள பெயர் ஜாதி அழகு முதலானவைகளும் அஞ்ஞான காரியமான ஸ்தூல சரீரத்தின் தர்மங்களாகும். அவைகளைக்காட்டிலும் வேறுபட்டவனாயும் நித்திய சுத்த

புத்த முத்த வியாபக ஸ்வரூபமாயுமிருக்கிற எனக்கு அவை களின் ஸம்பந்தங்க ளொன்றுமில்லை” யென்றபடி பூர்ணப் பிரகாச ஆத்மஞான ஸித்தியையடைந்த மகானுபாவனுக்கு அவித்தியாகாரிய சரீராதிகளின் ஸ்தூல தர்மங்களான வர்ண சிரம தர்மங்கள் காலத்திரயத்திலும் கிடையாதென்பது சித்தாந்தமாம். வெகு ஜன்மங்களில் செய்த உத்தம புண்ணியவிசேஷங்களாலும், பூர்ண போதமுள்ள மகானுபாவ னுடைய கிருபா விசேஷத்தாலும், யாருக்கு ஸந்தேக விபரீத பாவங்களில்லாமல் பரிபூர்ண ஆத்ம ஸாக்ஷாத்கார ஞானம் உண்டாகிறதோ அந்த மகாபுருஷனுக்கு அந்த ஸமயத்தி லேயே, அஞ்ஞானம், அதன் காரியங்களான நாமரூப சரீரா திப் பிரபஞ்சங்கள் அவைகளிலுள்ளடங்கிய வர்ணசிரம தர் மங்கள் முதலான யாவும் தானாகவே நழுவி விடுகின்றன. அந்த மகாத்மஞான புருஷனைத்தான் அதிவர்ணசிரமியென்று ஸாதுக்கள் சொல்லுகிறார்கள். (14 - 30)

(எ) அதிவருணாச்ரமி - யநுபவமினைத்தேனல்.

(அ - கை) “ ஜமஸ்ய உயநாபெவ உஹூக்யம் யயார வெஃ நநிஜம் நிஜவசஹாதி சுஹூகாரண ஜ்யம்ஹணாகி தடாகம்முதவியவைகளிலுள்ளஜலத்தினுடைய சலனத்தினால் அதில் பிரதிபலித்த சூரியப் பிரதிபிம்பத்திற்கும் அசைவு தோன்றுகிறது. ஆனால் பிம்பமாயுள்ள சூரியன் அலைகிற தில்லை. அவ்விதமே அந்தக்காரண ரூப மனோவிருத்தியின் விசேஷபவாஸனையினால் தோற்றல் மாத்திரமாகவுள்ள சரீரா திப் பிரபஞ்சங்கள் ஸத்தியம்போல் தோற்றுகின்றன. இவ் விதம் தோற்றுவது அஞ்ஞானத்தினாலே யன்றி ஸத்தியமாக யில்லை யென்று அனுபவரூபமாகத் தெரிந்துகொண்டவனே



சூத்ரவிஜ்ஞாநிநா - யதார்த்த ஆத்ம ஸ்வரூபத்தைத்  
 தெரிந்துகொண்ட ஞானிகளுக்கு, நவியிந்நுமிஷெ.  
 யஸூ - விதி விலக்குகளும், வஜ்யூவஜ்யூகஹநா -  
 இது தள்ளவேண்டியது இது தள்ளவேண்டாதது  
 என்ற கற்பனையுமில்லை, தயா சுந்யூநாவூ - அவ்  
 விதமேதோன்றி மறைவதன் எதுவுமில்லை.  
 ஹெ சுஹூஜெக்சுண - ஓ. தாமரைக்கண்ணனே!  
 ாஹூஸீ சூத்ரவிஜ்ஞாநிநா நிஷாஹ. இப்படிப்பட்ட  
 பூர்ண போதாநந்த ஞானிகளுடைய அனுபவரூப  
 இருப்பை, சாயயா சொஹிதா சூத்ரா-அஜ்ஞானத்தி  
 னால் பிரமத்தை யடைந்த மனிதர்கள், ஸவபூஷாஹெவ  
 ஜாநஹி - எப்பொழுதும் தெரிந்துகொள்ளவே யில்லை.

ஹெகெஸாவ - ஓ கேசவனே! ஸூத்ரவிஜ்ஞாநிநா விஷு  
 ஷாஹ - உயம் ஸூத்ரவிஜ்ஞாநிஷா - அஜ்ஞான காரியபுத்தி  
 விருத்தியினால் உண்டாகாததாயும், தானாகவே ஸித்தித்  
 திருப்பதாயு மிருக்கிற நிருபாதிக பூர்ணப் பிரஹ்ம.  
 ஞானத்தை அடைந்த ஆத்மஞானியினுடைய இந்தஞான  
 நிஷ்டையானது, நசாஹ வக்சுஷாஹ ஹூஷூஹ நஸூ  
 க்யூவணவ - மாம்ஸக் கண்ணின் பார்வையை உடையவர்  
 களுக்குத் தெரிந்துகொள்ளுவதற்குச்சாமர்த்தியம் இல்லா  
 வேஇல்லை. சுஹூஹ - சீதோஷ்ணம், உத்பத்தி நாசம், பசி  
 தாகம் முதலான இருமைகளற்றதாயும், நிராகாரஹ -  
 சரீராத்ரி அவயவங்களில்லாததாயும், நிரஹூஹ - தமோ  
 குணத்தினாலுள்ள மறைவில்லாததாயும், நிஹூஹ - நாச  
 மற்றதாயும், ஸூஹ - அவித்தையினால் தோன்றி மறை  
 கிறதாயுள்ள அசுத்த நாம் ரூபங்களில்லாததாயும், நிரஹ

ஹாஸம்-வேறுவிதமாய்க்காட்டும்மயக்கத்தோற்றமில்லாத  
தாயும், ஸ்லோகா-ஸ்வபாவப் பிரகாசமுள்ளதாயும்,  
வராஜீதம் - அஞ்ஞான விஷய ஸம்பந்தமில்லாத  
மேலான ஆனந்தமாயும், சூத்ரா-ஸ்வியாபகமாயுமிருக்  
கிற தன்னை, யொவெடா-ஹே - எந்த மகா புருஷன்  
வேதாந்த சாஸ்திரங்களினால், வனவம் விஜாநகி -  
இந்தப் பிரகாரம் ஸந்தேக விபரீதங்களறத் தெரிந்து  
கொண்டு, ஸூத்ரா-ஹே - தன்னுடைய  
அனுபவத்தினாலேயும் நிச்சயத்தை யடைந்தானே,  
'ஸூத்ரா-ஹே - அந்த திவ்ய ஞான ஸித்த  
புருஷனே வர்ணசிரம தர்மங்களைக் கடந்திருப்பவன்.  
ஸூத்ரா-ஹே - அந்த மகா புருஷன் தான்  
உத்தமர்களாயுள்ள குருக்களுக்குள் உத்தமமான குரு  
நாதன். ஹே - அஞ்ஞான காரிய நாம ரூபப் பிர  
பஞ்சங்களை ஸத்தியமாகப் பார்க்கப்பட்டவர்களன்று.

(தா - ம்) ஹே கேசவனே! ஆகையினாலே அஞ்ஞானத்  
தினால் வந்த பிராம்மணன்முதலிய வர்ணங்களும் அவற்றிற்  
சூட்டப்பட்ட பிரம்மசரியம் முதலான ஆசிரமங்களும் ஆத்மா  
அனாதமாக்களின் லக்ஷணம் தெரியாததான மயக்கத்தினால்  
பூர்ணப்பிரகாச ஆத்மாவில் கற்பிக்கப்பட்டவை; வாஸ்தவ  
மாகவுள்ள பிரகாச ஆத்மாவை யதார்த்தமாகத் தெரிந்து  
கொண்டவனாலே அந்த கற்பனா நாம ரூப வர்ணசிரமங்கள்  
இல்லை.

உண்டாகிற அஞ்ஞான காரியங்களை நாசஞ் செய்கிற  
வனே! யதார்த்த ஆத்ம ஸ்வரூபத்தைத் தெரிந்துகொண்ட  
ஞானிகளுக்கு இன்னது செய்யவேண்டுமென்ற விதியும் இன்

னது செய்யக்கூடாதென்ற விலக்குமில்லை. அவ்விதமே தோன்றி மறைவதான எதுவுமில்லை. ஹே தாமரைக்கண்ணனே! உபாசிகளோடுள்ள நாம ரூபங்களின் ஸம்பந்தமில்லாத பூர்ண போதாந்த ஞானிகளினுடைய அனுபவ ரூப இருப்பை (மயக்கத்தை உத்பத்தி செய்கிற அஞ்ஞானத்தினால்) பிரமத்தை யடைந்த (ஜனன மரணமே சுவதர்மமாகவுடைய) மனுஷ்யர்கள் எப்பொதும் தெரிந்துகொள்ளவேயில்லை. ஹே கேசவனே! அஞ்ஞான காரிய புத்தி விருத்தியினால் உண்டாகாததாயும் தானாகவே ஸித்தித்திருப்பதாயுமிருக்கிற நிருபாசிக பூர்ணப் பிரஹ்ம ஞானத்தையடைந்த ஆத்ம ஞானியினுடைய இந்த ஞான நிஷ்டையானது, மாம்ஸக் கண்ணின் பார்வை யுடையவர்க்குத் தெரிந்துகொள்ளச் சாமர்த்தியம் இல்லவே இல்லை. சீதோஷ்ணம், சுசதுக்கம், உத்பத்தி நாசம் முதலான இருமைகளில்லாததாயும் சரீராதி அவயவங்களற்றதாயும் தமோ குணத்தினாலுள்ள மறைவுதவில்லாததாயும், நாசமற்றதாயும், அவித்தையினால் தோன்றி மறைகிறதாயுள்ள அசுத்த நாம ரூபங்களில்லாததாயும், வேறுவிதமாகக் காட்டும் மயக்கத் தோற்றமில்லாததாயும், ஸ்வபாவப் பிரகாசமுள்ளதாயும், அஞ்ஞான விஷய ஸம்பந்தமில்லாத மேலான ஆநந்தமாயும் வியாபகமாயுமிருக்கிற தன் ஸ்வரூபத்தை எந்த மகா உத்தம புருஷன் வேதாந்த சாஸ்திரங்களினால் ஸந்தேக விபரீதங்களறத் தெரிந்துகொண்டு தன்னுடைய அனுபவத்தினாலேயும் நிச்சயத்தை அடைந்தவனே, அந்த திவ்விய ஞான ஸித்த புருஷனே வர்ணசிரம தர்மங்களைக் கடந்திருப்பவன். அந்த மகா புருஷன் தான் உத்தமர்களாயுள்ள குருக்களுக்குள் உத்தமமான குருநாதன்; அஞ்ஞான காரிய நாம ரூபப் பிரபஞ்சங்களை ஸத்தியமாகப் பார்ப்பவர்களன்று. (31-36)

(வி - ரை.) “சுகிவண்புரூழி ருடுவம் வலிதவநாநு  
 உகூண். | பெருநாநாநாசி வெலாவிசாநு கபாபி-கெஊ  
 ஹவிஷ்யுகி - ஸ்தூல சரீராதிகளில் தோற்றுவதான வண்ண  
 சிரம தர்மங்களில்லாததாயும் ஸச்சிதநந்த லக்ஷணமுள்ளதா  
 யும் இருக்கிற பூர்ணப் பிரகாச ஆத்மஸ்வரூபத்தை யறியாமல்  
 அஞ்ஞான காரிய நாம ரூபப் பிரபஞ்சங்களை ஸத்தியமாகவும்  
 பஞ்சகோசங்களைத் தானென்றும் சப்தாதிவிஷயங்களைத் தன்  
 னுடையதென்றும் பார்க்கிற அவித்தியாவசக புருஷன் எப்  
 பெர்முது (இந்த துக்க ரூப ஸம்ஸாரப் பிரபஞ்சத்தினின்றும்  
 வேறுபட்டதான ஆத்ம ஸ்வரூபத்தை யடைகிற) முக்தியை  
 அடையப் போகிறான்? “என்றபடி எவன் சரீரத்தை அடைந்த  
 தன் பரம்பிரயோஜனமான நித்தியசுத்த புத்த முக்த ஸ்வ  
 ரூபமாயும், அவித்தியா காம கர்மாதிகளற்றதாயும், இருக்கும்  
 ஆத்மாவை ஸத்வ குணப்பிரதான அந்தகக்கரண விருத்தி  
 யினால் தானாகச் சந்தேக விபரீதங்களில்லாமல் நிச்சயமாகத்  
 தெரிந்துகொண்டானே அந்த மகா ஞான ஸித்த புருஷன்  
 தான் வர்ணசிரம தர்மங்களைத் தாண்டி நிற்பவன். அந்த மகா  
 புருஷன் தான் உத்தமர்களாயுள்ள குரவர்களுக்குள் உத்தம  
 குருநாதன். மற்றவர்களன்று. (31-36)

(அ) ஈசற்கும்அதி வர்ணசிரயிக்கும்  
 எத்துணைப் பேதமும் இலையென விளம்பல்.

(அ - கை.) யயாதுரூவாஸுயெவெஸொயயெயெவெ  
 ஸொதயாதுரூவாஸுயெவெஸொயயெயெவெஸொயயெயெவெ  
 விஷுதெயெயெயெ - எவ்விதம் குருநாதன் மேலானவரோ  
 அவ்விதமே ஈசுவரனும் மேலானவர்; எவ்விதம் பக்தனுடைய  
 இஷ்டங்களை நிறைவேற்றுவதில் ஈசுவரன் ஸமர்த்தனோ அவ்

விதமே ஸத் சிஷ்யனுடைய மனோபீஷ்டங்களைப் பூர்த்தி செய்வதில் ஞான குருவும் ஸமர்த்தனே. ஆகையால் இருவரும் மேலான பக்தியினால் பூஜை செய்வதற்குரியவர்களே; ஈசுவரனுக்கும் குருவுக்கும் சொற்பமும் வித்தியாசம் கிடையாது. “நாவஜெந்யத தகவலிஸீ” யதார்த்த ஆத்ம தத்துவத்தை அறிந்த மகா ஞானியை அவமானம் செய்யக்கூடாது. என்ற படி, எவ்விதத்திலும் ஆத்ம ஞான குருவானவன் ஈசுவரனே ஆகையால் அவனுக்குச் செய்யக்கூடிய, பூஜை, தன்னுடைய உடைமை முதலியவைகளைக் கொடுத்துத் திருப்தி செய்வதில், முதலான மேலான தர்மத்தில் நடந்துகொள்ளுபவர்களுக்குச் சகல மனோபீஷ்டங்களும் ஸித்திக்கிறதென்றும் எந்த அஞ்ஞான புருஷன் அகங்காரத்தினால் அந்த ஞானிக்குக் கெடெலான காரியங்களைச் செய்கிறானோ அவனுக்கு அதனால் ஏற்படக் கூடிய துக்கத்தை நிவர்த்தி செய்ய ஈசுவரனுக்கும் கூட ஸமர்த்தியயில்லையென்றும் சொல்லுகிறார்.

யசு நிக்யம் வலெஜ்ஜாநீத சூரஹம் ஸவபூரஹிதஃ |  
நிஜெஷம் வா ததயபும் வா யசு ஜ்ஜாநீஹரெஹிதஃ || 37

தசு தீயபூநி ஸவபூணி தீஷ்டஜெவ ந ஸுஸயஃ |  
பொநிஷ்டம் ஸஹநிஷ்டஸுகரொக்யஜ்ஜாநதொநவியா ||  
விஜெஹஸூஜிஜாநிஷ்டம் கரொகெவ ந ஸுஸயஃ |

சூதநிஷ்டஹ ஜாம் விஷ்டா விஷிஹம் புவஷிநியெ || 39

தெ ஜெஹ வஸவ ஜெஹநாசு காயூவிவாரணா |  
தஸூரா-தஷ்டஸுஷெபு வஜெநீயா விஸெஷதஃ || 40

(ப - ம்.) ஜெஹ ஹரெ - ஸகல பாபங்களை நாசஞ் செய்கிற  
ஒ ஹரிபே! யசு நிக்யம் வலெஜ்ஜாநீ - எந்தவிடத்

தில் பூர்ண ஞானியானவன் வாஸஞ் செய்கிறானே, தசு சுஹம்ஸவபூஷாஸூதஃ - அந்தவிடத்தில் நான் (ஈசுவரன்) எப்பொழுதுமிருக்கிறேன். நிடுஷ்டம் வாச உக்யபூம் வா - ஒரு நிமிஷமாவது அரை நிமிஷமாவது யசுஜ்ஜானீஸூதஃ - எந்த இடத்தில் ஞானியிருக்கிறானே, தசு - அங்கே, வஸபூஷாணீ கீக்யபூஷாணீ - ஸகல தீர்த்தங்களும், திஷ்டனெய்வநஸம்ஸயஃ - ஸாக்ஷாத் தாகவே யிருக்கின்றன; இதில் கொஞ்சங்கடச் சந்தேகமில்லை. (37)

யஃ - எந்த மனிதன், சுஜ்ஜானநதொவி வா-அறிவில்லாம லும் சரீரமதத்தினாலும், வ்ஹநிஷ்டஸூ - பிரம்ம நிஷ்டையுடைய பூர்ண ஞானிக்கு, சுநிஷ்டம் கரொகி - (தன் மனம் வருத்தப்படக்கூடிய) அநிஷ்ட காரியத்தைச் செய்கிறானே, வஸிஷ்டஸூ - அந்த அதமனான முடன், ஶிராநிஷ்டம் கரொகெய - எனக்கு (ஈசுவரனுக்கு) நெடுதிறைச் செய்தவனாகவே ஆகிறான், நஸம்ஸயஃ - ஸந்தேகமேயில்லை. (38)

ஹெ விஷ்டா - ஓ வியாபன சீலமுள்ளவனே! சூதூநிஷ்டம் - பூர்ணப் பிரகாச ஆத்ம ஞானியையும், ஶிரம் - என்னை யும் (ஈசுவரனையும்), ஹெ - எந்த அதம புருஷர்கள், விஷிணம் பூவடினி - பேதப்படுத்திச் சொல்லுகிறார்களோ, ஹெநிஷ்டாஷிஷ்டாவஸவ - அந்த (கெட்ட) மனிதர்கள் அறிவற்ற முடர்களே; நாசுகாயபூ விவாரணா - அந்த விஷயத்தில் ஊன்றி விசாரிக்க வேண்டியதேயில்லை. (39)

தலூஉாத்ஹிஃ - ஆகையினால் பூர்ணத்ம ஞான நிஷ்டை யுடையவர்கள். ஸடுவெஃ - யாவரினும், விஸெஷதஃ - விசேஷமாக, வஃஹிஃ - பூசித்தற்கு உரியவர்களே யாம். (40)

(தா - ம்.) ஸ க ல பாபங்களையும் நாசம் செய்கிற வனே! எந்தவிடத்தில் பூர்ண ஞானியானவன் வாஸம் செய்கிறானே அந்த இடத்தில் நான் (ஈசுவரன்) ஸதா இருக்கிறேன். ஒரு நிமிஷமாவது அரை நிமிஷமாவது எந்தவிடத்தில் ஞானியிருக்கிறானே அந்தவிடத்தில் ஸகல தீர்த்தங்களும் ஸாக்ஷாத் தாகவே இருக்கின்றன; இதில் கொஞ்சங்கூடச் சந்தேகமில்லை. எந்த மனுஷ்யன் அறிவில்லாமல் சரீர மதத்தினால் பிரஹ்ம நிஷ்டையுடைய பூர்ண ஞானிக்குத் (தன் மனம் வருத்தப் படக்கூடியதாத் தான் நினைக்கும்) கெடுதியான காரியத்தைச் செய்கிறானே அந்த அதமனான மூடன் எனக்கு (ஈசுவரனுக்கு)க் கெடுதியைச் செய்தவனாகவே ஆகிறான். ஸந்தேகமே யில்லை. ஹே வியாபன சிலமுள்ளவனே! பூர்ணப் பிரகாச ஆத்ம ஞானியையும் என்னையும் எந்த அதமர்கள் விசேஷமாகப் பிரிவு படுத்திச் சொல்லுகிறார்களோ அந்த கெட்ட மனிதர்கள் அறிவில்லாத மூடர்களே; அந்த விஷயத்தில் விசாரிக்கவே வேண்டியதில்லை. ஆகையினால் பூர்ணத்ம ஞான நிஷ்டையை யுடைய அவர்களே எல்லா மனுஷ்யர்களாலேயும் மிகவும் சிரத்தா பக்தியுடன் பூஜை செய்தற்கு உரியவர்களாவார். (37-40)

வி - ரை. ஈண்டு ஈசனுக்கும் அத்தியாத்ம நிஷ்ட அகி வர்ணசிரமிக்கும் அவிநாபாவ சம்பந்தமும், ஐக்கியமும் கூறப்

படுகின்றன. சுத்தஸத்துவ மாயோபாதிகளுள் காரணேச்  
வரனுக்கு ஆவரணமில்லையென்பது சாஸ்திரங்களில் மிகப்  
பிரசித்தமாம். அங்ஙனமே ஜீவன் முத்தனுக்கும் ஆம்.  
ஆகவே இருவாக்கும் தங்கள் ஸ்வரூபத்தில் மறைப்பின்மை  
யின் அபேதங்களும். அத்தியாத்ம நிஷ்டர்கள், ஸதா,  
அஸ்தி பாதி பிரிய வடிவசிவஸ்வரூபத்தையே அநுஸந்தா  
னஞ் செய்துகொண்டிருப்பதனால், அந்நித்ய சிந்தனையுடைய  
வர்கள். அவர்களின் யோக சேஷமத்தின் பொருட்டு ஈச்  
வரன் அவர்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம் அவி  
நாபாவமாய் வசித்துக்கொண்டிருப்பன். அவிநாபாவமென்  
பது புகையுள்ள விடத்திலெல்லாம் நெருப்பு இருத்தல்  
போலவாம் ஈச்வரன் ஞானியின் ஹிருதயாகாசத்தில்  
விளங்குவதால் ஞானியின் அநிஷ்டம் ஈச்வரனது அநிஷ்ட  
டமேயாம். ஆதலின் ஈசனுக்கும் அநிவாண்சாரமிக்கும்  
யாதொரு பேதமும் இல்லை - இங்ஙனம் அபேதமும் அவிநா  
பாவ சம்பந்தமும் கூறப்பட்டதென்க.

(க) சாஸ்திராதிகளின் சாரமினத்தேனல்.

(அ - கை) “ஸாலாணயீத்யுஜேயாவீஜூந விஜூ  
நததூரஃ । வலாலிவயாந்யூயீத்யுஜே ஓயிசெஷ  
தஃ ॥ - எங்ஙனம் நெல் முதலிய தானயாதிகளை யிச்சித்த  
வன் அவற்றோடு கலந்துள்ள குப்பை கூளங்களைத்தள்ளி  
தானினிய மணிகளைமாத்திரம் கொள்வானே அங்ஙனமே,  
வேத சாஸ்திராதிகளில் உபாதி சம்பந்தமாயும் விவாதத்  
திற்கு விஷயமாயுமுள்ள நிஸ்ஸாரங்களைத்தள்ளி நித்திய நிரு  
பாதிக ஸாரரூபமாயுள்ள ஆத்மஸ்வரூபத்தையடைய வேண்டு  
மென்று இங்குக் கூறப்படுகின்றது.

வெடிவெடிவாக்கூநாம் யியாயுஸூம் ஹெண்கெ |  
 கயிதஸாரஹூதொயம்ஸெஷொஹெந்யூம் றுவிஸூரஃ  
 ஸாலாணயீத்யெயாவீமூரொரஹூஸூதாந்யூவி  
 வலாலிவயாந்யூயீத்யெஜெஹூஹெஸெஷஃ ||

(ப - ம்) யியா - என்னால் (ஈஸ்வரனால்) தெ - விஷ்ணுவாகிய  
 உனக்கு, வெடிவெடிவாக்கூநாம் - வேதவேதாந்த  
 வாக்கியங்களுக்கு, ஸூம் ஹெண்கயஃ - சுருக்கமான  
 அர்த்தமா (ஆத்ம நிஷ்டையா)னது, கயிதஃ - சொல்  
 லப்பட்டது. கயம் - இது (ஆத்மநிஷ்டை) ஸாரஹூ  
 தஃ - மிகவும் ஸாரமான விஷயமாகும். ஸெஷொஹ  
 ந்யூ - இதனினும் வேறானவை, ஹூஹெஸூரஃ - சாஸ்  
 திரத்தைப் பெருக்குகின்றவைகளேயாம். (41)

ஆதவின், யெயாவீ - புத்திசாஸியானவன், யாந்யூயீத்ய  
 வலாலிவ - அரிசியை யிச்சித்தவன் எங்ஙனம்  
 உமியை நீக்கிவிடுவானோ அங்ஙனமே ஸாலாணி  
 கயீத்ய - சாஸ்திரங்களை அத்தியயனஞ் செய்து,  
 தாநி - அவைகளை மூரொஃ - குருவினிடத்தில்  
 கஹூஸூவி - அப்பியாஸமுஞ் செய்து அதாவது ஸார  
 பூதமான ஆத்மஞானத்தைப்பெற்றுப்பின்னர், கஸெஷ  
 தஃ ஹூஹெஸூ - எல்லா சாஸ்திரங்களையும் விட்டு  
 விடவேண்டும். 42

(தாம்) இவ்விதமாக ஸாரபூதமாயுள்ள வேதவேதாந்தம்  
 களின் அர்த்தமானது (ஈஸ்வராகிய) என்னால் (விஷ்ணுவா  
 கிய) உனக்குச் சுருக்கமாய் சொல்லப்பட்டது மற்ற விஷயங்  
 கள் சாஸ்திர விஸ்தாரமேயாகும். 41

ஆதலின் மேதாவியானவன் சாஸ்திரங்களைப்படித்து அவைகளைச் சற்குருவினிடம் அப்பியஸித்து எப்படி தான் யத்தில் இச்சையுள்ளவன் உமியை விலக்கி அரிசியைக் கொள்ளுகிறானோ அப்படியே சப்த ஜாலங்களான எல்லா சாஸ்திரங்களையும் விட்டு லக்ஷணையால் குறிப்பிக்கப்படும் ஆத்ம ஸ்வரூபத்தைக் கொள்ளவேண்டும். 42

(வி - ரை.) “ யாவாநயபுஜதவாநெ ஸ்வபுதஃ ஸ்வபுதொஹிதொகொதாவாநு ஸ்வபுஷு வெஹிஷு ஸ்வபுஷு விஜாநகஃ || பூமண்டலம் முமுமையும் ஜலம் நிறைந்திருக்கும்பொழுது (தாக முள்ளவனுக்கு) ஒரு தடாகம் அல்லது கிணறு எவ்வளவு பிரயோஜனப் படுமோ அவ்வளவே தத்துவஞானிக்கு வேத வேதாந்தங்கள் முதலிய சாஸ்திரங்களால் பிரயோஜனமாம்; அதாவது அத்தியாத்ம சாஸ்திரங்களால் அவனுக்கு யாதொரு பிரயோஜனமும் இல்லை யென்பது கருத்து - ரஸரூபமாயுள்ள ஆத்ம தத்துவத்தை யறிந்த பின்னர் சாஸ்திர ஜாலங்களால் யாதொரு பயனும் இல்லை யென்பது இதன் திரண்டபொருளாம்.

(ii) பிறப்பின் பெரும்பயன் - பேரின்பமென்னவோ பேதேச வாக்கியத் - துயர்ச்சியை யுரைத்தல்.

(அ - கை.) “ ஜண்டூநாநாஜநுஷுபுஷு ” எப்பிறப்பிலும் மானிடப் பிறப்பு அரிது. அதிலும் அங்க ஈனமற்றபுருஷ ஜன்மமுமெடுத்துப் பரமபுருஷார்த்தமாகிய ஆத்ம லாபத்தில் பிரவிர்த்தி செய்யாமல், சப்தாதி விஷயங்களில் பிரவிர்த்திப்பவன் எங்ஙனம் கடைத்தேறுவான்? ஆதலின் மனிதப் பிறவியை யெடுத்தவன் சற்குருபாற்சென்று தன்னுடைய நிஜவடிவத்தைத் தெரிந்து கொண்டு, அபரோகஷ

மாய் அறிந்து, ஸர்வ! அநர்த்தங்களினின்றும் விடுபடுதல் வேண்டுமென்று இங்கே கூறப்படுகின்றது.

ஊ-ஊஹம் ப்ராப்யூரீநூஷ்யம் தத்ரூவிஸஹவிஸஹம்  
ப்ராஹ்ணயம் உ ஶஹாவீஷ்வாவேஹூ- தப்ரவணாஹிநா  
சுகிவண்டூபுரீ ரூபுவம் ஸூஹிஹூஷ்யம்  
யொநஜாநாகி லொஶ்வீஶாநூ கஹூஷ்வாவீஷ்யம்

(ப - ரை.) ஶஹாவீஷ்வா - ஶ்ரே மஹா விஷ்ணுவே! ஊ-  
ஊஹம்-பெறுதற்கரிய, ரீநூஷ்யம்- மனிதப்பிறவியை,  
ப்ராப்யூ - அடைந்தும், தத்ரூவிஸஹவிஸஹம் -  
அதிலும் உத்தமமான பிராம்மண சரீரத்தைப் பெற்  
றும், வெஹூஷ்வாவீஷ்வா - வேதாந்த மஹாவாக்கிய  
உபதேசம் பெற்று அவற்றின் அர்த்த விசாரத்தினால்,  
ப்ராஹ்ணயம்-வியாபாகத்தன்மை யுள்ளதாயும், சுகியம்  
- இரண்டாவதற்றதாயும், ஸூஹிஹூஷ்யம் - நித்தியஸ்வ  
யம் பிரகாச ஆந்த கனமாயுமிருக்கிற, சுகிவண்டூபுரீ  
ரூபுவம் - வர்ணச்சிரமாதிக் கற்பனைகளைக் கடந்த  
அதிஷ்டான ஸ்வரூபத்தை, யொநஜாநாகி - எவன்  
அறிந்து கொள்ளவில்லையோ, ஸூ-அந்த, சுவீஶாநூ -  
அஞ்ஞபுருஷன், கஹூஷ்வாவீஷ்யம் - எங்ஙனம்  
ஸகல அநர்த்தங்களினின்றும் விடுபடப் போகிறான்?  
என்றால் அவனுக்கு முத்தியேயில்லை யென்பதுகருத்து.

(தா - ம்.) ஶ்ரே மஹா விஷ்ணுவே! பெறுதற்கரிய  
மனித சரீரத்தினைப் பெற்றும் அதிலும் உத்தமமான பிராஹ்  
மண சரீரத்தைப் பெற்றும், எவன், வியாபகமாயும், இரண்  
டாவதற்றதாயும், நித்திய சிதாந்த கனமாயுமுள்ள தன்



யதார்த்தமாய் உயர் குலத்திற் பிறந்திருந்தும் தாழ்ந்த குலத்திற் பிறந்தேன் என்று மயங்கிய காணனுடைய துன்பமானது ஆப்தையாகிய குந்தியின் (உபதேச) மொழியினால் ஒழிந்ததேயன்றி மற்றொன்றல்லன்று என்பது இங்கே அறியத்தக்கது. இதனால் மானிடப் பிறவியின் மாண்பும் குரு உபதேச உயர்ச்சியும் கூறப்பட்டன வென்க.

(டுக) ஞானிகட்குலகத் தோற்றமுளதேனல்

ஞானபரம்பரை - நண்ணுதற்கேயெனல்.

(அ - கை.) ஸகல அநர்த்த வடிவ ஸம்ஸார பந்தத்தை நிவர்த்திக்கும் மஹாமகிமை பொருந்திய மஹாவாக்கிய உபதேசஞ் செய்தற்கு அஞ்ஞ புருஷர்கள் ஆற்றலுடையவரல்லர். முத்தர்கட்கோ உலக நாட்டமேயில்லை. யாதலின் எங்ஙனம் சிஷ்யர்கள் உபதேசம் பெறுவது? எங்ஙனம் வித்தியாஸம்பிரதாயப் பிரவிருத்தி எற்படுவது? என்றுசங்கையுறின், அங்ஙனமன்று. ஞானிகட்கு உலகத்தோற்ற முளதாகலாம். உலகத் தோற்றத்தினால் அவர்கட்கு யாதொரு துன்பமுமில்லை. இத்தகைய ஞானிகள் ஜீவன் முத்தர்களெனப்படுவர். இவர்களால்தான் ஞான பரம்பரையின் அபிவிர்த்தியாதல் கூடும். எந்த தேகத்தின்கண் எந்த காலத்தில் ஆத்ம அபரோகஷ்கிட்ஞானம் உண்டாயதோ, அதுமுதல் அந்த தேகத்தின் வீழ்ச்சி வரையுந்தான் உலகத் தோற்றம் உண்டு. என்பது கூறப்படுகின்றது.

யவ்விநு டெஹெஹுஜம் ஜூநம் சவரொகஷம் விஜாயதெ |  
கஹெஹநாஸவயபுஹெஹெவ ஸம்ஸாரஹுஜம் ||

(ப - ம்) யவ்விநுஹெஹெ புண்ணிய விசேஷத்தோடு கூடிய எந்த சரீரத்தின்கண், சவரொகஷஜூநம் - தானே

ஸ்சிதாந்த அகண்ட சிவஸ்வரூப மென்னும் அறிவு, ஐயம் - சந்தேக விபரீதங்களற, விஜாயதெ - உண்டாகிறதே, தலெஹநாஸவயபுஜாடுவ - அந்த தேகத்தின் வீழ்ச்சி வரையுந்தான், ஸஸ்வாரஐயபுநம் உலகத்தோற்றம் (உண்டு.) 45

(தா - ம்) உத்தம புண்ணிய விசேஷத்தோடு கூடிய எந்த சரீரத்தில், தானே நித்திய சுத்த புத்த முக்த ஸ்வரூப சிவமென்னும்(சந்தேக விபரீதங்களற்ற) ஞானம் உண்டாகின்றதோ அந்த தேகத்தின் நாசபரியந்தந்தான் அவனுக்கு உலகத் தோற்றம் உண்டு.

(வி - ரை) அபரோகஷ ஞானத்தினால் ஆவரண நீக்கமும் உலகத் தோற்றத்தில் சத்தியத்துவப் பிரமமும் நீங்குகின்றன. உபாகியாகிய காரியகரண ஸங்காத (கூட்ட) மாகிய சரீரமுள்ள வரைக்கும் நாமரூபப் பிரபஞ்சத்தோற்றமிருக்கலாம். இதனால் (உலகத் தோற்றத்தினால்) முத்தர்களுக்கு யாதொரு துன்பமும்இல்லை. இங்கே ஞானிகளுக்குச் சரீர நாசபரியந்தந்தான் உலகத்தோற்ற முண்டென்று கூறியது எற்றிற்கோவெனின், முகத்தாலும், அகத்தாலும், ஒழுக்கத்தாலும் ஜீவன் முத்த அகிவர்ணச்சிரமிகள் இன்னரென் அறிந்து அவர்களை யணுகி அவருக்கு உடல் பொருள் ஆவி முன்றையும் தத்தஞ்செய்து அவரிடத்தில் உபதேசம் பெற்று மனிதப் பிறவியின் பெரும்பயனைப் பெறுதற்கேயாம்.

(மஉ) வீதேகமுத்தியின் - மேன்மையைக்கூறல்.

(அ - கை) ஜீவன் முத்தர்க்குப் பிராரப்த உபாகியாகிய காரிய கரண ஸங்காதரூப சரீர நாசத்திற்குப்பின் உலகத்

தோற்றமேயில்லை. இதுதான் விதேக மோக்ஷமென்று கூறப் படுகின்றது.

வாராவி நாவிஸம்ஸாரடிஸ்டம் வாராடிஃ |

கடிம் தடிஸ்டம் டெஹவிநாஸாடிஃ (46)

(ப, ம்)வாராடிஃ - உண்மையாக, வாராவி - ஞான சித்திக்கு முன்னேயும், ஸம்ஸாரடிஸ்டம் - (கற்பித) நாமரூபப் பிரபஞ்சத்தோற்றம், நாவி - இல்லவே யில்லை - இங்ஙனமாக, கடிஃ - ஹே அச்சதனே! டெஹவிநாஸாடிஃ - காரிய கரண ஸங்காதமான சரீர உபாதியின் நாசத்தின் பின்னரும் தடிஸ்டம் - அந்த கற்பனா ஸம்ஸாரத்தோற்றம், கடிம் - எங்ஙனம் கூடும் ?

(நா - ம்) ஹே அச்சதனே! உண்மையில் இந்த ஸம்ஸாரத் தோற்றம் இல்லவேயில்லை - உபாதியாகிய சரீரத்தால் தோற்றுகின்றது. இத்தோற்றம் சரீர உபாதியின் நாசத் திற்குப் பின்னரும் எங்ஙனம் உண்டென்று கூறலாம்? முற்று மில்லை யென்பது கருத்து.

46

(வி - ரை.) மயக்கத்தோற்றம் இரண்டு வகை - காண வில் ஜலந்தோன்றுவது ஒன்று - கயிற்றில் அரவு தோன்று வது மற்றொன்று - இவற்றில் முதலது ஸோபாதிக பிராந்தி யாம்; இரண்டாவது நிருபாதிகப் பிராந்தியாம் - நாமரூபப் பிரபஞ்ச ஸம்ஸாரத்தோற்றம் ஸோபாதிகமா (உபாதியோடு கூடியதா)ம். உபாதி நீங்கினால் மயக்கத்தோற்றமில்லை - ஞானிய கிரணமாகிய உபாதியின்றேல் ஜலத்தோற்றமு மில்லை - காரியகரணக் கூட்டமாகிய சரீரமின்றேல் நாமரூபப்பிரபஞ்ச

சத்தோற்றமும் இல்லை-இங்ஙனம், 'விஷுதஸவிஷுதௌ' முத்தன் மறுபடியும் முத்தியடைகிறான்" என்றபடி ஜீவன் முத்தர்கள் நிர்விசேஷ சின்மாத்திர பிரஹ்ம ஸ்வரூபத்தில் ஸகல உபாதிகளுமற்று இரும்புண்ட நீர்போல் அபேதமாய் இருப்பார். இங்கிலையே விதேக மோகூ ஸ்வரூபமாம். 46.

சிவம்

முத்திகண்டம் முற்றீற்று: